



நல புதிய வெடி வாரி க்ருமலய அமைப்பு 1972-73

கொலெலி,
தேசிய ஈடிஸல் தேபார்கலென்஑ுவ வி஑ின ப்ர஑ிவ கர்த லேடி
1972

கொழும்பு,
உளநாட்டு இ஑றவரித் திணைக்களத்தால்
பிரகரிக்கப்பட்டது
1972

புதிய வரி அமைப்பு
1972-73

தற்பொழுது நடைமுறையிலுள்ள நேர்முக வரிகளின் முக்கிய அம்சங்களை இக்கைநூல் விளக்குகின்றது.

இதில் அடக்கப்பட்டிருக்கும் கூற்று பொது விதிகளுக்கமைய பிரசுரிக்கப்பட்டது. இவற்றை சட்டத்தின் இறுதிக் கூற்றுகளும் சட்ட பூர்வமான் கூற்றுகளும் கணிக்கக்கூடாது.

பொருளடக்கம்

அதிகாரம்	பக்கம்
1. வரினிதிக்கும் அடிப்படை	5
2. வருமானத்தை நிர்ணயித்தல்	8
3. மூலதன விடுதொகைகள்	23
4. வரிமதிக்கும் வருமானத்தைத் தீர்மானித்தல்	27
5. வரிமதிக்கத்தக்க வருமானத்தை நிர்ணயித்தல்	31
6. தனிப்பட்ட வதிவாளர்கள்—வருமானவரி கணக்கிடுதல்	39
7. இலங்கையை வதிவிடமாகக்கொள்ளாத தனிப்பட்டவர்கள்—வருமானவரி கணக்கிடுதல்	47
8. கம்பனிகள்	50
9. அறக்கோட்டங்கள்	52
10. களரிகளும் தொழிற்சாலைகளும்	55
11. மரணசாநன தத்துவக்காரர்களும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களும்	57
12. நிவாரணங்கள்	59
13. விவசாயத்திற்குரிய வரித்தூண்டுகோல்கள்	61
14. கைத்தொழில் பொறுப்பேற்புகளுக்கான தூண்டு கோல்கள்	64
15. உல்லாசப் பிரயாணத்தை ஊக்குவிப்பதற்கான வரித்தூண்டு கோல்கள்	69
16. ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான வரித்தூண்டு கோல்கள்	74
17. இரத்தினக்கல் வியாபாரத்திற்கான வரித்தூண்டு கோல்கள்	78
18. வீடமைப்பிற்கான வரித்தூண்டு கோல்கள்	79
19. வெளிநாட்டு ஆணைக்கான நிவாரணம்	83
20. வெளிநாட்டு ஒப்பந்தக்காரருக்கான நிவாரணம்	85
21. செல்வவரி	87
22. கொடைவரி	94
23. தானே வரிமதித்தல்	103
24. உழைக்கும் பொழுதே செலுத்தும் திட்டம்	108
25. மேன்முறையீடுகள்	110
26. வரிமீனை செலுத்தல்	111
27. வரி அறவிடு	116
28. பரிசோதிக்கும் அதிகாரம்	118
29. கணக்குகளின் கூற்றும், கணக்காய்வு அறிக்கைகளும், அத் தாட்சிப் பத்திரங்களும்	119
30. அகல்தல் அத்தாட்சிப் பத்திரங்கள்	122
31. வருமானவரியில் அண்மையில் 'ஏற்பட்ட ஏனைய சட்ட வாய்க்கக் களின் விளைவு'	124

வாய்ப்பாடுகள்	பக்கம்
1. வரியற்ற விடுதொகைகள்	128
2. வரிவிதி வருமானத்தினதும் செலுத்த வேண்டிய வரியினதும் தொகுப்பு வாய்பாடு	129
3. வருமானவரியின் வீதம்	131
4. மதிப்பிற்க்கத்தின் விதங்கள்	132
5. வரிச்சலுகைகளின் பொழுதுபுரை	138
6. மூலாதாரத்திலான வரிக்கழிவு	140

அட்டவணைகள்

1. கொழும்பில் தற்பொழுது வருமானவரிக் காரியாலயங்கள் இருக்குமிடங்கள்	141
2. வெளியூர்களில் வருமானவரிக் காரியாலயங்கள் இருக்கும் இடங்கள்	143

நீரல்கள்

1. தொலைபள்ளி இலக்கங்கள்	144
2. உள்நாட்டு இறைவரிப் பிரசாரங்கள்	147

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 1963 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்கப் பிரிவுச் சட்டம் 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, 1964 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, 1965 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 1968 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, 1969 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டங்களினூற் திருத்தப்பட்ட பொருத்தமான பிரிவு களையே இவ்வெல்லைக் குறிப்புகள் காண்பிக்கின்றன

அதிகாரம் 1

வாரி விதிக்கும் அடிப்படை

(பிரிவு 2)

1. வரிவிதிப்புக்குப்படுவோர்

பின்வரும் வகையில் ஒரு வருடத்தின் எப்பிரல் 1 ஆம் திகதியில் ஆரம்பித்து அடுத்த வருடத்தின் மார்ச் 31 இல் முடிவடையும் ஒவ்வொரு வரிமதிப்பு வருடத்திற்கும் வருமான வரி விதிக்கப்படும்.

(அ) இலங்கையில் வசிப்பவர் மீது அவருக்கு இலங்கை சிலிருந்தும் வெளிநாட்டில் இருந்தும் கிடைக்கும் வருமானத்தில் வருமானவரி விதிக்கப்படும்.

(ஆ) வெளிநாட்டு வாசிகள் விடயத்தில் அவர்களுக்கு இலங்கையில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் மட்டுமே வருமானவரி விதிக்கப்படும்.

ஒரு வரிமதிப்பு வருடத்திற்கே வருமானவரி விதிக்கப்படும். ஒரு வருடத்தில் எப்பிரல் 1 ஆம் திகதியில் ஆரம்பிக்கும் 12 மாதங்களைக் கொண்ட காலப்பகுதி ஒன்று ஒரு வரிமதிப்பு வருடமாகும். எனவே 1972 ஆம் ஆண்டு எப்பிரல் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து 1973 ஆம் ஆண்டு மார்ச் 31 முடியவுள்ள 12 மாத காலப்பகுதியே வரிமதிப்பு வருடம் 1972-73 ஆகும்.

வருமதி வருடத்திற்கான வருமானவரி பின்வருமாறு விதிக்கப்படும் :—

(அ) நடப்பாண்டின் அடிப்படையில் ஒரு வருடத்தில் பெறப்பட்ட ஊழிய வருமானம்.

(ஆ) மார்ச் 31 இல் முடிவடையும் முன்னைய 12 மாதங்களில் மற்றைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம்.

எனவே 1972-73 ஆம் வருமதி வருடத்திற்கான வருமானவரி வருமாறு விதிக்கப்படும்:—

(அ) 1972 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் திகதியில் இருந்து 1973 ஆம் ஆண்டு மார்ச் 31 இல் முடியவுள்ள கால்பகுதிக்கான ஊழிய வருமானத்திலும்,

(ஆ) 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து 1972 ஆம் ஆண்டு மார்ச் 31 இல் முடியவுள்ள கால்பகுதியில் மற்றைய மூலங்களிலிருந்து பெற்ற வருமானத்திலும்,

இலங்கையில் ஆற்றப்பட்ட ரேவைகளில் அல்லது இலங்கையில் உள்ள ஆதனத்தில் அல்லது நேரடியாகவோ அன்றில் முகவர் ஒருவர் மூலமோ இலங்கையில் வியாபாரத்தை மேற்கொள்வதன் மூலம் பெறப்பட்ட வருமானம் இலங்கையில் இருந்து பெறப்படும் வருமானம் எனக் கொள்ளப்படும்.

எப்படியிருப்பினும், மார்ச் 31 ஆம் திகதி மூடப்படாத ஒரு வியாபாரத்தின் கணக்குகள் விடயத்தில், வேறுபட்ட வருடக் கணக்காண்டு ஒன்றை கைக்கொள்வதற்கு இடமுண்டு. 4 வது அதிகாரத்தின் முதலாவது பந்தியைப் பார்க்கவும்.

2. வதிவிடத்தை நிர்ணயித்தல்

வதிவு பற்றிய வினா ஒரு தனிப்பட்டவர் இலங்கையில் வசிக்கும் கால எல்லையிலேயே முற்றும் தங்கியிருக்கிறது.

ஒரு தனிப்பட்டவர் இலங்கையில் ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட காலம் வதிபராயின், அவர் அந்தக் காலத்துக்கு இலங்கை வாசியெனக் கருதப்படுவர்.

இலங்கையில் இரு வருடகாலம் வசித்த ஒருவர் தொடர் பாகப் பன்னிரண்டு மாதங்கள் இலங்கையில் இல்லாதிருப்பின் மட்டுமே அவர் இலங்கை வாசியல்லர் எனக் கருதப்படுவர். ஒரு கம்பனியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் இலங்கையில் இருப்பின் அல்லது அக்கம்பனியின் வியாபார நிர்வாகமும் கட்டுப்பாடும் இலங்கையில் இருப்பின் மட்டுமே அக்கம்பனியின் வதிவிடம் இலங்கை எனக் கருதப்படும்.

3. வருமான மூலங்கள்

கீழ்க்காணும் மூலாதாரங்களிலிருந்து பெறும் இலாபமும் வருமானமும் வரிக்குட்படும் :—

- (அ) தொழில் அல்லது வியாபாரம் (விவசாயம் உட்பட).
- (ஆ) கண்ணியத் தொழில் அல்லது உயர்தொழில்.
- (இ) ஊழியம்.
- (ஈ) சொத்துக்களின் தேறிய ஆண்டுப் பெறுமதி.
- (உ) வாடகைகள், வேத்துரிமைகளும் கட்டுப்பணங்களும்.
- (ஊ) பங்கிலாபங்கள், வட்டி அல்லது கழிவுகள்.
- (எ) யாதாவது விதிப்பு அல்லது ஆண்டுத் தொகை.
- (ஏ) தேறிய மூலதன இலாபங்கள்.
- (ஐ) வேறு யாதாவது மூலாதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம். (மறுமுறை நிகழும் தன்மை யற்ற சந்தர்ப்பவசமாகப் பெறும் வருமானங்கள் தவிர)

அதிகாரம் 2

வருமானத்தை நிர்ணயித்தல்

1. தொழில், வியாபாரம், கண்ணியத்தொழில் அல்லது உயர் தொழில்

வருமானத்தை ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் எல்லா வெளிச் செலவுகளும், கீழ்வரும் விசேட ஏற்பாடுகளின்*கீழ் கழிவுகளாக அனுமதிக்கப்படும் :—

(அ) மூலதன கழிவுகள்

3 ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.

(ஆ) உபசரணச் செலவுகள்

வியாபாரத் தொடர்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் எல்லா உபசரணச் செலவுகளும் முற்றிலும் அனுமதிக்கப்படமாட்டாது. நிர்வாக உத்தியோகத்தர்களுக்குச் செலுத்தப்பட்ட உபசரணச் செலவுகள் வேலை கொள்வோருக்கு முற்றிலும் அனுமதிக்கப்படமாட்டாது.

(தொழிலாளர் கைகளில் உபசரணக் கழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் முறையை 2 (ஆ) பந்தியில் பார்க்கவும்).

(இ) விளம்பரச் செலவுகள்

விளம்பரம் சம்பந்தமாக ஏற்படும் செலவுகளின் கார்ப்பங்கு அனுமதிக்கப்படமாட்டாது.

(ஈ) பிரயாணச் செலவுகள்

வருமானத்தை ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லாப் பிரயாணச் செலவுகளும், கீழ்வரும் விலக்குகளைத் தவிர்த்து அனுமதிக்கப்படும்.

- (i) வரி செலுத்துபவரின் வாசல்தலத்திற்கும் அவரது வியாபார தலத்திற்குமிடையில் உள்ள தூரத்தின் பிரயாணச் செலவு அனுமதிக்கப்படமாட்டாது.

*மூலதனத் தன்மையுடைய செலவுகள் கழிவுகளாக அனுமதிக்கப்பட மாட்டாது.

[பிரிவுகள் 11(1) (டி)
உம் 11(1) (ஈ) உம்]

[பிரிவு 11 (1) (எம்)]

[பிரிவு 10 (1) (கே),
11 (1) (ஏ) 11 (3)]

(ii) இலங்கைக்குப் வெளியே மேற்கொள்ளப்படும் பிரயாணத்திற்கான செலவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.

(iii) போக்குவரத்துக்கு உபயோகிக்கப்பட்ட எணைய மோட்டார் வாகனங்களின் மதிப்பிற்க்கம், புதுப் பித்தற் செலவுகள் (மோட்டார் சயிக்கிள், இஸ் கூட்டர்கள், துவிச்சக்கர வண்டிகள் தவிர) ஆகிய எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.

(iv) வேலை கொள்வோர்க்குச் சொந்தமான மோட்டார் வண்டியை நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் தன்னுடைய சொந்தப் பாவனைக்கு உபயோகித்து அதனால் ஏற்பட்ட செலவை வேலை கொள்வோருக்கு ஈடு செய்யாதவிடத்து அவ்வாகனப் பாவனைச் செலவில் எப்பகுதியாவது கழிவாக அனுமதிக்கப்படமாட்டாது.

(v) உரிமையாளர், பங்காளர் அல்லது நிர்வாக உத்தியோகத்தரின் படிச் செலவுகள் அல்லது வதிவிடச் செலவுகள் கழிவுகளாக அனுமதிக்கப்படமாட்டாது.

(ஊழியர்களின் பிரயாணப் படிகள் தொடர்பாகப் பந்தி 2 (ஆ) வைப் பார்க்கவும்.)

கடமை புரிபவர்களுக்குச் செலுத்தப்படும் பிரயாணப்படிகள் கழிவுகளாக அனுமதிக்கப்படும்.

முடிவு 10 (1) (க)

(உ) அறவிடமுடியாக் கடன்கள்

(இ) சம்பந்தப்பட்ட கணக்கு வருடத்தில் அறவிடமுடியா வியாபாரக் கடன்களை கழிவாகப் பெறுவதற்கு ஏற்பாடு உண்டு. அறவிட முடியாக் கடன் கழிவாக அனுமதிக்கப் பட்டு பின் யாதாவது அறவீடுகள் பெறப்படின் அது அவ் வருடத்தின் வருமானமாகக் கணிக்கப்படும்.

(ஊ) சகாய நிதிகளுக்கு வேலை கொள்வோரின் உதவுதொகை ஆணையாளரால் நிதி அங்கீகரிக்கப்பட்டிருப்பின் *சகாய, நிதிக்கு வேலை கொள்பவரின் உதவு தொகைகள் வியாபாரச் செலவாக அனுமதிக்கப்படும்.

(எ) மொத்த விற்பனவு வரி செலுத்தல்

ஒரு கணக்காண்டில் ஒருவரால் செலுத்தப்பட வேண்டிய மொத்த விற்பனவு வரி அதே கணக்காண்டின் இலாபத்திலிருந்து கழிவாக அனுமதிக்கப்படும். எடுத்துக்காட்டாக 1971 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் திகதியில் இருந்து 1972 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை உள்ள காலப்பகுதியில் ஒருவரால் செலுத்தப்பட வேண்டிய மொத்த விற்பனவு வரி 1972 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முடிவடைந்த, 72-73 ஆம் வரிமதிப்பிற்குரிய வருடத்தில் இலாபத்தினைக் கணிப்பதற்குக் கழிவாக அனுமதிக்கப்படும்.

(ஏ) ஏனைய கழிவுகள்

விவசாயப் பொறுப்பேற்புக்களுக்கும் புதிய விடுதிச்சாலைத் திட்டத்திற்குமான மேற்கொண்ட கழிவுகளுக்கு 13 ஆம் 15 ஆம் அதிகாரங்களையும், ஏற்றுமதி வியாபாரத் திட்டத்திற்கான கழிவுகளுக்கு 16 ஆம் ஆதிகாரத்தையும் பார்க்க.

2. ஊழியம்

(அ) ஊழியத்திலிருந்து இலாபம் எனக் கணக்கிடக்கூடியவை

சேவை செய்வதால் பெறப்படும் எல்லா ஊதியமும், ஊழியத்திலிருந்து பெறப்படும் இலாபம் எனக் கருதப்படும். எனவே சம்பளங்கள், படிக்கள் (உதாரணமாக வாழ்க்கைச் செலவுப் படி, விசேட வாழ்க்கைப்படி, பஞ்சப்படி, விடுமுறைப்படிக்கள், மிகையூதியங்கள், கட்டணங்கள், தரகு, ஓய்வூதியம் முதலியன ஊழியத்திலிருந்து பெறப்படும் இலாபம் எனக் கருதப்படும்). வேலை கொள்பவரால் +பெறப்படும் எல்லா நன்மைகளும் (பணமாக அல்லது வேறு எவ்விதமாக இருப்பினும்) ஊழியத்திலிருந்து பெறப்படும் இலாபங்கள் எனக் கருதப்படும்.

*சகாய அல்லது இணைப்பாற்று நிதி அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் 3. பி உறுப்பின் உதவி ஆணையாளருக்கு அனுப்பப்பட வேண்டும்:

1971 ஆம் ஆண்டின் 55 ஆம் இலக்க நிதி திருத்தச் சட்டத்தின் 8 ஆம் பிரிவு.

எடுத்துக்காட்டாக, வேலை கொள்பவரால் பொறுப்பேற்கப்படும் ஊழியரின் அல்லது அவரின் குடும்ப அங்கத்தவர்களின் சொந்தச் செலவுகள், உதாரணமாக வைத்தியரின் செலவு, மின்சாரம், காப்புறுதி, தொலைபேணிச் செலவுகள் வருமான வரி ஆகியவை ஊழியத்திலிருந்து பெறப்படும் இலாபமாகக் கருதப்படும்.

இலவச இருப்பிடத்தின் வாடகை மதிப்பு, புகையிரத இலவசப் பிரயாணச் சீட்டு, மற்றும் பிரயாணச் செலவு, இலவச உணவுச் செலவு போன்ற மேல் வரும்படிக்கள் யாவும் ஊழியத்தினின்றும் கிடைக்கும் இலாபமாகக் கொள்ளப்படும்.

(ஆ) விலக்குகள்

(i) வேலையாளுக்குக் கொடுக்கப்படும் களியாட்டப்படி அவ்வேலையாளரின் அடிப்படைச் சம்பளத்தின் 10% க்கு மேற்படாத தொகையாக இருந்து, வியாபாரம் சம்பந்தமான களியாட்டங்களுக்குச் செலவழிக்கப்பட்டின், அது வேலையாளரின் வருமானமாகக் கருதப்படமாட்டாது.

(ii) வருடமொன்றிற்கு ரூபா 1,200/- க்கு மேற்படாத பிரயாணப்படி ஒரு ஊழியருக்குச் செலுத்தப்பட்டின் ஊழியரிடமிருந்து இப் படிக்கு வரி அறவிடப்படமாட்டாது. வருடமொன்றிற்கு பிரயாணப்படி ரூபா 1,200/- ஐ அதிகரிப்பின் ரூபா 1,200/- ஐ அதிகரிக்கும் முழுத் தொகையும் வரி விதிப்பிற்குப்படும்.

ஒரு வேலையாளரால் கோரப்படும் பிரயாணச் செலவு மீள் நிரப்புமுகமாகக் கொடுக்கப்பட்டின் அத் தொகை பிரயாணப் படியாகக் கருதப்படமாட்டாது.

(iii) இலங்கை அரசாங்கத்தால் வேலையாட்களுக்கு வழங்கப்படும் உபசரண, பிரயாணப்படிகள் வேலையாட்களது வரிமதிப்பீட்டில் முழுதாக விலக்கப்படும்.

- (iv) வெளிநாட்டிற்கு தனது உத்தியோகம் சம்பந்தமாகச் செல்லும் பிரயாணத்தின் பொருட்டு, உறையகத்தின் அல்லது உணவிற்கென வழங்கப்படும் படி, செலவாணிக் கட்டுப்பாட்டிகாரியால் அனுமதிக்கப்பட்ட தொகையை அதிகரிக்காத பட்சத்தில் அவ்வூழியர் கையில் வரி விதிக்கப்படமாட்டாது.
- (v) இலங்கையை வதிவிடமாகக் கொள்ளாத ஒருவருக்கும் (அவருடைய குடும்ப அங்கத்தவர்களுக்கும்) இலங்கையில் கடமையை மேற்கொள்வதற்காக அல்லது வெளி நாட்டிலுள்ள தனது இல்லத்திற்குச் செல்வதற்கு, அல்லது தனது சேவைக் காலம் முடிவடைந்தபின் வெளிநாட்டிலுள்ள தனது இல்லத்திற்குத் திரும்பிச் செல்வதற்குரிய பிரயாணச் செலவிற்கு விலக்களிக்கப்படும்.

(இ) கழிவுகள்

விதவை அனாதை இளைப்பாற்றுச் சம்பள நிதியின் உதவு தொகைகள் மட்டுமே ஊதியத்தினின்று பெறும் கழிவாக அனுமதிக்கப்படும். சகாய இளைப்பாற்றுச் சம்பள நிதிகளுக்கு வழங்கும் உதவு தொகைகள் கையாளப்படும் முறை (ஆசிரியர் வி. அ. இ. நிதி உட்பட) க்கென 5 ஆவது அதிகாரத்தின் 2 ஆவது பந்தியைப் பார்க்கவும்.

(ஈ) மொத்தமாகப் பெறப்படும் தொகை கையாளப்படும் முறை

சில மொத்தமாகப் பெறப்படும் தொகை, சராசரியாக ஊழியர் இத்தொகைகளைப் பெறுவதற்குமுன் மூன்று வருடங்களுக்கு நடைமுறையிலுள்ள வரிவிதித்ததின் பிரகாரம் வரிவிதிக்கப்படும். ஆகக் கூடிய வரி விதிதம் 15 சதவீதம்.

மொத்தமாகப் பெறப்படும் கீழ்க்காணும் தொகைகள் இவ்வகையில் வரிக்குட்படுத்தப்படும்.

- (i) மாற்றிய உபகாரச் சம்பளம்.
- (ii) உபகாரப் பணிக் கொடைகள்.
- (iii) விதவை, அனாதை இளைப்பாற்றுச் சம்பள நிதித் திட்டத்தின் கீழ் பீளவிக்கப்படும் தொகைகள்.

(vi) அனுமதிக்கப்பட்ட சகாய நிதியிலிருந்து மீளப் பெறுபவை. (1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதிக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட ஊழியர்களின் உதவு தொகைகள் தவிர).

(v) ஒழுங்குபடுத்தப்பட்ட சகாயநிதியிலிருந்து மீளப்பெறுபவை. (ஊழியர்களின் உதவு தொகைகள் தவிர).

(vi) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதற்குப்பின் உத்தியோகம் அல்லது தொழிலை இழந்ததற்காகச் செலுத்தப்படும் நட்ட ஈடு.

[பிரிவுகள் 3 (4)
(மி) & 3 (4) (டி)]

3. வீடு வளவு

(அ) தேறிய ஆண்டுப் பெறுமதி

வீட்டுச் சொந்தக்காரர் வீட்டில் குடியிருக்குமிடத்து அவர் வீட்டின் தேறிய ஆண்டுப் பெறுமதியில் வருமானவரி செலுத்தவேண்டியவராவர். சோலைவரி விதிக்கும் உள்ளூர் ராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட வீடாயின் அதன் தேறிய ஆண்டுப் பெறுமதி மன்றத்தின் ஆண்டு வரி மதிப்பு வீட்டிலிருந்து பழுது பார்ப்பதற்கான* 25 சத வீத வீடுதொகையைக் கழித்த மிகுதியாகும்.

(ஆ) வாடகை

வீட்டின் வாடகைக்குக் கொடுக்குமிடத்தில் வரும் ஆதாயத்தை வருமானவரிக்குக் கணிக்குமிடத்து, பெறும் முழு வாடகையிலிருந்து வீட்டுச் சொந்தக்காரர் சோலைவரி கொடுப்பவராக இருந்தால் அச் சோலைவரியைக் கழித்து வரும் மிகுதியில் மேலும் 25%* திருத்துவதற்கும் மற்றும் எணைய செலவுகளுக்குமாகக் கழித்துக் கொடுக்கப்படும்

எனினும், தேறிய வாடகை தேறிய ஆண்டுப் பெறுமதியில் குறைவாயிருப்பின் சொந்தக்காரர் மீது மதிப்பிட வேண்டிய வருமானம் தேறிய ஆண்டுப் பெறுமதியில் பின்வருவன கழித்த மிகுதியாகும்—

(i) குடியிருப்பவரின் வருமானம்.

(ii) வீட்டில் குடியில்லாதிருந்த மாதங்களுக்கான கழிவு.

(iii) வாடகை அறவிட முடியாத சென்ற மாதங்களுக்கான கழிவு.

*1969-70 வரிமதிப்பு வருடத்திற்கு முன் பழுதுபார்ப்பதற்கான கழிவு 20 சத வீதமாகும்

[மேற்கொண்ட கழிவுகள் எதிலும் வழங்கப்படமாட்டா.

(இ) குடியிருப்பவரின் வருமானம்

குடியிருப்பவர் (வேலை கொள்பவரால் இலவச வீட்டு வசதியளிக்கப்படும் ஊழியர் தவிர்ந்து) வீட்டு வாடகை எதுவும் செலுத்தாது குடியிருந்தால் வீட்டின் தேறிய ஆண்டுப் பெறுமதி அவரது வருமானமாகக் கொள்ளப்படும்.

குடியிருப்பவர் செலுத்தும் வாடகை வீட்டின் தேறிய ஆண்டுப் பெறுமதிக்குக் குறைவாக இருப்பின் தேறிய ஆண்டுப் பெறுமதியிலிருந்து செலுத்திய வாடகை கழித்த மிகுதியில் அவர் வருமான வரி செலுத்த வேண்டும்.

(ஈ) உதாரணம்

பம்பாயில் உள்ள உங்கள் உங்கள் வீட்டின் வரிமதிப்பு விதிதம் 3,600/- என எடுத்துக் கொள்ளவும். தேறிய ஆண்டுப் பெறுமதி—

	ரூபா
வரிமதிப்பு விதிதம் ..	3,600
25% கழிவு ..	900
	<hr/>
தேறிய ஆண்டுப் பெறுமதி ..	2,700

நீங்கள் வாடகைக்குக் குடியிருப்பவருக்கு மாதமொன்றிற்கு 400 ரூபாவிற்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்கின்றீர்கள் என எடுத்தால், கீழ்வருமாறு வரி மதிக்கப்படுவீர்கள்—

	ரூபா
மொத்த வாடகை ..	4,800
வரித் கழிவு (அதாவது 3,600 ரூபாவின் 30%) ..	1,080
	<hr/>
25 சதவீதம் கழிவு ..	930
	<hr/>
தேறிய வாடகை ..	2,790

நீங்கள் வாடகைக்குக் குடியிருப்பவருக்கு மாதமொன்றிற்கு 200 ரூபாவிற்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்கின்றீர்கள் என எடுத்தால், வாடகைக்குக் குடியிருப்பவர் கீழ்வருமாறு வரிமதிக்கப்படுவார்—

	ரூபா
தேறிய ஆண்டுப் பெறுமதி ..	2,700
செலுத்தப்பட்ட வாடகை கழித்த ..	2,400
	<hr/>
குடியிருப்பவரின் வருமானம்,	300

தேறிய வாடகை கீழ்வருமாறு கண்காட்டப்படும்—

	ரூபா
மொத்த வாடகை ..	2,400
வரி கழித்தபின் ..	1,080
	1,320
25% கழிவு ..	330
தேறிய வாடகை	990

தேறிய வாடகை தேறிய ஆண்டுப் பெறுமதியிலும் குறைவானபடியால் கீழ்வருவனவற்றில் வரிமதிப்பு—

	ரூபா
தேறிய ஆண்டுப் பெறுமதி ..	2,700
குடியிருப்பவரின் வருமானம் கழித்து ..	300
	2,400
சொந்தக்காரரின் வருமானம் ..	2,400

[பிரிவுகள் 3 (4) (ஈ) 4. மூலதன இலாபங்கள்
(ஜே) & 4]

(அ) வரிவிதிக்கும் அடிப்படை :—

மேல்வரும் சந்தர்ப்பங்களில் ஒருவருக்கு மூலதன இலாபங்கள் எழும்—

- ஆதனத்தை விற்பதன் மூலம்
- பரிவர்த்தனை செய்வதன் மூலம்
- ஆதனத்தைக் கொண்டுவரிக் கும்போது
- இறக்கும் பொழுது

மேல்வரும் சந்தர்ப்பங்களின் மூலதன இலாபங்கள் எழும்—

- உரிமையை விட்டுக்கொடுத்தல் அல்லது கைமாற்றுதல்
- பங்குகளை அல்லது தொகுதிக்கடன் முறிகளை மீளுகையில்
- கம்பனி உருவாகையில்
- வியாபாரம் கலைக்கப்படுகையில்
- கம்பனி கலைக்கப்படுகையில்
- இரு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வியாபாரங்கள்

ஒன்று சேர்கையில் வியாபாரம் ஊக்குவிப்பவரால் பெறப்படும் தரகு மூலதன இலாபமாகக் கருதப்படும்.

* தனிப்பட்டவர் இறக்கும்பொழுது அல்லது தனிப்பட்டவர் வதிவாளமாக இல்லாதபட்சத்தில் வரிமதிப்பு வருடத்திற்கு முந்திய வருடத்தில் மூலதன இலாபங்கள் எழும். எடுத்துக்காட்டாக 1972 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி ஒருவர் இறப்பின் 1973-74 ஆம் ஆண்டில்தான் 1972-73 வரிமதிப்பு வருடத்தினையே மூலதன இலாபங்கள் மதிக்கப்படும்.

மூலதன இலாபங்களிற்குப் பொருந்தும் ஆகக்கூடிய வரி விதிதம் 25 சதவீதமாகும்.

(ஆ) மூலதன இலாபங்கள் கணக்கிடுதல்

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன் வாங்கப் பட்ட ஓர் ஆதனம் விற்கப்படுமாயின், விற்பனவுத் தொகையிலிருந்து 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதிய சந்தைப் பெறுமதிபைக் கழித்தபின் வருவது மூலதன இலாபமாகும். செலவுகளின் கழிவிற்கென கீழே (இ) பந்தியைப் பார்க்கவும்.

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதன்பின் ஓர் ஆதனம் பெறப்பட்டிருக்குமாயின், அவ்வாதனத்தை விற்கும்போது பெறப்படும் தொகையிலிருந்து வாங்கிய விலையைக் கழித்து வரும் தொகை மூலதன இலாபமாகும். செலவுகளின் கழிவிற்கென கீழ் (இ) பந்தியைப் பார்க்கவும்.

ஓர் ஆதனம் நன்கொடையாகக் கொடுக்கப்படும்பொழுது அல்லது உரிமையாளன் இறக்கும் பொழுது நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட அல்லது இறக்கும் பொழுதுள்ள சந்தைப் பெறுமதியினதும் கொள்ளப்பட்ட விலையினதும் வித்தியாசமே மூலதன இலாபமாகும். (1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன் ஆதனம் கொள்ளப்பட்டிருப்பின் அல்லது 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிய சந்தைப் பெறுமதி). செலவுகளின் கழிவுகளுக்கென, கீழே (இ) பந்தியைப் பார்க்கவும்.

(இ) கழிவுகள்

(வருமானத்திலிருந்து கழிவுகளாக அனுமதிக்கப்படும் மறு பயிரிடுகைக்காக அல்லது நிலத்தை பயிரிடுகைக்கு உட்படுத்துவதனால் ஏற்படும் செலவுகள் தவிர்த்த) ஆதன விற்பனவு, கொள்வனவு, விருத்தி செய்தல் காரணமாக ஏற்படும் செலவுகள் விற்பனையால் கிடைத்த பணத்திலிருந்து கழிக்கப்படும்.

(உதாரணமாக-முத்திரை வரி, வழக்கறிஞர் அல்லது தரகரின் கட்டணங்கள் ஆகியவை).

(ஈ) விலக்குகள்

கீழ்வருவனவற்றில் உரிமை மாறுகையில் மூலதன இலாப மில்லை—

- (i) பிரத்தியேகப் பாவிப்பிற்கென வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனம்;
- (ii) வீட்டுப் பொருட்கள்.
- (iii) நகைகள் அல்லாத, தனிப்பட்டவர் பாவிப்பதற்கான பொருட்கள்.
- (iv) நம்பிக்கைச் சொத்திற்கியைய பொறுப்பாளரின் ஆதன உரிமைகள்.
- (v) நம்பிக்கைப் பொறுப்பாளரிடமிருந்து நன்மை பெறுபவருக்கு அல்லது மரண சாதனத் தத்துவக் காரரிடமிருந்து உரித்தானருக்கு ஆதனம் செல்கையில்.

சீவிய அக்கறை மறையும் பொழுது அல்லது சரணடையும் பொழுதும், அல்லது ஆயுள் காப்புறுதி ஓலை முதிரும் பொழுது அல்லது சரண் கொடுக்கும் பொழுதும் மூலதன இலாபமில்லை.

கையிருப்புகள், பங்குகள், தொகுதிக்கடன் முறிகள் அல்லது கையிருப்புத் தொகுதிக்கடன் முறிகள் தவிர அசையும் ஆதனம் விற்பதனால் வரும் மூலதனம் இலாபம் யாதாவது ஒரு வருடத்தில் ரூபா 2,000/- ஐ அதிகரிக்காத பட்சத்தில் வரிவிதிப்பிற்குப்பாது.

(உ) சிறு வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம்

மேல்வரும் தகைமைகளைக் கொண்டிருப்பின் தனிப்பட்டவர் யாதாவது ஒரு வருடத்தில் பெற்றுக்கொண்ட மூலதன இலாபங்களில் “முதல் 5,000 ரூபா வரையிலான மூலதன இலாபங்கள் வரிவிலக்குப் பெறும்,

ஒன்றில் (i) அவ்வருடத்திலும் மூன்றைய இரு வருடங்களிலும் வரி மதிக்கத்தக்க வருமானம் இல்லையேல் ;

அல்லது (ii) மூன்று வருடங்களுக்குரிய வரிமதிக்கத்தக்க வருமானத்தின் மொத்தம் அம் மூன்று வருடங்களிலும் அவருக்கு உரிய வரியில் விடுதொகைகளுக்கு மேற்படாவிடில்.

(ஊ) வரியைப் பின் போடல்

1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதன் பின் வரி செலுத்துபவர் ஒரு வீட்டை விற்பதாயின், கீழ் வருடம் சந்தர்ப்பங்களின் கீழ் மூலதன இலாபங்களின் வரியைப் பின்போடுவதற்குத் தனது விருப்பத்தைத் தெரிவிக்கலாம் :—

- (i) விற்பனைக்கு முன் யாதாவது ஒரு சமயத்தில் வரி செலுத்துபவரால் அவ்விடம் அவரது வாசஸ்தலமாகப் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும் ;
- (ii) விற்பதன் மூலம் பெறும் பணத்தின் ஆகக் குறைந்தது 50%, ஒரு வீட்டை விலக்கு வாங்குவதற்கு அல்லது அதே வரி மதிப்பு வருடத்தில் அல்லது தொடரும் வரிமதிப்பு வருடம் மார்ச்சு 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன் வசிப்பதற்கென இன்னுமொரு வீட்டை நிர்மாணிப்பதற்குப் பாவிக்கவேண்டும்.
- (iii) மூலதன இலாபங்களின் சாதாரண வரிமதிப்பு வருடமாகிய ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கு முன் (அல்லது அவ்வருடத்திற்கான வரிமதிப்பு மேற்கொள்ளப்படுவதற்கு முன் எப்பொழுதாவது) விருப்பம் தெரிவிக்கப்பட வேண்டும்.

புதிய வீட்டின் சொந்தம் கைமாறுகையில் பின்போடப்பட்ட மூலதன இலாபம் வரிமதிப்பிற்குள்ளாகும் இவ்வேற்பாடு எம்முறையில் பொருந்தும் என கீழ்வரும் உதாரணம் விளக்குகின்றது :—

உதாரணம்

1971 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி உங்கள் வாசஸ்தலத்தை 150,000 ரூபா விலக்கு விற்பர்கள் (இவ்வீட்டை 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி, 100,000 ரூபாவிற்கு வாங்கினீர்கள்) இத்துடன், 1971 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதி இன்னுமொரு வீட்டை

125,000 ரூபாவிற்கு வாங்கினீர்கள் என எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் வரியைப் பின்போடும் விருப்பத்தைத் தெரிவித்தீர்கள். 1972 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 1 ஆம் திகதி புதிய வீட்டை உங்கள் மகளுக்குக் கொடையாகக் கொடுக்கின்றீர்கள் எனவும், அதன் சந்தைப் பெறுமதி இத்திகதியில் 150,000 எனவும் எடுத்துக் கொள்ளுங்கள். 1973-74 வரிமதிப்பு வருடத்தில் உங்கள் மூலதன் இலாபத்தில் கீழ்வருமாறு வரி மதிக்கப்படும்—

	ரூபா
1971 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி விற்கப்பட்ட வீட்டின் மூலாதார இலாபம் ..	50,000
புதிய வீட்டின் மூலாதார இலாபங்கள் ..	25,000
	75,000

குறிப்பு : 1968 ஆம் ஆண்டு எப்ரலில் அல்லது அதன் பின் முதலாவது வீட்டின் விற்பனைக்கு மூலாதார இலாபங்களின் பின்போடல் ஏற்பாடுகள் பொருந்தும். எடுத்துக் காட்டாக இரு வீடுகளை உடைய ஒருவர் ஒரு வீட்டை 1969 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் திகதியும் அடுத்த வீட்டை 1971 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதியும் விற்பின், 1971 ஆம் ஆண்டு ஜூன் 15 இல் விற்கும் வீட்டின் வரியைப் பின்போடும் கோரிக்கையைக் கோரமுடியாது.

(எ) மூலதன நட்டங்கள்

மூலதன நட்டம் கீழ்வரும் சந்தர்ப்பங்களில் எழும்—

- (i) ஆதன உரிமை கைமாறுதல்,
- (ii) பங்குகள் அல்லது தொகுதிக்கடன் முறிகள் மீளப் படுகையில்,
- (iii) வியாபாரம் கலைக்கப்படுகையில் அல்லது கம்பனி ஒழிக்கப்படுகையில்,
- (iv) சாதனங்கள் மூலம் ஒருவரிடமிருந்து கடன் திரும்பப்பெற இருப்பதாகவும் அது அறவிடமுடியாதென நிரூபிக்கப்பட்டின்.

ஒரு மூலாதார நட்பம் மூலாதார இலாபங்களுக்கெதிராகவே சமன் செய்யப்படும். கழிக்கப்படாத மூலாதார நட்பங்கள் காலவரையின்றி முன் எடுத்துச் செல்லப்படும்.

எப்படியாயினும், ஒருவர் இறக்கும் பொழுது கழிக்கப்படாத மூலாதார நட்பம் இறுதி மூன்று வருடங்களின் வருமான மதிப்பீட்டிலிருந்து கழிக்கப்படும்.

[பிரிவுகள் 27(5) உம்
27 (6) உம்]

5. பங்கிலாபங்கள்

பங்கிலாபங்களிலிருந்து பெறப்படும் வருமானம் மொத்தத் தொகையாகும். கழிவுகள் அனுமதிக்கப்படமாட்டா.

மூலங்களிலிருந்து கழிக்கப்படும் வரி, பங்கிலாபம் மதிக்கப்படும் வருமானத்தின் ஒரு பகுதியாக இருப்பின் பங்குதாரரால் செலுத்தப்படும் வரிக்கெதிராக வரவாகக் கொடுக்கப்படும். பங்கிலாப ஆணைச் சீட்டின் அடியிதழ்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்திலேயே வரிக்கெதிரான வரவு கொடுக்கப்படும்.

பெற்றுக்கொண்ட வரிகழிக்கப்பட்ட பங்கிலாபங்களிலிருந்து ஒரு கம்பனி பங்கிலாபம் செலுத்தினால், அச்செலுத்திய பங்கிலாபத்திலிருந்து வரி கழிக்கப்படமாட்டாது. பங்குதாரர்கையில் பங்கிலாபத்தை 50 சத வீதமாகக் கூட்டி வரி மதித்து, மொத்த பங்கிலாபத்தின் 33 $\frac{1}{3}$ வரி கொடுப்பனவாகக் கொடுக்கப்படும்.

உதாரணம் :

தேறிய பங்கிலாபமாக ஏபி வரையறுக்கப்பட்ட கம்பனியிடமிருந்து 70,000 ரூபாவைப் பெற்றுக் கொண்டவர்கள் என எடுத்துக் கொள்ளுங்கள், ஆணைச்சீட்டின் அடியிதழ் கீழ்வரும் விபரங்களை அடக்கியுள்ளது :—

	ரூபா	ரூபா
மூலப் பங்கிலாபங்கள் (வியாபார இலாபத்திலிருந்து செலுத்தப்பட்டது) ..	90,000	
33 $\frac{1}{3}$ வீதத்தில் வரிக்கழிவு ..	30,000	
		60,000
பங்கிலாபங்களிலிருந்து பங்கீடு (மூலங்களை .. அதிவி.மாகக் கொண்ட கம்பனிகளில் இருந்து .. பெறப்பட்டவை) ..		10,000
தேறிய பங்கிலாபங்கள் ..		70,000

10,000 ரூபாத் தொகை 50 சத வீதத்தால் அதிகரிக்கப் பட்டு, நீங்கள் மொத்தப் பங்கிலாபமான 105,000 ரூபாவில் வரிமதிக்கப்படுவீர்கள். (அதாவது ரூபா 90,000+ரூபா 15,000) நீங்கள் 35,000 ரூபா வரிக் கஸிவிற்குத் தகுதி யுடையவராவீர்கள் (அதாவது ரூபா 30,000+ரூபா 5,000).

[பிரிவுகள் 5 உட்க 10 6. வட்டி
(8) உட்க]

வட்டி பெற்றுக் கொள்ளப்பட்டாலென்ன அல்லது பெற்றுக் கொள்ளப்படாவிடிலென்ன முழு வட்டித் தொகையும் வருமானமாகக் கருதப்படும். கழிவுகள் அனுமதிக்கப் படமாட்டாது.

யாதாவது வட்டி செலுத்தப்படாமலும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட முடியாமலும் இருப்பின் வரி செலுத்துபவர் இத்தொகையைத் தனது வருமானத்தில் சேர்க்காது விடலாம். அத்துடன் அதனை வரிமதிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும். 31.3.72 வரை கீழ்வருவனவற்றில் இருந்து தனிப்பட்டவர் பெறும் வட்டி வருமான வரியில் இருந்து விலக்குப் பெறும்.

(அ) இலங்கை சேமிப்பு வங்கி (ரூபா 15,000 ஐ அதிகரிக்காத பண வைப்புக்களில்).

(ஆ) தபாற் கந்தோர்ச் சேமிப்பு வங்கி (ரூபா 15,000 ஐ அதிகரிக்காத பண வைப்புக்களில்).

(இ) இலங்கை சேமிப்பு அத்தாட்சிப் பத்திரங்கள்.

(ஈ) வரி ஒதுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள்.

பெறப்பட்ட வட்டிக்கான புதிய வரி விலக்குத் திட்டம் வரிமதிப்பு வருடம் 1973-74 இலிருந்து நடைமுறைக்கு வரும். அதாவது 1972, ஏப்பிரல் 1 ஆம் திகதியின் பின் பெறப்பட்ட வட்டிக்கு இத்திட்டத்திற்கான விபரங்களுக்கு விளம்பரம் கொடுக்கப்படும்.

பின்வருவனவற்றில் இருந்து கிடைக்கும் வட்டி எதுவித மேலதிகக் கட்டுப்பாடுமின்றி வருமான வரியில் இருந்து விலக்குப் பெறும்.

(அ) வெளிநாட்டு அனுப்பலுக்கான பண வைப்புக்களுக்கு மத்திய வங்கியின் அனுமதியுடன் தனியார் ஒருவரால் வர்த்தக வங்கி எதிலும் எதாயினும் விசேட கணக்கில் இடப்பட்ட பண வைப்புக்களில் செலுத்தப்படும் வட்டி.

(ஆ) மேற்கூறப்பட்ட “அ” பிரிவில் சொல்லப்பட்ட விசேட கணக்கில் இடப்பட்ட பண வைப்புக்களில் இருந்து மத்திய வங்கியின் அனுமதியுடன் தனியார் ஒருவரால் செய்யப்பட்ட முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம்.

(இ) பயணச் சீட்டும் (பிரமாணம்) 1971 ம் ஆண்டு 53 ம் இலக்க வெளிச்செல்லும் அனுமதிச் சட்டத்தின் கீழும் வெளிநாட்டு அனுப்பலுக்கான சம்பாத்தியத்தைக் காட்டும் வர்த்தக வங்கியின் வைப்புக்களில் செலுத்தப்படும் வட்டி.

நிதி அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டு வெளிநாட்டுக் கடன் முகவர் மூலம் ஏ. ஐ. சிசி, டி. எப். சிசி, தேசிய ஈட்டு வங்கி அல்லது வர்த்தக வங்கி போன்றவற்றிற்குக் கொடுத்த கடனில் இருந்து பெறும் வட்டி வருமான வரியில் இருந்து நிவாரணம் பெறும்.

வெளிநாட்டு அரசினால் பெறப்படும் வட்டி அல்லது இலங்கை அரசாங்கத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன் முகவர் மூலம் அளிக்கப்படும் நிதி உதவியில் இருந்து பெறும் வட்டியும் வருமான வரியில் இருந்து விலக்குப் பெறும்.

7. மற்றைய மூலங்கள் :

மற்றைய மூலங்களிலிருந்து பெறும் வருமானம் நிர்ணயிக்கப்படுகையில் கழிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.

அதிகாரம் 3

மூலதன விடுதொகைகள்

[பிரிவு 10 (1) எச்
உம் 10 (1) (i) உம்]

1. மொத்தத் தொகை மதிப்பிற்க்கம்

பொறித் தொகுதிகள் இயந்திரங்கள் இணைப்புகளுக்கும் தொழிற்சாலைகள் தொழிலாளர் வசித்தற்கான நிரைகள் தொழிலாளர் நலனுக்குரிய கட்டடங்கள் போன்ற ஒருசில வகைக் கட்டடங்களும் ஒரே தடவையாக ஒரு மொத்தத் தொகை மதிப்பிற்க்கமாக வழங்கப்படும்.

அவற்றுக்கான வீதங்கள் பின்வருமாறு :

குறுகிய காலப் பயனுடைய உபகரணங்களுக்கு :—

கொள்விலையின் 80 சத வீதம்

சாதாரண இயந்திரங்களுக்கு :—

கொள்விலையின் 66½ சத வீதம்

நீண்டகாலப் பயனுடைய பொறித்தொகுதிகளுக்கும், இயந்

திரங்களுக்கும்—கொள்விலையின் 50 சத வீதம்

தொழிற்சாலைக் கட்டடங்கள்

கொள்விலையின் 33½ சத வீதம்

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின் பெற்றுக்கொண்ட இருப்புச் சொத்துக்களுக்கு மட்டுமே மேற்கூறிய மொத்தத் தொகை மதிப்பிற்க்கம் பொருந்தும். இத்திகதிக்கு முன் வாங்கப்பட்ட இருப்புச் சொத்துக்கள் சம்பந்தமாக மதிப்பிற்க்கம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நூற்று வீதத்தில் குறிக்கப்பட்ட பெறுமதியில் நிலையான வீதத்தில் மதிப்பிற்க்கம் கணிக்கப்படும்.— அதாவது குறைக்கப்படும் மிகுதியில் கணிக்கப்படும். மொத்தத் தொகை மதிப்பிற்க்கம் வழங்கப்பட்ட இருப்புச் சொத்து சம்பந்தமாக அது விற்கப்பட்டு அல்லது தள்ளப்பட்டு இருப்பின் விற்பனையில் இலாபம் அல்லது நட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மொத்த மதிப்பிற்க்க வீத விபரங்களுக்கு 4 ஆம் அட்டவணையைப் பார்க்கவும்.

2. அபிவிருத்தித் தள்ளுபடி

ஒரு வியாபாரத்தின் ஆரம்பத்தின் போது உபயோகப்படுத்தப்படும் புதிய பொறித்தொகுதி இயந்திரங்கள் இணைப்புகள் ஆகியவற்றிற்கு 20 சதவீத அபிவிருத்தித் தள்ளுபடி வழங்கப்படும். அவ்வியாபாரம் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தைச் சேர்ந்ததாயின் இவ்வபிவிருத்தித் தள்ளுபடி 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

விவசாய பொறுப்பேற்பிற்கு உபயோகப்படுத்தப்படும் புதிய பொறித் தொகுதிகள், இயந்திரங்கள், இணைப்புகள் ஆகியவற்றிற்கு 40 சதவீத அபிவிருத்தித் தள்ளுபடி கழிவாக வழங்கப்படும்.

தொழிற்சாலைக் கட்டடங்கள் தொழிலாளர் நலனுக்குரிய கட்டடங்கள் நிரைகள் ஆகிய போன்ற சில கட்டடங்கள் ஒரு தொழில் முயற்சிக்காகக் கட்டப்பட்டிருப்பின் அவற்றிற்கு 20 சதவீத அபிவிருத்தித் தள்ளுபடி வழங்கப்படும். இவ்வியாபாரம் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தைச் சேர்ந்ததாயின் அல்லது விவசாய பொறுப்பேற்பைச் சேர்ந்ததாயின் இந்தத் தள்ளுபடி 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

உபயோகிக்கப்பட்ட பொறித்தொகுதி இயந்திரங்கள் அல்லது இணைப்புகள் ஆகியனவற்றை கொள்வனவு செய்யின் அபிவிருத்தித் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என்பதைக் கவனிக்க வேண்டும். என்னும் புதுப்பிக்கப்பட்ட பொறித்தொகுதியோ அல்லது இயந்திரமோ இறக்குமதி செய்யப்பட்டின் அபிவிருத்தித் தள்ளுபடி அளிக்கப்படும்.

அபிவிருத்தித் தள்ளுபடியுடன் கூடிய மொத்தத் தொகை மதிப்பிற்க்கமும் அளிக்கப்படும்.

3. மூலதனக் கழிவுகளின் முழுப்பயன்

விவசாய முயற்சியைப் பொறுத்தவரையில் கீழ்வரும் அடவணை மொத்தத் தொகை மதிப்பிற்கக்கத்திற்கும் அபிவிருத்தித் தள்ளுபடிக்கும் கொள்விலையில் அளிக்கப்படும் மொத்த நூற்று வீதத்தைக் காட்டுகின்றது :—

	குறுகிய காலம் பாவணையிலுள்ள உபகரணம்	சாதாரண பொறித் தொகுதியும் இயந்திரமும்	நீண்டகால பாவணைக் குரிய பொறித் தொகுதியும் இயந்திரமும்	தொழிற்கட்டடங்கள்
கைத்தொழில் அங்கீகரிக்கப்பட்ட திட்டம்	80/120 100%	66/120 86%	50/120 70%	33/120 53%
விவசாயம்	80/140 120%	66/140 106%	50/140 90%	33/140 73%
மற்றைய வியாபாரங்கள்	80/20 100%	66/20 86%	50/20 70%	—

[பி.லி. 15 (4)]

4. கழித்து முடிவுறாத மதிப்பிற்கக்கத்தை

முன்கொண்டு செல்லல்

வருமானத்தில் மதிப்பிற்கக்க விடுதொகைகள் அதிகரிக்குமிடத்தில் அவ்வதிகரித்த தொகை வருமானவரி செலுத்துபவரின் வேறு யாதாவது மூலாதாரத்திலிருந்து பெறும் வருமானத்திலிருந்து அல்லது எதிர்வரும் வருடங்களில் பெற்றுக்கொள்ளப்படும் வருமானத்திலிருந்து கழிக்கப்படும். கழித்து முடிவுறாத மதிப்பிற்கக்கத்தொகை காலவரையின்றி முன் கொண்டு செல்லப்படலாம். கழித்து முடிவுறாத மதிப்பிற்கக்கத் தொகை ஒவ்வொரு வருடமும் 4 சத வீதத்தால் அதிகரிக்கப்படும். இத்தொகை முழுதாக அறவிடப்படும்வரை மேலும் முன் கொண்டு செல்லப்படும். எவ்வாறாயினும் கழித்து முடிவுறாத மதிப்பிற்கக்கத் தள்ளுபடி இந் 4 வீத அதிகரிப்பிற்கு தகுதியுடையதாகாது. ஐந்து வருட வரி விலக்கத்திற்கு உரித்துடைய வியாபாரங்கள்

மூலம் உண்டாகும் நட்புகள் சம்பந்தமாக நடந்துகொள்ளும் விதம் சார்பாக 4 ஆம் அதிகாரத்தின் 2 (சு) பிரிவைப் பார்க்கவும்.

[பிரிவு 10 (1) (ஜ)] **5. புதுப்பித்தலுக்கான செலவு**

1957 ஏப்ரல் 1 ஆந் திகதியில் அல்லது அதற்குப் பின் பெறப்பட்ட பொறித்தொகுதி இயந்திரமும் இணைப்புகளும் இத் திகதியில் அல்லது அதற்குப் பின் கட்டப்பட்ட சில வகையான கட்டடங்களும் மொத்தத் தொகைமதிப்பிற்குத்திற்கு தகைமையுடையன ஆகையால் இவ் விருப்புச்சொத்து சம்பந்தமாக புதுப்பித்தற் செலவைக் கோரமுடியாது.

மேல் தரப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக புதுப்பித்தலுக்கான செலவு வழங்கப்படும் —

- (அ) தொகைப் பண மதிப்பிற்குத்திற்கு தகைமையற்ற வியாபாரத்திற்கு உபயோகிக்கப்பட்ட துணைக்கருவிகள் கருவிகள் தளபாடங்களும் இணைப்புகளும்.
- (ஆ) மொத்தத் தொகை மதிப்பிற்குத்திற்கு தகைமையற்ற வியாபாரத்தில் உபயோகிக்கப்பட்ட கட்டடங்கள்.

வரிமதிக்கும் வருமானத்தைத் தீர்மானித்தல்

[பகுதி 12]

1. நியதிச்சட்ட முறையான வருமானம்

வரிமதிப்பு வருடத்திற்கு முந்திய வருடத்தில் ஒவ்வொரு மூலத்திலிருந்தும் பெறும் ஆள் ஒருவரின் வருமானம் 2 வது அத்தியாயத்தில் கூறப்பட்ட சட்டங்களின் பிரகாரம் அம்மூலத்திலிருந்து பெறப்படும் நியதிச்சட்ட முறையான வருமானம் எனத் தீர்மானிக்கப்படும்.

ஆள் ஒருவரின் எல்லா மூலத்திலிருந்தும் பெறும் நியதிச்சட்ட முறையான வருமானம் மொத்த நியதிச்சட்ட முறையான வருமானமாகும்.

மார்ச் 31 ஆம் திகதி ஒரு வியாபாரத்தின் கணக்குகள் மூடப்படாவிடில் வேறு கணக்கெடுப்பு வருடத்தைக் கையாள்வதற்கு ஏற்பாடுண்டு. எடுத்துக்காட்டாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருப்பின், வழமையாக செப்டம்பர் 30 ஆம் திகதி வியாபாரக் கணக்குகள் மூடப்படுமிடத்து 1970 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதியிலிருந்து 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரையுமுள்ள காலத்திற்குரிய வருமானம் வரிமதிப்பு வருடம் 1972/73 க்கு அம்மூலத்திலிருந்து பெறப்படும் நியதிச் சட்டமுறையான வருமானமாக அமையும்.

[பகுதி 15]

2. வரிமதிக்கத்தக்க வருமானம்

ஒருவரின் முழு நியதிச் சட்டமுறையான வருமானத்திலிருந்து கீழ்வருவன கழிக்கப்பட்டால் அதுவே வரிமதிக்கத்தக்க வருமானமாகும்.

(அ) வட்டி

தொடர்புடைய கணக்கெடுப்புக் காலத்தில் செலுத்தப்பட வேண்டிய வட்டி கழிவாக விடப்படும். சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு வருடத்தில் செலுத்தப்பட வேண்டிய வட்டி செலுத்தப்படாதிருப்பின் அதை அனுமதிக்காமல் விடுவது வரி மதிப்பாளரைப் பொறுத்த விடயம். எப்படியிருப்பினும் வட்டி பின்பு செலுத்தப்பட்டின் அவ்வாறு செலுத்தப்பட்ட பன்னிரண்டு மாதங்களுக்குள் வரி செலுத்துபவர் உரிய கோரிக்கையை விடுத்திருப்பின் அம்மதிப்பீட்டை மீள ஆய்வு வதற்கு இடமுண்டு.

இலங்கைக்குப் புறத்தே உள்ள ஆள் ஒருவரால் இலங்கைக்குப் புறத்தே உள்ளவருக்குச் செலுத்தப்பட்ட வட்டி கழிவாக அனுமதிக்கப்படமாட்டாது.

(ஆ) ஆண்டுத்தொகைகள் தளவாடகைகள் வேத்துரிமைகள் ஆண்டுத்தொகைகள், தளவாடகைகள் அல்லது வேத்துரிமைகளுக்காகச் செலுத்தப்படும் தொகைகள் கழிவாக அனுமதிக்கப்படும்.

(இ) நட்டங்கள்

வியாபார சுயதொழில் உயர்தொழில் அல்லது, தொழில் முறைகளில் நட்டம் ஏற்படில் அந்நட்டம் இலாபமாக வரி விதிக்கப்பட்டின் அது கழிவாக விடப்படும்.

சம்பந்தப்பட்ட வரிமதிப்பு வருடத்திற்கு முந்திய வருடத்தில் ஏற்படும் நட்டம் சாதாரணமாக சம்பந்தப்பட்ட அவ் வருடத்திய நியதிச் சட்டமுறையான வருமானத்திற்கெதிராகச் சமன் செய்யப்படும், அவ்வருடத்திய மொத்த நியதிச் சட்டமுறையான வருமானத்தை நட்டம் அதிகரிப்பின் அதிகரித்த நட்டம் மேலும் எடுத்துச் செல்லப்பட்டு அடுத்த வருடத்திய நியதிச் சட்ட முறையான வருமானத்திலிருந்து கழிக்கப்படும். அப்படியே நட்டம் கழிக்கப்படும் வரையில் மேலும் எடுத்துச் செல்லப்படும். காலவரையின்றி நட்டம் மேலும் எடுத்துச் செல்லப்படலாம்.

வரிமதிப்பு ஆண்டு முடிந்த 6 மாதத்திற்குள் கோரிக்கை விடுப்பின் ஒரு வரிமதிப்பு வருடத்தில் ஏற்பட்ட நட்டம் அவ்வருடத்திய நியதிச்சட்ட முறையான வருமானத்திற்கெதிராகச் சமன் செய்வதற்கு ஏற்பாடு உண்டு. எடுத்துக் காட்டாக, 1973 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டில் ஆள் ஒருவருக்கு ஏற்பட்ட நட்டம் 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதிக்கிடையில் எழுத்தின் மூலம் கோரிக்கை விடப்படின 1972-73 ஆம் வரிமதிப்பு வருடத்திய மொத்த நியதிச் சட்ட முறையான வருமானத்திலிருந்து கழிக்கப்படும். (அதாவது 1973 ம் ஆண்டு மார்ச் 31 ல் முடிவடையும் ஆண்டின் ஊழிய வருமானத்தையும் 1972ம் ஆண்டு மார்ச் 31ல் முடிவடையும் ஆண்டின் வீனைய வருமானத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.) ஒரு வியாபாரம் நிறுத்தப்படுகையில் அந்நட்டம் மூன்று வருடங்களுக்கு எடுத்துச் செல்லப்படலாம்.

குறிப்பு : 5 வருட வரி நிவாரணத்திற்கு அருகதையுடைய பொறுப்பேற்பு சம்பந்தமாக வரி நிவாரண காலத்தில் யாதாவது நட்டம் ஏற்படின் முதலில் விலக்குப் பெற்ற இலாபங்களுக்கெதிராகச் சமன் செய்யப்படும். இக்கால முடிவிலுள்ள கழிக்கப்படாத நட்டங்கள் வரி நிவாரண காலம் முடிவடைந்தபின் கழிக்கப்படுவதற்காக இருக்கும்.

வரி செலுத்துபவர், எப்படியும், வரி விடுதலைக்குப் பதிலாக வரி விடுதலைக் காலத்தில் இந்நட்டங்களைத் தனது மற்றைய யாதாவது மூலங்களிலிருந்து பெறும் வருமானத்திற்கெதிராகச் சமன் செய்யலாம்.

வரிவிலக்குக் காலத்தில் எப்பொழுதாவது இக்கோரிக்கை மேற்கொள்ளப்படலாம். அவ்வாறு மேற்கொள்ளப்படுமிடத்து அது வரிவிலக்குக் காலம் முழுவதற்கும் ஏற்புடையதாகும்.

இவ்விருப்பம் நடைமுறைப்படுத்தப்படின், வரி விடுதலைக் காலத்தில் எப்பொழுதாவது மீளப் பெற்றுக் கொள்ளப்படலாம். மீளப் பெறப்படுகையில், வரி செலுத்துபவர் வரி விடுதலைக்கன்றி நட்டங்களைச் சமன் செய்வதற்குத் தகுதியுடையவராகார்.

வரி செலுத்துபவர் 5 வருடத்தின் யாதாவது ஒருபகுதிக்கு வரி விடுதலையும் மிகுதிக் காலத்திற்கு நட்டங்களைச் சமன் செய்வதையும் கோர முடியாது.

வரிமதிக்கத்தக்க வருமானத்தை நிர்ணயித்தல்

[பகுதி 16]

தனிப்பட்ட, இலங்கை வாசிகளின் விடயத்தைத் தவிர ஆள் ஒருவரின் வரிமதி வருமானமே இவ்வத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள கழிவுகளின் பின், அவரின் வரிவிதி வருமானமாகும். இக் கழிவுகளுடன் கூடிய சில வரியில் விடுதொகைகளும் இலங்கையை வதிவிடமாகக் கொண்ட தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைவாசிகளுக்குரிய வரியில் விடு தொகைகளுக்கு 6 ஆம் அத்தியாயத்தின் 2 ஆம் பந்தியைப் பார்க்கவும்.

[பகுதி 16ஈ]

1. கொடை நிவாரணம்

வருடத்தில் மொத்தம் ரூபா 500 ற்குக் குறையாத தொகையைப் பணமாக அல்லது ஆதனமாக இலங்கை அரசாங்கத்திற்குக் கொடையாகவும் அங்கீகரிக்கப்பட்ட அறத் தாபனங்களுக்குக் கொடையாகவும் வழங்குபவர்களுக்கு வருமான வரியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அறநிலையம்

அங்கீகரிக்கப்பட்ட அறநிலையம் என்னும் தாபனம் நிதியமைச்சரால் அரசாங்க வர்த்தமானியில் அங்கீகரிக்கப்பட்ட அறநிலையம் எனக் கட்டளையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

*மேல்குறிக்கப்பட்ட நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் அறநிலையத் தாபனங்கள் அங்கீகாரத்துக்குத் தகைமையுடையன :—

- (அ) வறுமை நிவாரணம்,
- (ஆ) வைத்திய நிவாரணம்,
- (இ) கல்வி முன்னேற்றம்.

மதத்தாபனங்கள் அங்கீகாரத்துக்குத் தகைமையுடையன வல்ல. கலாச்சார விவகார அதிபரிபமிருந்து அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பிக்கப்படின் எப்படியிருப்பினும், ஒரு நிலையம் அல்லது நிதி வழங்குவதற்குரிய ஸ்தாபனங்களை நிர்மாணிப்பதற்கு அல்லது மீளப் புதுப்பித்தலுக்குத் தாபிக்கப்படின் அங்கீகரிப்பதற்கென ஆராயப்படும்.

மேல் விவரிக்கப்பட்ட நோக்குக்கு அப்பாற்பட்ட பல விவகாரங்களில் ஈடுபடுத்திய ஒரு நிலையத்திற்கு அந்நிலையம் தனிப்பட்ட கணக்குகளைப் பேணுவதுடன், நிதியினுள்ள பணத்தை அங்கீகரிக்கப்பட்ட காரணத்திற்குப் பாவியின் (உதாரணமாக—கல்வி, நிதி, வைத்திய நிதி ஆகியவை) அந்நிலையத்தின் குறிப்பிட்ட விவகாரத்திற்கென அனுமதி வழங்கப்படும்.

அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் நிதியச்சின் செயலாளருக்கு அனுப்பப்படவேண்டும்.

ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட கொடையை மேற்கொள்ளின் அவரின் வரிமதி வருமானத்திலிருந்து கீழ்வருவனவற்றைக் கழிவாகக் கோரலாம்.

(அ) அங்கீகரிக்கப்பட்ட கொடையின் ஓர் அரைப் பகுதி, அல்லது

(ஆ) அவ் வரிமதிப்பு வருடத்தின் வரிமதிக்கத்தக்க வருமானத்தின் இருபதில் ஒரு பகுதி. (அல்லது கம்பனியின் விடயத்தில் நாற்பதில் ஒரு பங்கு), அல்லது

(இ) ரூபா 25,000,

இதில் எது குறைவோ அத்தொகை.

[குதி 16ம்]

2. காப்புறுதி நிவாரணமும் சகாய நிதி நிவாரணமும்

கீழ்வரும் சந்தர்ப்பத்தில் தனிப்பட்டவர்களுக்கு வருமான வரியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும்—

- (அ) ஆயுள் காப்புறுதி, ஆண்டுத் தொகைக் *காப்புறுதிக்கட்டுப்பணங்கள்.
- (ஆ) அங்கீகரிக்கப்பட்ட சகாய அல்லது உபகாரச் சம்பள நிதிகளுக்கு உதவு தொகைகள்,
- (இ) ஒழுங்குபடுத்தப்பட்ட சகாய நிதிகளுக்கு உதவு தொகைகள் (உதாரணம் : மத்திய வங்கி சகாய நிதி, சர்வகலாசாலை சகாய நிதிகள் ஆகியவை).

காப்புறுதிக்கட்டுப்பணம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சகாய அல்லது இளைப்பாற்று நிதிக்கு அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சகாய நிதிக்கு உதவும் தனிப்பட்டவர் ஒருவர், அவரின் வரிமதி வருமானத்திலிருந்து கீழ்வருவனவற்றைக் கழிவாகக் கோரலாம்.

- (1) கட்டுப்பணம், உதவு தொகைகளின் ஓர் அரைப் பகுதி, அல்லது
- (2) அவ் வரிமதிப்பு வருடத்தில் வரிமதி வருமானத்தின் எட்டில் ஒரு பகுதி, அல்லது
- (3) ரூபா 5,000

இதில் எது குறைவோ அத்தொகை.

குறிப்பு

1957 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதிக்குப் பின் இலங்கைக்குப் புறத்தே யாதாவது ஒரு காப்புறுதி அல்லது ஆண்டுத் தொகைப் பத்திரத்தின் பொருட்டுக் கொடுக்கப்பட்ட பணத்தில் எந்த விதமான கழிவும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

*இலங்கைக் காப்புறுதிக்கட்டுத்தாபனத்தால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உபகாரச் சம்பளத் திட்டமும் அடங்கும்.

3. முதலீட்டு நிவாரணம்; வரிமதிப்பு வருடங்கள் 1972-73

அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை மேற்கொள்ளும் தனிப்பட்ட வர்களுக்கு வருமான வரியிலிருந்து நிவாரணம் கிடைக்கப்பெறும்.

இலங்கை வர்த்தமானியில் உள்நாட்டு இறைவரித்தொகைகளைச் சட்டத்தின் 16சி, 69 அல்லது 69ஏ பகுதிகளின் கீழ் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் *மேற்கொள்ளப்படும் முதலீடே அங்கீகரிக்கப்பட்ட முதலீடாகும்.

அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் கீழ்வருவனவற்றை உட்படுத்தாது—

(அ) நடைமுறையிலுள்ள முதலீடு (அதாவது—பங்குச் சந்தையின் மூலம் மேற்கொள்ளப்படும் மூலதனம்), அல்லது

(ஆ) கம்பனி இணைக்கப்பட்ட திகதியிலிருந்து 6 வருடங்களிற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, அல்லது

(இ) முன்னூரிமை உள்ள பங்குகள் அல்லது தொகுதிக் கடன் முறிகள்.

அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டை மேற்கொண்ட தனியாளர் ஒருவர் தனது வரிமதி வருமானத்திலிருந்து கீழ்வருவனவற்றைக் கழிவாகக் கோரலாம் :—

(அ) அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டின் ஓர் அரைப் பகுதி, அல்லது

(ஆ) அவ்வரிமதிப்பு வருடத்தின் பத்தில் ஒரு பங்கு வரிவிதிக்கத்தக்க வருமானம், அல்லது

(இ) ரூபா 25,000,

இதில் எத்தொகை குறைவோ அத்தொகை.

*மட்டுப்படுத்தப்பட்ட பங்குகளை உடைய கம்பனிகளை அங்கீகாரத்திற்குத் தகைமையுடையன. கைத்தொழில் பொறுப்பேற்புகளை அங்கீகரிக்கும் நோக்கம் இருப்பின் கைத்தொழில் விஞ்ஞான அமைச்சின் நிரந்தரச் செயலாளருக்கு விண்ணப்பஞ் செய்ய வேண்டும். கைத்தொழில் பொறுப்பேற்புகள் அல்லாதன நிதி அமைச்ச செயலாளருக்கு விண்ணப்பஞ் செய்ய வேண்டும்.

பொறுப்பேற்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமுன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் மேற்கொள்ளப்பட்டு திரட்டில் அல்லது சம்பந்தப்பட்ட வரிமதிப்பு வருடத்திலிருந்து, மூன்று வருடங்களில் கோரிக்கை விடப்படின் அது மூலதன நிவாரணத்திற்குத் தகைமையுடையதாகும்.

அங்கீகரிக்கப்பட மூலதனத்தை 6 வருட காலங்களுக்கு ஒரு தனிப்பட்டவர் வைத்திருக்க வேண்டும். இக் காலத்திற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் தேறினால் வழங்கப்பட்ட நிவாரணம் வாபஸ் பெறப்படும்.

† 4. மேற்சொன்ன அடிப்படையில் உள்ள முதலீட்டு நிவாரணம் வரி மதிப்பு வருடம் 1972-73 ற்கு 1973-74 ற்கும் மாத்திரமே உரியதாகும். அதாவது 31.3.73 வரை செய்யப்பட்ட முதலீடுகளில் மட்டுமே.

† முதலீட்டு நிவாரணத்திற்கான கோரிக்கை அம்முதலீட்டில் பிரிவு 16(சி) இன் கீழ் மேற்கொள்ளப்பட்டிருப்பின் பிரிவு 16(சி) இன் கீழான நிவாரணம் அம் முதலீட்டிற்கு உரியதாகாது.

4. முதலீட்டு நிவாரணம்: வரிமதிப்பு வருபம் 73/74 உம் அதனை அடுத்து வரும் வருடங்களும்

(அ) தனியாட்கள், கம்பனிகளும், பலரும் அனுமதிக்கப்பட்ட பொறுப்பேற்புக்களில் பங்குகளை வாங்கியிருப்பின் 1.4.72 இன் பின்னர் செய்யப்பட்ட முதலீட்டில் முதலீட்டு நிவாரணம் வழங்கப்படும்.

வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனிகள் மாத்திரம் அனுமதிக்கு உரியதாகும். அனுமதியை வேண்டி நிற்கும் கைத்தொழில் பொறுப்பேற்புக்கள் கைத்தொழில் விஞ்ஞான அமைச்சின் செயலாளருக்கு விண்ணப்பித்தல் வேண்டும். ஏனைய பொறுப்பேற்புக்கள் அவற்றின் செயற்பாட்டிற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பேற்புக்கள் பொறுப்பேற்று வர்த்தமானியில் நிதி அமைச்சரினால் பிரசுரிக்கப்படும். வெளிநாட்டு செலாவணியை ஈட்டும் உள்ளார்ந்த வளத்திற்கேற்ப அனுமதித்தல் கட்டுப்படுத்தப்படும்.

(அ) அங்கீகரிக்கப்பட்ட முதலீடு கீழ்வருவனவற்றை உள்ளடக்காது :

- (1) செய்யப்பட்டிருக்கும் முதலீடு (அதாவது பங்குச் சந்தை மூலம் முதலீடு ஒன்று செய்யப்பட்டிருக்குமிடத்து)
 - (2) முன்னுரிமைப் பங்குகள் அல்லது கடன் முறிகள்
- (ஆ) அங்கீகரிக்கப்பட்ட முதலீடு ஒன்றைச் செய்யும் ஒருவர் வரிமதிப்பு வருபம் 1973-74 இலும் அதனை அடுத்து வரும் வருடங்களிலும் வரிமதிவருமானத்தில் இருந்து கழிவினைக் கோரலாம்.
- (i) அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டின் முழுத்தொகை, அல்லது
 - (ii) அவ்வரிமதிப்பு வருடத்தின் வரிமதி வருமானத்தில் 1/5 பங்கு.

இதில் எத்தொகை குறைவோ அத்தொகை.

(ஈ) பொறுப்பேற்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட முதலீடு ஒன்று செய்யப்பட்டிருப்பின் உரிய வரிமதிப்பு வருடத்தின் இறுதியிலிருந்து 3 வருடங்களுக்குள் எழுத்தில் கோரிக்கை செய்யப்பட்டிருப்பின் அது முதலீட்டு நிவாரணத்திற்குத் தகைமையுடையதாகும்.

(உ) அங்கீகரிக்கப்பட்ட முதலீடு ஒன்றினை செய்த ஒருவர் அதனை 5 வருட காலத்திற்கு வைத்திருத்தல் வேண்டும். இக்காலத்திற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட முதலீடு உறுதிப்படுத்தப்பட்டால் வழங்கப்பட்ட நிவாரணம் வாபஸ் பெறப்படும்.

(ஊ) பிரிவு 68 ஓ யின் கீழ் விடுதிச்சாலை அமைப்பு திட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டினைச் செய்யும் கம்பனிகளுக்கும் கூட்டாளருக்கும் முதலீட்டு நிவாரணம் வழங்கப்படும். 15 ஆம் அதிகாரத்தில் 5 ஆம் பந்தியைப் பார்க்க. அப்பிரிவின் கீழ் கோரக் கூடிய கழிவுக்கு நிவாரணம் கட்டுப்படுத்தப்படும்.

இப்பந்தியின் கீழ் உள்ள மொத்தக் கழிவும் பந்தி (சி) இல் உள்ள மொத்தக் கழிவும் பந்தி (சி) இல் காட்டப்பட்டுள்ள வரையறைக்கு மேற்படக்கூடாது.

[பிரிவு 16ஊ]

5. ஊழியருக்கான விசேட கழிவுகள்—பிரிவு 16டி

குடும்பத்தில் சேர்க்கப்படாத தனியாள் எவரும் அல்லது குடும்பத்தலைவரையுள்ள தனியாள் ஒருவர் தமது வருமதிவருமானத்தில் இருந்து 600/- ரூபாவை விதவை அனுவை சகாயநிதி வட்டி செலுத்தல், ஆண்டுத்தொகை அல்லது தள வாடகை என்பவற்றைச் செலுத்தலுக்கும் அங்கீகரிக்கப்பட்ட சகாய அல்லது ஓய்வூதிய நிதியின் அல்லது ஒழுங்கு படுத்தப்பட்ட சகாயநிதியின் உதவு தொகையின் $\frac{1}{2}$ பங்கை நிவாரணமாகவும் ஆயுள் காப்புறுதிக் கட்டணம், அங்கீகரிக்கப்பட்ட நன்கொடை, அங்கீகரிக்கப்பட்ட முதலீடு எனபவற்றின் $\frac{1}{2}$ பங்கையும் செலுத்துதல் போன்ற வற்றிற்காக கழிப்பதற்கு அனுமதிக்கப்படும்.

எவ்விலாபத்திலும் வருமானத்திலும் வரிவிதிக்கப்பட்டதோ அவ்விலாபமும், வருமானமும் பின்வருவனவற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே இக்கழிவு அனுமதிக்கப்படும்.

(அ) அவ்வருடத்தில் ஊழிய வருமானம் மாத்திரம் 12,000/- ரூபாவுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும், அல்லது

(ஆ) ஊழிய வருமானமும் அவ்வூழியரால் அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் எவரினாலும் கொண்டு நடத்தப்படும் அல்லது இயக்கப்படும் வியாபாரம், வர்த்தகம், கண்ணியத்தொழில் அல்லது உயர்-தொழில் என்பன அல்லாத மூலங்களிலிருந்து கிடைக்கும் ரூபா 600 இற்கு மேற்படாத தொகையும்.

பெறக்கூடிய ஏனைய கழிவுகள் 600 ரூபாவிற்கு மேற்பட்டால் அவர் கூடிய கழிவுக்குத் தகைமையுடையவராவர்.

நன்கொடை நிவாரணம், காப்புறுதி நிவாரணம் முதலீட்டு நிவாரணம் ஆகியவை எப்படிக்கணக்கிடப்படுகின்றன என்பவை விளக்கப்பட்டிருக்கும், விபரத்திற்கு 6 வது அத்தியாயத்தின் 6 வது பந்தியைப் பார்க்கவும்.

அதிகாரம் 6
தனிப்பட்ட வதிவாளர்கள் -
வருமான வரி கணக்கிடுதல்

[பிரிவுகள் 19 உம்
20 உம்]

1. வருமானங்களை ஒன்று சேர்த்தல்

(அ) மனைவியின் வருமானம்

பெரும்பாலான நாடுகளில் அனுசரிப்பது போல் இங்கும் விவாகமான ஒரு பெண்ணின் வருமானம் கணவனது வருமானத்துடன் சேர்க்கப்படும்.

1932 ஆம் ஆண்டில் வருமான வரி தொடங்கிய காலந் தொடரீ இந்த அடிப்படை கையாளப்படுகிறது.

(ஆ) பிள்ளையின் அல்லது அண்டி வாழும் உறவினரின் வருமானம்.

ஒன்று சேர்த்தல் என்னும் இக்கொள்கை 1958-59 ஆம் வரிமதிப்பு வருடத்திலிருந்து பிள்ளைகளதும் அண்டி வாழ் பவர்களதும் வருமானத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது.

பிள்ளையொன்று (குடும்ப நிலையம் தவிர்ந்தவேறு இடத்தில்) ஊழியம் புரியின் அல்லது கண்ணியத் தொழில் புரியின் அவ்வழியத்தில் அல்லது கண்ணியத் தொழிலில் இருந்து அப்பிள்ளை பெறும் வருமானம் குடும்பத் தலைவனின் வருமானத்துடன் சேர்க்கப்படமாட்டாது.

பிள்ளைகளுக்குரிய நிவாரணங்கள் அவர்களுக்கே கொடுக்கப்படும். வேறு மூலங்களிலிருந்து பிள்ளை பெறும் வருமானம் குடும்பத்தலைவரின் வருமானத்துடன் சேர்க்கப்படும்.

2. வரியில் விடுதொகைகள்

வரிவிதி வருமானத்தைக் கணிப்பதற்கு வரிமதி வருமானத்திலிருந்து மேல்க்காணும் விடுதொகைகள் கழிக்கப்படும் :—

	ரூபா
(அ) குடும்பத் தலைவன் அல்லது தனியாள்	3,000
(ஆ) மனைவி	600
(இ) ஒரு பிள்ளை அல்லது அண்டிவாழ்ப்பவர்/இரு பிள்ளைகள் அல்லது அண்டிவாழ்ப்பவர்கள்	600
(ஈ) மூன்று பிள்ளைகள் அல்லது அண்டிவாழ்ப்பவர்கள்/நான்கு பிள்ளைகள் அல்லது அண்டிவாழ்ப்பவர்கள்.. .. .	1,200
(உ) உழைப்பு வருமான விடுதொகை (குடும்பத் தலைவன் அல்லது குடும்ப அங்கத்தவர் எவராவது கண்ணியத் தொழில் அல்லது ஊழியம் புரிபவராயின்)	600

குறிப்பு : (i) கணவன் மனைவி இருவரும் கண்ணியத் தொழில் புரிபவராயின் உழைப்பு வருமான விடுதொகை ரூபா 1,800 ஆக அதிகரிக்கப்படும்.

(ii) ஒரு பிள்ளை ஊழியம் கண்ணியத் தொழில் அல்லது உயர்தொழில் நடத்துபவராயின், அக்குடும்பத் தலைவன் அப்பிள்ளைக்கான வரியில் விடுதொகையினைப் பெறுவதற்கு உரியராகார். அத்துடன் 7½% இலும் 10% இலும் வரி விதித்தற்கான தொகைகளில் அப்பிள்ளைக்குரிய மேலதிகத் தொகையான ரூபா 600 க்கும் உரியராகார்.

3. பிள்ளை என்பதன் வரைவிலக்கணம்

கீழ்வரும் காரணங்களின்றி ஒரு பிள்ளை வரிமதி வருடத்துக்கு முந்திய வருடத்தில் 25 வயதுக்குக் குறைந்தவராக இருப்பின் அப்பிள்ளை குடும்ப அங்கத்தவராகக் கருதப்படுவர்.

ஒன்றில் மணமானவராக,

அல்லது குடும்பத்தைவிட்டு வேறாக வாழ்பவராகவும் பெற்ற

ரோரால் பராமரிக்கப்படாதவராகவும் இருக்கவேண்டும்.

[பிரிவு 129]

4. அண்டி வாழும் உறவினர் என்பதன் வரைவிலக்கணம் :—

அண்டி வாழும் உறவினரொருவர் குடும்ப அங்கத்தினராகக் கருதப்படுவதற்கு மேல்க்காணும் தகைமைகள் பெற்றிருத்தல் வேண்டும் :—

(அ) அவ்வறவினர் குடும்பத்தலைவனின் அல்லது அவரது மனைவியின் தந்தையாகவோ, தாயாகவோ, சகோதரனாகவோ, சகோதரியாகவோ அல்லது 25 வயதிற்கு மேற்படாத பிள்ளையாகவோ இருத்தல் வேண்டும் ;

(ஆ) வரிமதி வருடத்திற்கு முந்திய வருடம் முழுவதும் குடும்பத்தலைவனுடன் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது குடும்பத் தலைவனால் சுகாதார விடுதியில் அல்லது மனநோய் விடுதியில் அல்லது ஒரு கல்வி நிறுவனத்தில் வைத்துப்பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும் ; அத்துடன்

(இ) அவ்வரிமதி வருடத்தில் அவரது வரிமதி வருமானம் ரூபா 500 க்கு அதிகரியாமல் இருத்தல் வேண்டும்.

[இரண்டாம் அட்டவணை 54 ஆம் பகுதி]

5. வருமான வரி வீதங்கள்

1971-72 ஆம் வரிமதிப்பு வருடத்திலிருந்து மேல்க்காணும் வீதங்கள் நடைமுறைக்கு வரும் :—

[கீழே உள்ள குறிப்பைப் பார்க்கவும்]

வரிமதிப்பிற்குரிய வருமானத்தின் முதல்	1,800 ரூபாவில்—	7½%
வரிமதிப்பிற்குரிய வருமானத்தின் அடுத்த	1,800 ரூபாவில்—	10 %
” ” ” ”	2,400 ரூபாவில்—	12½%
” ” ” ”	2,400 ரூபாவில்—	15 %
” ” ” ”	2,400 ரூபாவில்—	17½%
” ” ” ”	2,400 ரூபாவில்—	20 %
” ” ” ”	3,600 ரூபாவில்—	25 %
” ” ” ”	4,800 ரூபாவில்—	30 %
” ” ” ”	7,200 ரூபாவில்—	40 %
” ” ” ”	10,800 ரூபாவில்—	50 %
” ” ” ”	10,800 ரூபாவில்—	60 %
வரிமதிப்பிற்குரிய வருமானத்தின் மிகுதியில்		—65 %

குறிப்பு :—ஒவ்வொன்றும் ரூபா 1,800 கொண்ட முதலீடு பகுதிகளும் மேல்வருமானு அதிகரிக்கப்படும் :—

(அ) மனைவிக்கு 600 ரூபாவும் ;

(ஆ) ஒரு பிள்ளை அல்லது அண்டி. வாழ்பவர்/இரு பிள்ளைகள் அல்லது அண்டி. வாழ்பவர் சம்பந்தமாக 600 ரூபாவும் ;

(இ) மூன்று பிள்ளைகள் அல்லது அண்டி. வாழ்பவர்/நான்கு பிள்ளைகள் அல்லது அண்டி. வாழ்பவர் சம்பந்தமாக 1,200 ரூபாவும்.

(உதாரணமாக : கணவன், மனைவி, நான்கு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு அட்டவணியின் முதலீடு பகுதியும் பின்வருமாறு அமையும்).

ரூபா 1,800 + ரூபா 600 + ரூபா 1,200 = ரூபா 3,600 க்கு 7½ சதவீதமும்.
= ரூபா 3,600 க்கு 10 சதவீதமும்.

6. உதாரணம் 1

நீர், கொழும்பில் தொழில் புரியும் ஒரு வழக்கறிஞர் எனவும், மனைவியையும் ஒரு பிள்ளையையும் கொண்ட குடும்பத்தினர் எனவும், 1972 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்திற்கு உம்முடையதும் உமது குடும்ப அங்கத்தினரதும் வருமானத்தின் விபரம் பின்வருமாறு அமைந்திருக்கின்றதெனவும் எடுத்துக் கொள்வோம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட கொடியாக ரூபா 1,000 மும், காப்புறுதிக் கட்டுப்பணமாக ரூபா 1,400 ரூபாவும் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டில் ரூபா 1,000 மும் வைத்தீர்கள் எனவும் எடுத்துக் கொள்வோம்.

உங்கள் வருமானம் :

	ரூபா
கணவியைத் தொழில்	20,000
வட்டி	2,000
மனைவியின் வருமானம் :	
தேயிலைத் தோட்டம்	15,000
மனைவியின் பெயரிலான நட்டம் :	
இறப்பர் தோட்டம்	20,000

	ரூபா
பிள்ளைகளின் வருமானம் :	
இறப்பாத தோட்டம்	1,000
வாடகைகள்	2,000
1972-73 ஆம் ஆண்டிற்கான உமது வரித்தகைமை	
உமது வருமானம்	22,000
மனைவியின் வருமானம்	15,000
பிள்ளையின் வருமானம்	3,000
நியதி சட்டவருமானம்	40,000
கழிவு : மனைவியின் பெயரிலான நட்டம்	20,000
வரிமதி வருமானம்	20,000
கழிவு :	ரூபா
அங்கீகரிக்கப்பட்ட கொடை	800
காப்புறுதிக் கட்டுப்பணம்	700
அங்கீகரிக்கப்பட்ட முதலீடு	500
விடுதொகைகள்	4,200
உழைப்பு வருமான விடுதொகை	900
	6,800
வரிவிதி வருமானம்	13,200

	ரூபா
ரூபா 3,000 இல் 7½%	225
ரூபா 3,000 இல் 15 %	300
ரூபா 2,400 இல் 12½%	300
ரூபா 2,400 இல் 15 %	360
ரூபா 2,400 இல் 17½%	420
	1,605

செலுத்தவேண்டிய வருமானவரி ரூபா 1,605.

உதாரணம் 2

நீர் ஒரு ஊழியர் எனவும், உமது மனைவியுடன் உழியும் புரியும் ஒரு பிள்ளையையும் உமது குடும்பம் கொண்டிருக்கின்றது எனவும் குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குரிய உமது வருமான விபரங்கள் பின்வருவன எனவும் எடுத்துக் கொள்ளவும். தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட நன்கொடைக்கு 2,000 ரூபாயை அளித்துள்ளீர் எனவும், ஆயுள்காப்புறுதி கட்டணத்திற்கு 1,800 ரூபாயைச் செலுத்தியுள்ளீர் எனவும், ஊழியர் சேமலாபநிதிக்கு ரூபா 1,200 ஐ உதவியுள்ளீர் எனவும் 31.3.72 முடியவுள்ள வருடத்தில் ரூபா 2,000 ஐ அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டிற்கு இட்டுள்ளீர் எனவும் எடுத்துக் கொள்ளவும்.

ஊழிய வருமானம் : 1.4.72—31.3.73.

	ரூபா
உமது வருமானம்	20,000
உமது பிள்ளையின் வருமானம்	8,000

வீனைய மூலங்களில் இருந்து வருமானம் : 1.4.71—31.3.72

வட்டியில் உமது வருமானம்	4,000
விவசாயத்தில் இருந்து மனைவியின் வருமானம்	18,000
வாடகையில் இருந்து பிள்ளையின் வருமானம்	2,000

1.4.71 இல் இருந்து 31.3.72 வரை உள்ள காலப்பகுதியில் ஏற்பட்ட நட்டங்கள் :

உமது இரப்பர்த் தோட்டத்து நட்டம்	12,000
---	--------

வரிமதிப்பு வருடம் 1972-73 இல் உமது வரித்தகைமை வருமானம் :

உமது வருமானம் :		
ஊழியம்	20,000	
வட்டி	4,000	
மனைவியின் வருமானம் :		
விவசாயம்	18,000	
பிள்ளையின் வருமானம் :		
வாடகைகள்	2,000	

நியூச் சட்ட வருமானம் 44,000

இரப்பர்த் தோட்டத்து நட்டம் 12,000

வரிமதிப்பு வருமானம் 32,000

கழிவு :

	ரூபா
அங்கீகரிக்கப்பட்ட நன்கொடை ..	1,000
ஆயுள் காப்புறுதியும் ஊழியர் சேமலாப நிதி	
கான உதவு தொகையும்	1,500
அங்கீகரிக்கப்பட்ட முதலீடு	1,000
வரியில் விடுதொகை	3,600
உகழ்ப்பு வருமான விடுதொகை	900
	8,000
வரிவிடு வருமானம்	24,000

	ரூபா
வருமானவரி ரூபா 2,400 இல் 7½% ..	180
ரூபா 2,400 இல் 10 % ..	240
ரூபா 2,400 இல் 12½% ..	300
ரூபா 2,400 இல் 15 % ..	360
ரூபா 2,400 இல் 17½% ..	420
ரூபா 2,400 இல் 20 % ..	480
ரூபா 3,600 இல் 25 % ..	900
ரூபா 4,800 இல் 30 % ..	1,440
ரூபா 1,200 இல் 40 % ..	480
வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வருமானவரி	4,800

இவ்வரி நான்கு காலாண்டுத் தவணைகளில் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு தவணைச் செலுத்துகையும் பூர்த்தி செய்யப்பட்ட காலாண்டுத்திரட்டுடன் அனுப்பப்படல் வேண்டும். செலுத்தலைச் செய்யும்போது உ. பொ. செ. திட்டத்தின்கீழ் உமது தொழில் தருநரால் கழிக்கப்பட்ட தொகை செலுத்த வேண்டிய தவணைவரியில் கழிக்கப்படலாம். எஞ்சிய தொகை நேரடியாகச் செலுத்தப்படலாம்.

வேறான தனியாள் என்ற வகையில் உமது பிள்ளையின் 1972/73 ஆம் வரிமதிப்பு வருடத்திற்கான வரி செலுத்துகை வருமாறு அமையும்.

	ரூபா	ரூபா
ஊழிய வருமானம்	8,000	
கழி :		
வரியில் விடுதொகை	3,000	
உழைப்பு வருமான விடுதொகை	900	
இலக்களவு விடுதொகை பிரிவு 16உ	600	
	<hr/>	4,500
வரிவிதி வருமானம்		<hr/> 2,500
ரூபா 1,800 இல் 7½%	135	
ரூபா 700 இல் 10%	70	
	<hr/>	205
		<hr/>

உமது பிள்ளை 12,000 ரூபாவிற்கு மேற்படாததாய் உள்ள அவரது ஊழிய வருமானத்தில் வரிமதிப்பிற்குள்ளாகும் போது உ. பொ. செ. திட்டத்தின் கீழ் அவரது தொழில் தருநரால் கழிக்கப்பட்ட வரியே அவரால் செலுத்த வேண்டிய முடிவான வரியாகும். அவர் காலாண்டு திரட்டைச் சமர்ப்பிக்குமாறும், வருமானவரியைச் செலுத்துமாறும் வேண்டப்படமாட்டார். அதிகாரம் 24 ஐப் பார்க்க.

இலங்கையை வதிவிடமாகக் கொள்ளாத தனிப்பட்டவர்கள் வருமானவரி கணக்கிடுதல்

[பிரிவு 2]

1. வரிவிதிக்கும் அடிப்படை

இலங்கையை வதிவிடமாகக் கொள்ளாத தனிப்பட்ட ஒருவர் இலங்கையில் எழும் அல்லது இலங்கையில் இருந்து பெறும் வருமானத்தில் வருமானவரி செலுத்த வேண்டியவராவார். அதிகாரம் V இல் தீர்மானிக்கப்பட்ட கழிவுகளை கழித்தபின் வரும் வெளிநாட்டு வாசி ஒருவரின் வருமானி வருமானமே அவரது வரிவிதி வருமானமுமாகும். இலங்கையை வதிவிடமாகக் கொள்ளாத தனியான் ஒருவருக்கு குடும்பத்திற்குரிய வரியில் விடுதொகை அல்லது உழைப்பு வருமானவிடுதொகை உரியதாகா.

[பிரிவு 60]

2. விலக்குரிமைகள்

வெளிநாட்டு வாசி ஒருவரின் வருமானம் இலங்கையில் ஆற்றிய சேவையிலிருந்தோ அல்லது நடாத்திய வியாபாரத்திலிருந்தோ பெறப்படும். இலாபமாக மட்டும் இருந்து, அவ்வருமானம் ரூபா 1,000 க்கு மேற்படாதவிடத்து குறித்த வருமானம் வரிவிதிப்பிற்குட்படாது.

[முதலாம்
அட்டவணை]

3. வீத அட்டவணை

1969/70 ஆம் வரிமதி ஆண்டு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வருமான வரி வீதங்கள் பின்வருமாறு :-

வரிமதி வருமானத்தின் முதல் ரூபா	15,000	ல்—15%
.. .. அடுத்த ரூபா	6,000	ல்—20%
..	6,000	ல்—25%
..	6,000	ல்—30%
..	6,000	ல்—40%
..	6,000	ல்—50%
..	10,000	ல்—60%
.. .. மிகுதியில் ரூபா		—85%

4. இலங்கையில் வதியாதவர்களுக்கான வரிவிதங்களிலிருந்து நிவாரணம்

மாட்சிமை தங்கிய மகாராணி அவர்களின் ஆட்சியிலும் அதிகாரத்திற்குட்பட்ட நாடுகளிலும் வதியும் ஆங்கிலேய குடிசனங்களும், பரஸ்பர அடிப்படையில் நிவாரணம் வழங்கும் ஒரு நாட்டில் வாழ்பவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

குறிப்பிடப்பட்ட தனியாள் இலங்கையில் வதிபவராயிருந்தால் இலங்கையிலிருந்தும், இலங்கைக்கு வெளியே யிருந்தும் எழும் வருமானங்களின் மொத்தத்தில் விதிக் கப்படக் கூடிய வரியைக் கணக்கிற் கொண்டு இந்நிவாரணம் கணக்கிடப்படும். அதாவது இலங்கையில் வதியாத குறிப்பிடப்பட்ட தனியாள் இலங்கையில் வதிந்திருந்தால் செலுத்த வேண்டிய இலங்கை வரி சாரவீதத்தில் கணக்கிடப்படும்.

பின்வரும் உதாரணம் எவ்விதத்தில் நிவாரணம் கணக்கிடப்படுகின்றதென்பதைத் தெளிவாக உணர்த்தும்.

உதாரணம் :

உமது மனைவியுடன் இரண்டு பிள்ளைகளையும் கொண்டுள்ள குடும்பத்துடன் நீர் அவுஸ்திரேலியாவை வறிவிடமாகக் கொண்டுள்ளீர் என எடுத்துக் கொள்ளவும். நீர் ஊழிய வருமானத்தை மாத்திரமே பெறுகின்றீர் எனவும் எடுத்துக்கொள்ளவும். 31.3.73 இல் முடியவுள்ள வருடத்தில் உமது ஊழிய வருமானம் வருமாறு உள்ளது :

	ரூபா
இலங்கையில் இருந்து கிடைக்கும் ஓய்வூதியம்	4,600
அவுஸ்திரேலியா ஊழிய வருமானம்	6,000
(அ) இலங்கையை வறிவிடமாகக் கொள்ளாத தனியாள் என்ற வகையில் உமது வரித் தகைமை வருமாறு அமையும்--	
இலங்கை வரிக்குள்ளான வருமானம்	4,600
கழிவு :	
ஊழியருக்கான விடுதொகை பிரிவு 16உ	600
வரிவிதி வருமானம்	4,000

ரூபா 4,000 இல் 15% படி வரி 600—

(அ) இவ்வகையை வதிவிடமாகக் கொண்டவர் என்ற வகையில் தங்கள் களால் செலுத்தவேண்டிய வருமானவரி வருமானம் :—

			ரூபா
இவ்வகை வருமானம்	4,600
இவ்வகையிலல்லாத வருமானம்	6,000
			<hr/>
		வருமதி வருமானம்	10,600
குடும்ப வரியில் விடுதொகை	4,200
உழைப்பு வருமான விடுதொகை பிரிவு 16உ	900
ஊழியருக்கான விடுதொகை பிரிவு 16 உ	600
			<hr/>
			5,700
		வரிவிதி வருமானம்	4,900
			<hr/>

			ரூபா
ரூ. 3,000 இல் 7½%படி	225
ரூ. 1,900 இல் 10%படி	190
			<hr/>
		வருமானவரி	415
			<hr/>

$$\text{சார வீதம்} = \frac{415}{10,600} \times 100 = 3.91\%$$

(ஆ) இச்சார வரி வீதப்படி இவ்வகை வருமானத்தில் செலுத்த வேண்டிய வரி

வரிவிதி வருமானம் ரூ. 4,000 இல் 3.91% = 156

நிவாரணம் கொடுக்கப்பட்ட பின்பு உம்மால் செலுத்தவேண்டிய

இவ்வகை வரி ரூ. 156

அதிகாரம் 8 கம்பனிகள்

[பிரிவு 25 (1)]

1. உள்நாட்டில் இயங்கும் கம்பனிகள்

இக் கம்பனிகள் அவற்றின் வரிவீதி வருமானத்தில் 60% மீள அளிக்கப்படாத வரிக்கும் வரிமதி வருமானக் கணக் கீட்டிற்கான இலாபங்களிலிருந்து வழங்கப்படும் பங்கிஸ்டாபத்தில் 33 $\frac{1}{3}$ % மீள அளிக்கக்கூடிய வரிக்கும் தகைமையுடையன.

[பிரிவு 28 (1)]

2. வெளிநாட்டில் இயங்கும் கம்பனிகள்

வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் கம்பனிகள், அவற்றின் வரிவீதி வருமானத்தின் 60% மீளளிக்கப்படாத வரிக்கும் பூதல் வரிக்காக 6% மேலதிக வரிக்கும் தகைமையுடையன.

வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் கம்பனி ஒன்று இலங்கையிலிருந்து பணம் அனுப்புமாயின், அதுவும் கீழ்வருமாறு வரிவீதிப்பிற்குப்படும் :

(அ) வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தின் 33 $\frac{1}{3}$ % அல்லது

(ஆ) வரிமதி வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கின் 33 $\frac{1}{3}$ % சதவீதம். இதில் எந்தத் தொகை குறைவோ அந்தத் தொகை.

குறிப்பு : வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் கம்பனிகள் இலங்கையில் வைத்திருக்கும் அசைவற்ற சொத்துக்களின் மீதான பொருள் வரி பற்றிய விதங்களுக்கு 21 ஆம் அதிகாரத்தின் 8 ஆம் பந்தியைப் பார்க்கவும்.

[பிரிவு 25 (1)]

3. சிறிய கம்பனிகளுக்கான நிவாரணம்

உள்நாட்டிலிருந்து இயக்கப்படும் சிறு கம்பனிகளுக்குப் பின்வருமாறு நிவாரணமளிக்கப்படும் :

வரிமதி ஆண்டிற்கு முந்திய ஆண்டில் எப்பொழுதாவது உள்நாட்டிலிருந்து இயக்கப்படும் கம்பனி ஒன்றின் வழங் கப்பட்ட மூலதனம் 50,000 ரூபாவிற்கு மேற்படாதிருப்பின்—

(அ) அக்கம்பனியின் வரிமதி வருமானம் ரூபா 50,000 க்கு மேற்படாதிருப்பின் அக்கம்பனியால் செலுத்த வேண்டிய வரி, கம்பனியின் வரிவிதி வருமானத்தின் 35 வீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

(ஆ) கம்பனியின் வரிமதி வருமானம் ரூபா 50,000 க்கு மேற்படின் செலுத்த வேண்டிய வரி மேல்வரும் ஒன்று சேர்க்கப்பட்ட தொகைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

(i) 50,000 ரூபாவில் 35 சதவீதமும்

(ii) வரிமதி வருமானம் 50,000 கழிவு ரூபா

எடுத்துக்காட்டாக, வரிவிதி வருமானம் 60,000 ரூபா வாயின், மீள அளிக்கப்படாத செலுத்தப்பட வேண்டிய வரி 27,500 ரூபாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

[பிரிவு 25 (2) உம்
26 (3) உம்]

4. ஒரு கம்பனியினால் பெறப்படும்

பங்கிலாபங்களைக் கையாளும் முறை

மூலத்திலிருந்து வரி கழிக்கப்பட்டிருப்பின், ஒரு கம்பனி பங்கிலாபமாக வருமானம் ஈட்டுமானால், அப்பங்கிலாபங்கள் கம்பனியின் வரிவிதி வருமானத்தில் சேர்க்கப்படமாட்டா. மூலத்திலிருந்து கழிக்கப்பட்ட வரியைச் சரி செய்வதற்குக் கம்பனிக்குத் தகைமை இல்லை.

அதிகாரம் 9

அறக் கோட்டங்கள்

[பிரிவுகள் 2 ம் 3 ம]

1. வரிவிதிக்கும் அடிப்படை

வரிமதி ஆண்டு 1959-60 லிருந்து அறக் கோட்டங்கள் வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன.

கீழ்வரும் 2 ஆம் பந்தியில் கூறப்படும் வரிவிலக்குகளைத் தவிர்த்து 1 ஆம் அதிகாரத்தின் 3 ஆம் பந்தியில் தரப்பட்டுள்ள மூலாதாரங்களிலிருந்து அறக் கோட்டங்கள் பெறக் கூடிய வருமானத்தின் மீது வருமானவரி விதிக்கப்படும்.

அறக் கோட்டங்களுக்குக் கிடைக்கும் காணிக்கைகள், சந்தாப்பணங்கள், நன்கொடைகள் ஆகியவற்றுக்கு வருமான வரி இல்லை.

குறிப்பு : வரிமதி ஆண்டு 1959-60 தொடக்கம் 1962-63 வரையிலும் அறக்கோட்டங்கள் பெற்றுக்கொண்ட காணிக்கைகள், சந்தாப்பணங்கள், நன்கொடைகள் ஆகியவற்றில் வருமானவரி விதிக்கப்பட்டது.

[பிரிவு 8]

2. வருமான வரியிலிருந்து விலக்குகள்

பின்வருவன வருமான வரியிலிருந்து விலக்குப்பெறும்:—

(அ) ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுக்குரிய பொது இடங்களின் தேறிய ஆண்டுப் பெறுமதி ;

(ஆ) அறக் கோட்டங்களுக்கு உரிமையானதும், அவற்றினால் பயன்படுத்தப்படுவதுமான எந்த இடத்தினதோ, அல்லது கட்டிடங்களினதோ தேறிய ஆண்டுப்பெறுமதி ;

(இ) 1815 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதிக்கு முன்பு யாதாவது ஒரு ஆதனத்திலிருந்து வருமானம் அரசு கொடையாகச் செலுத்தப்பட்டிருப்பின் ;

(*) வியாபாரங்களிலிருந்து பெறப்படும் இலாபங்களா யிருப்பின்

(i) அறத் தேவைக்காக மட்டும், பயன்படுத்தப் படும் இலாபங்களுக்குப் பொருந்தும் ; அத் துடன்

(ii) ஒன்றில்

வியாபாரம் நடாத்துகையில் நிலையத் தின் ஆரம்ப நோக்கம் கொண்டு நடாத்தப்படுமாயின்

அல்லது

முக்கியமாக அந்நிலையத்தின் நன்மை பெறுபவர்களால் ஆற்றப்பட்ட வியா பாரம் சம்பந்தமான வேலைகள் (எடுத்த துக்காட்டாக, களியாட்ட விழா மாண வர்களால் நடாத்தப்படின அவ்விழாவி லிருந்து பெறப்படும் இலாபங்கள் வரி நிவாரணம் பெறும். அப்படியே ச்ம யத் தாபனத்தினால் கொண்டு நடாத் தப்படும் பாடசாலைகளில் இருந்து பெறப் படும் வருமானம் பாடசாலையைக் கொண்டு நடாத்துவதற்கு மட்டும் பயன் படுத்தப்பட்டால் அவ்வினாபம் வரிவிலக் குப் பெறும்.

(உ) நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட அறக் கோட்ட நிலையங்கள், அரசாங்கத்திடமிருந்து உதவிப்பணம் பெறுமிடத்து அவற்றிலிருந்து பெறப்படும் சந் தர்ப்ப இலாபங்கள், (உ-ம் : கழியாட்ட விழாக்கள், நன்மை புரியும் காட்சிகள் ஆதிகைகளிலிருந்து)

[பிரிவு 31 (1) (ஈ)]

3. செல்வ வரியிலிருந்து வரிவிலக்கு

எந்தவொரு சொத்திலான வருமானம் வருமான வரியி லிருந்து விலக்குப் பெற்றதோ அச்சொத்தின் பெறுமதி பொருள் வரியிலிருந்து விலக்குப் பெறும்.

4. வரிவிலக்கு வரையறை

(அ) வருமான வரி

எந்த ஒரு வரிமதிப்பு வருடத்திற்கும் ஒரு அறக் கோட்டத்தின் வரிமதி வருமானம் ரூபா 4,000 ஐ அதிகரிக்குமிடத்து வரிக்குட்படும். வரிமதி வருமானம் ரூபா 4,000 அதிகரிப்பின் முழுத்தொகையும் வரிக்குட்படும்.

(ஆ) பொருள் வரி

எந்தவொரு வரிமதி ஆண்டிலாவது ஓர் அறக் கோட்டத்தின் தேறிய பொருள் ரூபா 1,00,000 க்கு மேற்படுமிடத்து அக் கோட்டம் பொருள் வரிவிதிப்பிற்கு உள்ளாகும்.

தேறிய பொருள் ரூபா 1,00,000 விற்கு மேற்படுமிடத்து முழுத் தேறிய பொருளும் வரிவிதிப்பொருளாகக் கணிக்கப்படும்.

5. வீத அட்டவணை

(அ) வருமான வரி

அறக் கோட்டத்திற்குப் பொருந்தும் வருமானவரி விகிதம் 23% ஆகும்.

(ஆ) பொருள் வரி

அறக் கோட்டத்தின் முழு வரிவிதிப் பொருளிலும் பொருள் வரி வீதம் $\frac{1}{2}$ ஆகும்.

அதிகாரம் 10

களரிகளும் தொழிற் சங்கங்களும்

[பிரிவு 78]

1. வரிவிதிக்கும் அடிப்படை

(அ) களரிகள்

ஒரு களரி அல்லது ஒத்த தன்மையுடைய நிறுவனம் முதலாம் அதிகாரம், 3 ஆவது பந்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் மூலங்களிலிருந்து வருமானம் பெறின், அவ்வருமானம் வரிக்குட்படும்.

அதன் அங்கத்தவர்களிடமிருந்து ஒரு களரி அல்லது ஒத்த தன்மையுடைய நிறுவனம் முக்கால் பங்கிற்குக் கூடிய மொத்த வருமானம் பெறின் அதன்(பிரவேசக் கட்டணங்கள் ஒப்பப் பணங்கள் உட்பட) முதலீட்டு வருமானம் வருமான வரிக்குட்படும். (அதாவது அதனால் சொந்தமாகக் கொள்ளப்பட்ட யாதாவது இடங்கள் அல்லது அக்களரி அதில் இருப்பின் அதன் வாடகைகள், வட்டி பங்கிலாபங்களும் தேறிய வருடப் பெறுமதியும்). ஒரு களரி தனது வருமானத்தின் மூன்றில் நானூ் பங்குக்குக் குறைந்த தொகையை அங்கத்தவர்களிடமிருந்து பெறுமாயின் பொது மக்களிடமிருந்து வருமானத்தின் கணிசமான அளவை ஒரு களரி பெறுவது போல அது வியாபாரம் நடாத்துவதாகக் கணிக்கப்பட்டு வருமான வரி விதிப்புக்கு உட்படும்.

ஒன்றில்

அங்கத்தவர்களுடனும் மற்றையவர்களுடனும் ஆகிய இரு சாராருடனும் நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களில் இருந்து பெறப்படும் வருமானத்தில்

(பிரவேசக் கட்டணங்கள் ஒப்பப் பணங்கள் உட்பட)

அல்லது

முதலீட்டு வருமானத்தில் (யாதாவது சொந்தமாகவுள்ள அல்லது அதில் வதிபவராக உள்ள எந்த ஒரு இடத்திலும் தேறிய ஆண்டுப் பெறுமதி உட்பட)

இதில் கூடியதொகை எதுவோ அது.

தொழிற் சங்கங்கள் தவிர விளையாட்டுக் களரிகள், விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்தும் உறுப்புகளும் சங்கங்களும் கீழ்க்கண்ட சட்டங்களால் ஆளப்படும்.

(ஆ) தொழிற் சங்கங்கள்

(தொழிற் சங்கம் அல்லது வணிக மன்றம்) வருமானத்தின் அரைப் பகுதிக்கு மேலான தொகையைக் (பிரவேசக் கட்டணங்களாகவும் ஒப்பப் பணங்களாகவும்) தமது வருமானத்திலிருந்து இத்தொகைகளைக் கழிவுகளாகக் கோரக் கூடியவர்களிடமிருந்து பெறின் வியாபாரம் நடாத்துவதாகப் பாவிக்கப்படும். அப்படியான சங்கம் வருமான வரிக்குட்படும்.

ஒன்றில்

அங்கத்தவர்களுடனும் மற்றவர்களுடனுமாகிய இரு வருடமும் ஆற்றும் கருமங்களினால் பெறும் வருமானம் (பிரவேசக் கட்டணங்களும் ஒப்பப்பணங்களும் உட்பட).

அல்லது

முதலீட்டு வருமானம் (அதாவது வாடகை வட்டி, பங்கு இலாபம். சொந்த வீட்டில் வதிவராயின் அவ் வீட்டின் தேறிய ஆண்டுப் பெறுமதி உட்பட) இதில் எத்தொகை கூடியதோ அத்தொகை.

வியாபாரம் நடாத்துவதாகப் பாவிக்கப்படாத தொழிற் சங்கம் அல்லது வணிக மன்றம் அதன் முதலீட்டு வருமானத்தில் வரி விதிக்கப்படும்.

2. வரி விதிதம்

களரிகளுக்கும் சங்கங்களுக்கும் பொருந்தும் வருமான வரி விதிதம் 23 சத வீதமாகும்.

களரிகளும் சங்கங்களும் செல்வ வரிக்குட்படா.

மரண சாதன தத்துவக்காரர்களும் -
நம்பிக்கைப்
பொறுப்பாளர்களும்

[பிரிவு 49]

1. *மரண சாதனக்காரர் வரிவிதிக்கப்படும்
அடிப்படை

இறந்தவரிடமிருந்து வரியாக அறவிடப்பட வேண்டிய தொகையை மரண சாதன தத்துவக்காரர் அவரின் இறப்பிற்கு முன்னுள்ள திகதியிலிருந்து செலுத்த வேண்டிய வராவர். இறந்தவரின் இறப்பின் பின் உள்ள காலங்கள் சம்பந்தமாக உரிமையாளர்களின் வருமானத்தின் பங்கு களும் செல்வங்களும் நிச்சயிக்கப்படாத பட்சத்தில் மாத்திரம் மரணசாதன தத்துவக்காரர் வரிவிதிப்புக்குப்படலாம்.

ஒருவர் இறந்தபின் தொடரும் காலம் சம்பந்தமாக மரண சாதனக்காரர் வரி செலுத்துகைக்கு உள்ளாகையில் வருமான வரி விதிதம் 30 சதவீதமாகும். செல்வ வரிக்கு வழமையான விதிதங்கள் பொருந்தும்.

மரண சாதனக்காரர் இறந்தவரின் கோப்புக்களைக் கையாளும் வரிமதிப்பாளருடன் உடன் தொடர்பு கொள்ள வேண்டும். பூதல் வரிவிதிப்பிற்கு உட்படினென்ன அல்லது உட்படாவிடினென்ன இறந்த திகதியிலிருந்து ஆறு மாதங்களுள் அவர் பூதல் வரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

*இறந்தவரின் ஆதனத்தைச் சொந்தமாக எடுக்கும் அல்லது குறிப்பிடப்பட்ட காலத்திற்கு எடுக்கும் உரிமைத் தத்துவக்காரர் அல்லது ஆள் ஒருவர் உட்பட.

2. நம்பிக்கைப் பொறுப்பாளர் வரிவிதிப்பிற்குப்படுதல்

சுட்டீதியாக நன்மை பெறுபவர்களுக்கு உரித்தான நம்பிக்கைப் பொறுப்பிலிருந்து பெறும் வருமானத்திலிருந்து நம்பிக்கைப் பொறுப்புப் பங்கு கழிக்கப்பட்ட பின்வரும் வருமானத்தில் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் வருமான வரி செலுத்த வேண்டியவராவர்.

ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் நம்பிக்கை ஆதனத்தின் தேறிய செல்வத்தில் செல்வ வரிக்குள்ளாவர்.

நன்மை பெறுபவர்களின் பங்கு நிச்சயிக்கப்படின, சொத்துக்களின் அப்பகுதி நம்பிக்கைப் பொறுப்பாளரின் செல்வத்திலிருந்து நீக்கப்படும்.

நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் வருமான வரி விகிதம் 50 சத வீதமாகும்.

செல்வ வரிக்கு வழமையான விகிதங்கள் பொருந்தும்.

3. உரிமையாளர் அல்லது நன்மைபெறுவோர் வரிவிதிப்பிற்குப்படுதல்

உரிமையாளருக்கு அல்லது நன்மை பெறுவோருக்கு உரித்தான வருமானத்தினதும் செல்வத்தினதும் பங்குகள் வரையறுக்கக் கூடியதாக இருந்தால் அவ்வாறான பங்குகள் உரிமையாளரது அல்லது நன்மைபெறுவோரது வருமானமாக அல்லது செல்வமாகக் கருதப்பட்டு அவற்றின் மேல் வரிமதிப்பிடப்படும்.

அதிகாரம் 12

நிவாரணங்கள்

[பிரிவு 16அ]

1. கொடை நிவாரணம்

ஓ ஆம் அதிகாரத்தின் 1 ஆவது பந்தியைப் பார்க்கவும்.

[பிரிவு 16ஆ]

2. காப்புறுதிக் கட்டுப்பணங்கள், சகாய நிதி உதவுதொகைகள் சம்பந்தமாக நிவாரணம்

ஓ ஆம் அதிகாரத்தின் 2 ஆவது பந்தியைப் பார்க்கவும்.

[பிரிவு 16இ]

3. தனிப்பட்டவர்களுக்கான முதலீட்டு நிவாரணம்

ஓ ஆம் அதிகாரத்தின் 3 ஆம் 4 ஆம் பந்தியைப் பார்க்கவும்.

[பிரிவு 68அ]

4. சம்பவிகளுக்கான முதலீட்டு நிவாரணம்

ஓ ஆம் அதிகாரத்தின் 4 ஆம் பந்தியையும் 15 ஆம் அதிகாரத்தின் 5 ஆவது பந்தியையும் பார்க்கவும்.

[பிரிவு 13]

5. தவிர்வு நிவாரணம்

1958 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன் கண்ணியத் தொழில், உயர்தொழில் அல்லது வேலையை நடாத்துவதற்கு ஆரம்பித்த தனிப்பட்டவர்களுக்கு தவிர்வு நிவாரணம் கிடைக்கும். வருமானவரிக் கட்டளைச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவு பொருந்துமிடத்து அதனை கிடைக்கக் கூடிய வரிக்குறைப்பிற்குச் சமமான தொகையே 1958-59 ஆம் வரிமதி ஆண்டிற்குரிய நிவாரணமர்கும். இதன் பின்னர் இந் நிவாரணம் ஆண்டுதொறும் 5% குறைந்து செல்லும். உதாரணமாக 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி உயர்தொழில் ஒன்றை விட்டு விலகிய தனியான் பெறக்கூடிய நிவாரணம் 35% ஆகும். தனியான்கள் உயர் தொழில் அல்லது கண்ணியத் தொழில் களை நிறுத்திக் கொள்ளும்பொழுது இந்நிவாரணத்தைக் கோரலாம்.

6. இருதேச வரி நிவாரணம்

மேல்வரும் நாடுகளுடன் இருதேச வரி நிவாரண உடன் படிக்கை அமுலிலிருக்கின்றது :—

- (அ) இந்தியா.
- (ஆ) சுவீடன்.
- (இ) ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு.
- (ஈ) டென்மார்க்.
- (உ) நோர்வே.
- (ஊ) ஜப்பான்.
- (எ) பாகிஸ்தான்.
- (ஏ) மலேசியா (திருத்தத்திற்கு உட்பட்டது)

ஐக்கிய இராச்சியத்துடனான இருதேச வரி நிவாரண உடன் படிக்கையொன்று வரிமதிப்பு ஆண்டு 1964-65 முடியும் வரை நடைமுறையிலிருந்தது.

இவ்வுடன்படிக்கைகளின் கீழான நிவாரணம் ஒன்றில் வரிக்கடன் கொள்கையின் அடிப்படையில் அல்லது வரி நிவாரணக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும்.

7. பொது நலவரசு வரியிலிருந்து நிவாரணம்

ஒரே வருமானத்தில் இலங்கை வரியும் பொதுநலவரசு வரியும் செலுத்தியோருக்கு நிவாரணம் வழங்கப்படும்.

இருதேச வரி விதிப்பிற்கு உள்ளாகும் வருமானத்திற்கான நிவாரணம், குறித்த வருமானத்திலான இலங்கை வரியின் அரைப்பங்கு, பொது நலவரசு வரியின் அரைப்பங்கு என்னுமிரண்டில் குறைந்தது எதுவோ அதுவாகும்.

பொதுநலவரசு வரி ஐக்கிய இராச்சிய வரியை உள்ளடக்காது.

8. இலங்கையில் வதியாதவர்களுக்கான வரி வீதங்களிலிருந்து நிவாரணம்.

7 ஆம் அதிகாரத்தின் 4 ஆம் பந்தியைப் பார்க்க.

* விவசாயத்திற்கான
வரித்துண்டு கோல்கள்

[பகுதிகள் 5 (1) (ஈ),
(வி) யும் (டபிள்யூ) ம்]

1. உதவிப்பண வரி விலக்கு

இறப்பர் மறு பயிரிடுகைச் செலவுக்கு உதவுமுகமாக இறப்பர் தோட்டக்காரர்களுக்கு வழங்கப்படும் மறுபயிரிடுகை உதவிப் பணம் வருமான வரியிலிருந்து விலக்கப்படும்.

தேயிலை உதவிப் பண நிதியில் இருந்து அல்லது கொக்கோ பயிர்ச் செய்கை உதவிப்பணத் திட்டத்துக்கு உட்பட்ட எந்த ஏற்பாட்டின்படியேனும், எவருக்கேனும் வழங்கப்படும் எத்தொகையும் வருமான வரியிலிருந்து விலக்கப்படும்.

[பிரிவு 6 (1) (iv)]

2. வரி விடுமுறை

இலங்கை அரசாங்கத்தால் உணவு உற்பத்திக்கு அல்லது கால்நடை வளர்ப்புக்கு என எல்லைக் காணி வழங்குதல் திட்டம் அல்லது விசேட குத்தகைத் திட்டத்தின்கீழ் குத்தகைக்கு விடப்படும் நிலங்களிலிருந்து கிடைக்கும் இலாபங்களுக்கு, 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பித்ததன் பேரில் காணி வழங்கியதை அங்கீகரிப்பின் விடப்பட்ட ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

குத்தகையை எடுத்தவர் நிலத்தின் உடமையாளராகிய 3 வது வருடத்தில் இருந்து 5 வருட வரி விடுதலை ஆரம்பமாகும்.

பங்குதாரர்களின் கைகளில் வரி விடுமுறை காலங்களில் நிவாரணமளிக்கப்பட்ட வருமானங்களிலிருந்து வரும் எல்லா பங்கிலாபங்களும் வருமான வரியிலிருந்து விலக்கும் பெறும்.

*வீரங்களுக்கு "விவசாயத்திற்கான வரிச் சலுகைகள்" என தலையங்கமிடப்பட்ட கைநூலைப் பார்க்கவும்.

[பிரிவுகள் 53 அ ஏம் 3. மூலதன செலவு கழிக்கப்படுதல்
53 ஆ உம்]

(அ) காணியை பயிர்ச்செய்கைக்கு கொண்டுவருகையில் ஏற்படும் செலவுகள்

பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை அல்லது தோட்ட வேலை என்பவற்றிற்கு புதிய நிலங்களைத் தயார்ப்படுத்துவதற்கான எல்லா முதலீட்டுச் செலவும் ஒரு தனிப்பட்ட முழு வருமானத்திலிருந்து கழிவாக அனுமதிக்கப்படும்.

சாதாரணமாக இது சம்பந்தமாக ஏற்படும் மூலதனச் செலவு கீழ்வரும் விடயங்களை அடக்கியதாக இருக்கும்:—

- காணியிலுள்ள மரங்கள், புதர் அல்லது கீழ் வளர்ந்திருப்பவை
- புற்கள் அழித்தல்
- சேற்று நிலங்களை நிரப்புதலும் இறைத்தலும்
- ஒப்புரவாக்கல்
- வேலி அமைத்தல்
- பாதை அமைத்தல்
- பாசனக் கால்வாய்கள் அமைத்தல்
- ஆழ் கிணறுகள்
- பயிர் நாட்டுவதற்கென காணியைத் தயார் செய்தல்
- சிறு மாங்களின் அல்லது தாவரங்களின் விலை

கட்டிடங்கள், கொட்டில்கள் போடுவதற்கும் பொறித் தொகுதிகள், இயந்திரங்கள், இணைப்புகள் ஆகியவற்றை நிறுவுவதற்கும், மொத்தத் தொகை மதிப்பிற்க்கமும் அபிவிருத்தித் தள்ளுபடிகளும் அனுமதிக்கப்படுவதால் இவற்றில் ஏற்படும் மூலாதாரச் செலவுகள் இக்கழிவுகளுக்கு தகுதியுடையனவாகர்.

[பிரிவு 53 (2)]

(ஆ) அபிவிருத்தி செய்யப்படாத இடங்களைப் பேணுதல்

ஒரு தோட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படாத இடங்களைப் பேணுவதன்பொருட்டு ஏற்படும் முழுச் செலவும் ஒருவரின் முழு வருமானத்திலிருந்து ஒரு கழிவாக அனுமதிக்கப்படும்.

[பிரிவு 53 (2)]

(இ) மறு பயிரிடுகைச் செலவுகள்

அரசாங்கத்தினால் செலுத்தப்படும் எல்லா மேலதிக உதவிகள் நிவாரணத்துடன் ஒரு தோட்டத்தை அதே பயிரினால் மறு பயிர் செய்வதன் அல்லது வேறு பயிரினால் பயிரிடும் எல்லாச் செலவுகளும் (திரும்பப் பயிரிடுவதற்கெனக் காணியைத் துப்புரவு செய்தல், ஆயத்தம் செய்தல் செலவுகள் உட்பட) வரி செலுத்துபவரின் வருமானத்திலிருந்து கழிவாக அனுமதிக்கப்படும்.

[பிரிவு 10]

4. மூலதன விடுதொகைகள்

மூலதன விடுதொகைகள் நடைமுறைப்படுத்தப்படும் முறையை 3 ஆம் அதிகாரத்தில் பார்க்கவும்.

[பிரிவு 15]

5. நட்பங்களை முன்கொண்டு செல்லல்

விவசாயத்தில் ஏற்படும் நட்பத்தை வேறு மூலாதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தினின்று கழிக்க முடியாத விடத்து அந்நட்பம் காலவரையின்றி முன்கொண்டு செல்லப்பட்டு ஏதிர்வரும் ஆண்டுகளின் வருமானங்களிலிருந்து கழிக்கப்படும்.

5 வருட வரி விடுமுறைக்குத் தகுதியுடைய பொறுப்புேற்புகளில் ஏற்படும் நட்பங்கள் பாவிக்கப்படும் முறைகளுக்கு 4 ஆம் அதிகாரத்தின் 2 (இ) பந்தியின் குறிப்பைப் பார்க்கவும்.

[பிரிவு 16 இ]

6. முதலீட்டு நிவாரணம்

அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புேற்புகள் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விவசாயப் பொறுப்புேற்புகளில் பங்குகள் வாங்கும் தனிப்பட்டவர்கள் முதலீட்டு நிவாரணத்திற்கு தகுதியுடையவர்களாவர் 5 ஆம் அதிகாரத்தின் 3 ஆம் 4 ஆம் பந்திகளைப் பார்க்கவும். இம்முதலீடுகள் செல்வ வரியிலிருந்து 5 வருடங்களுக்கு நிவாரணம் பெறும்.

கைத்தொழில் பொறுப்பேற்புகளுக்கான தூண்டு கோல்கள்

[பிரிவு 6 (1) (iii)]

1. 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 இன் முன் உற்பத்தி ஆரம்பித்திருக்கும் கைத்தொழில் கட்டு வரி விடுமுறை

1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன் உற்பத்தி அல்லது தயாரிக்க ஆரம்பித்த கைத்தொழில் பொறுப்பேற்புகள் மேல்வரும் தகைமைகளைத் திருப்திப்படுத்தின் 5 வருட வரி விடுமுறைக்குத் தகுதியுடையன (அதாவது உற்பத்தி ஆரம்பித்த அல்லது தயாரிக்கத் தொடங்கிய திகதியிலிருந்து 5 வருடங்களுக்கு இலாபங்கள் வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறும்).

(அ) குறித்த முயற்சி பொருட்கள் அல்லது வாணிபச் சரக்குகள் போன்றவற்றை இலங்கையில் உற்பத்தி செய்யும் நோக்குடையதாய் இருத்தல் வேண்டும்;

(ஆ) ஏற்கனவே உள்ள ஒரு வியாபாரத்தைப் பிரித்தோ அல்லது திருத்தியமைத்தோ ஆரம்பிக்கப்பட்ட முயற்சியாக இருத்தல் கூடாது;

(இ) 25 பேர்களுக்குக் கூடியோரிற்கு வேலை வாய்ப்பு அளிக்கும் முயற்சியாக இருத்தல் வேண்டும்;

(ஈ) குறித்த முயற்சியால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது வாணிபச் சரக்குகள் திருப்திகரமான தரமுடையன என்று சான்று வழங்க ஓர் அதிகாரி* எப்பொழுதாவது நியமிக்கப் பெற்றால் இச்சான்று பெறப்படல் வேண்டும்; அத்துடன்

*இவ்வதிகாரிகள் நியமிக்கப்படும்போது வர்த்தமானியில் விளம்பரம் செய்யப்படும்.

(உ) மேற்படி பொருட்கள் சரக்குகள் விற்கப்படும் விலைகள் நியாயமானவையென்று சான்று வழங்க எப்பொழுதாவது ஓர் அதிகாரி* நியமிக்கப் பெற்றால் இச்சான்று பெறப்பட வேண்டும்.

வரி விடுமுறை காலத்தில் தவிர்க்கப்பட்ட வருமானத்திலிருந்து பெறப்படும் எல்லாப் பங்கி லாபங்களுக்கும் பங்குதாரர்களின் கைகளில் வரி விடுமுறைக்கு அருகதையுடையவராயிருப்பின் வருமானவரி நிவாரணம் அளிக்கப்படும்.

[பிரிவு 6 (1) ன்
ஏற்பாடு]

2. 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதன் பின் உற்பத்தி ஆரம்பித்த கைத்தொழில்களுக்கு வரி விடுமுறை

1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதன் பின் உற்பத்தி அல்லது தயாரிப்பு ஆரம்பிக்கும் பொறுப்பு பேற்புகள் மேல்வரும் தகைமைகளில் திருப்தியளிப்பின் மட்டுமே 5 வருட வரி விடுமுறைக்குத் தகுதிவாய்ந்தவையாகின்றன; (1 வது பந்தியில் மேற்குறிப்பிடப்பட்ட மேலதிகத் தகைமைகளுடன்).

(அ) வெளிநாட்டுப் பங்குபற்றுதலுடனான பொறுப்பேற்புகள்

(i) ஒரு பொறுப்பேற்புக் கம்பனியாக இருப்பின் அதன் சாதாரண பங்குகள் முழுதாக அல்லது பகுதியாக அந்நிய நாட்டுப் பொறுப்பேற்பினால் அல்லது அது கம்பனியாக இல்லாத பட்சத்தில் அதன் மூலதனம் முழுதாக அல்லது பகுதியாக வெளிநாட்டுப் பொறுப்பேற்பினால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்;

(ii) 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன் பொறுப்பேற்பு அமைப்புத் திட்ட பொருளியல் விவகார அமைச்சின் அங்கீகாரத்தக்கு விண்ணப்பித்து அதன்பின் கைத்தொழில் அபிவிருத்தி அதிபரால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்;

*இவ்வதிகாரிகள் நியமிக்கப்படும்போது வர்த்தமாளியில் வெளியிடப்படும்.

(iii) பொறுப்பேற்று உற்பத்தியை 1972 ஆம் ஆண்டு மார்ச் 31 இன்முன் ஆரம்பித்திருக்க வேண்டும்.

(ஆ) வெளிநாட்டுப் பங்குபற்றுதலில்லாப் பொறுப்பேற்புகள்

(i) 1968 ம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன் கைத்தொழில் அபிவிருத்தி அதிபரிடமிருந்து அங்கீகாரம் பெற்றிருத்தல் வேண்டும் ;

(ii) 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன் பொறுப்பேற்று மேல்வரும் தகைமைகள் கொண்டுள்ளதென உள்நாட்டு இறைவரி ஆணையாளரை திருப்திப்படுத்தல் வேண்டும்—

(1) பொறுப்பேற்பின் தேவைக்காக காணி கொள்ளப்பட்டு அல்லது கொள்வதற்கு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு அல்லது

(2) பொறித் தொகுதி இயந்திரங்களும் இணைப்புகளும் கொள்ளப்பட்டு அல்லது கொள்வதற்கு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருப்பின், அல்லது

(3) தொழிற்சாலை அல்லது கட்டடம் கொள்ளப்பட்டு அல்லது நிர்மாணிக்கப்பட்டு அல்லது கொள்வதற்கு அல்லது நிர்மாணிப்பதற்கு உடன்படிக்கை செய்யப்பட்டிருப்பின்.

(iii) பொறுப்பேற்று உற்பத்தியை 1972 ஆம் ஆண்டு மார்ச் 31 இன்முன் ஆரம்பித்திருக்க வேண்டும்.

பொறுப்பேற்று ஒன்று வரிவிடுதலைக்கு தகுதியுடையதாக இருக்குமிடத்து வரிவிடுமுறைக் காலத்தில், அதனது தவிர்க்கப்பட்ட வருமானத்தில் இருந்து வெளியிடப்படும் அதனது எல்லாப் பங்கீலாபங்களிலும் பங்குதாரரின் கைகளில் வருமான வரியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு தகுதி பெறுகிறது.

[பிரிவு 6 (1) (vii)]

3. முன்னோடிக் கைத்தொழில்களுக்கு வரி விடுமுறை

சம்பந்தப்பட்ட அமைச்சரினால் முன்னோடித் தன்மை வாய்ந்ததெனக் கருதப்பட்டு நிதி அமைச்சரினால் வர்த்தமானியில்* பிரசுரிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு வரிவிடுமுறை வழங்குவதற்கு இடமுண்டு.

வியாபாரம் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து ஐந்து வருட காலங்களுக்கு இலாபங்கள் வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறுகின்றன. பங்குதாரர்களின் கைகளில் வரி விடுமுறைக்குத் தகுதியுடைய ஓர் பொறுப்பேற்பு வரிவிடுமுறை காலத்தில் தவிர்க்கப்பட்ட வருமானத்திலிருந்து வெளியிடப்படும் எல்லாப் பங்கிலாபங்களும் வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறுவதற்குத் தகுதியுடையது.

[பிரிவு 6 (1) (iii)]

4. ஆழ் கடல் மீன் பிடிக்கான வரி விடுதலை

1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் பொறுப்பேற்புகள் ஐந்து வருட வரிவிடுதலைக்குத் தகுதியுடையதாகும்.

வியாபாரம் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து வருட காலங்களுக்கு இலாபங்கள் வரிவிதிப்பிலிருந்து நிவாரணம் பெறும்.

வரிவிடுமுறை காலத்தில் தவிர்க்கப்பட்ட வருமானத்திலிருந்து வெளியிடப்படும் எல்லாப் பங்கிலாபங்களும் பங்குதாரரின் கையில் வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றன.

[பிரிவு 7 (e)]

5. ஏற்றுமதி வியாபார இலாபங்களுக்கான வரிவிலக்கு†

16 ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.

[பிரிவு 10]

6. மூலதனக் கழிவுகள்

மூலதனக் கழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் முறைக்கு 3 ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.

† இப்பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்படமாட்டாதென நிதியமைச்சரினால் அவரது 19 2 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டப் பேச்சில் வெளியிடப்பட்டது.

[பிரிவு 15]

7. நட்பங்களை முன்கொண்டு செல்லல்

ஒரு கைத்தொழில் பொறுப்பேற்றில் ஏற்பட்ட நட்பத்தை யும் மூல் வருமானத்திலிருந்து கழிக்க முடியாதவிடத்து அந்நட்டம் காலவரையின்றி முன்கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் ஆண்டுகளின் வருமானங்களிலிருந்து கழிக்கப்படும். ஐந்து வருட வரிவிடுதலைக்கு அருகதையுடைய பொறுப்பேற்புகளுக்கு நட்டம் ஏற்படின் எவ்வடிப்படையில் கையாளப்படும் என அறிவதற்கு 4 ஆம் அதிகாரத்தின், 2 (சு) பந்தியின் குறிப்பைப் பார்க்கவும்.

[பிரிவு 6 சி உம்
16 சிசு உம்]

8. முதலீட்டு நிவாரணம்

அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பேற்புகள் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கைத்தொழில் பொறுப்பேற்புகளில் பங்குகள் வாங்கிய தனிப்பட்டவர்கள் முதலீட்டு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்கள் 5 ஆம் அதிகாரத்தின் 3 ஆம், 4 ஆம் பந்திகளைப் பார்க்கவும்.

பிரிவு 16சி இன் கீழான முதலீடுகள் 5 வருட காலத்திற்குச் செல்வ வரியில் இருந்து விலக்குப் பெறுகின்றது.

[பிரிவுகள் 5 (i) ஜி
உம் 5 (i) (ஜிஜி)
உம்]

9. அந்நிய ஆளணி நிவாரணம்

19 ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.

உல்லாசப் பிரயாணத்தை ஊக்குவிப்பதற்கான வரித்தூண்டுகோல்கள்*

[பிரிவு 6 (1) (v)]

1. வரி விடுதலை

(அ) விடுதிச்சாலைகள் நடாத்தப்படும் முறை

1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதன் பின் உல்லாசப் பிரயாணிகளுக்கென ஆரம்பிக்கப் பட்ட பொறுப்பேற்பாகிய ஓர் விடுதிச்சாலை ஐந்து வருட வரிவிடுதலைக்குத் தகைமையுடையதாகும்.

இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையின் விதப்புரையின் பெயரில் நிதி அமைச்சரினால் பொறுப்பேற்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என்னும் நிபந்தனையின் கீழ் அளிக்கப்படும்.

[பிரிவு 6 (1) (vi)]

(ஆ) விடுதிச்சாலைகள் அமைத்தல்

ஓர் பொறுப்பேற்று ஓர் கட்டிடத்தை விடுதிச்சாலையாகப் பாவிப்பதற்கென அமைத்து வேறொரு பொறுப்பேற்றிற்கு உல்லாசப் பிரயாணிகளுக்கு விடுதிச்சாலை நடத்துவதற்கென விடிகள் அது ஐந்து வருட வரி விடுதலைக்குத் தகைமையுடையதாகும். இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையின் விதப்புரையின் பெயரில் நிதி அமைச்சரினால் பொறுப்பேற்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என்னும் நிபந்தனையின் கீழ் அளிக்கப்படும்.

[பிரிவு 6 (3)]

(இ) பங்கிலாபங்களின் விலக்குரிமை

வரிவிடு முறைக்குத் தகுதியுடைய ஓர் பொறுப்பேற்றின் 5 வருட வரி விடுமுறைக் காலத்தில் தவிர்க்கப்பட்ட வருமானத்திலிருந்து வெளியிடப்பட்ட எல்லாப் பங்கிலாபங்களும் பங்குதாரர்களின் கைகளில் வருமான வரிக்குட்படுத்தப்படமாட்டாது.

*வரித்தூண்டுகோல்கள் என்பதன் மேற்கொண்ட விரிவான பாகுபாட்டிற்கு “உல்லாசப் பிரயாணத்தை ஊக்குவிப்பதற்கான வரிச் சலுகைகள்” என்னும் தலைப்பிடப்பட்ட கைநூலைப் பார்க்கவும்.

[பிரிவு 73 அ]

(ஈ) பதினைந்து வருடங்களுக்குப் பகுதி நிவாரணம்

பொறுப்பேற்பு, வரையறுக்கப்பட்ட கம்பனியாக இருப்பின், வரி விடுதலைக் காலம் முடிவடைந்த பின், அடுத்த பதினைந்து வருடங்களுக்குச் சாதாரணமாகச் செலுத்த வேண்டிய வருமான வரியின் ஒர் அரைப் பகுதியைச் செலுத்துவதற்கு உரித்துடையது.

1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன் நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக் கப்பட்ட பொறுப்பேற்புகளுக்கு மட்டும் இச்சலுகை பொருந்தும்.

[பிரிவு 10]

2. மூலதனக் கழிவுகள்

(அ) மொத்தத் தொகை மதிப்பிற்க்கம்

3 ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.

(ஆ) அபிவிருத்தித் தள்ளுபடி

வியாபார ஆரம்பத்தில் புதிய பொறித்தொகுதி இயந்திரம், அல்லது இணைப்புகள் சம்பந்தமாகவும் யாதாவது கட்டப்பட்ட கட்டடங்கள் சம்பந்தமாகவும் (குடியிருக்கும் வீடுகளைத் தவிர) ஐந்து வருட வரி விடுதலைக்குத் தகுதியுடைய விடுதிச் சாலைப் பொறுப்பேற்புகள் மேலும் 40 சதவீத அபிவிருத்தித் தள்ளுபடிக்கு உரிமையுடையன.

[பிரிவு 10 (1) (எல்)]

3. மூலதனச் செலவு கழிவு

(அ) புதிய விடுதிச்சாலைகள்

ஐந்து வருட வரி விடுதலைக்குத் தகுதியுடைய ஒரு விடுதிச்சாலைப் பொறுப்பேற்பிற்கு யாதாவது உபகரணம், அல்லது தளபாடத்தையும் இணைப்புகளையும் கொள்வனவு செய்யும் ஒருவர், ஏற்பட்ட முழு மூலதனச் செலவையும் இலாபங்களிலிருந்து கழிவாகக் கோரலாம். அப்படியே விடுதிச்சாலைக்குச் சாதனங்களமைக்குமுடமாகப் பெறும் துணிவகைகள் தளபாடவமைப்புக்கள், பாத்திரவகைகள், கத்தி முள் மற்றும் பொருட்களின் விலை முழுதாகக் கழிக்கப்படும்.

ஓர் விடுதிச்சாலையின் யாதாவது பொறித் தொகுதி, இயந்திரம் அல்லது இணைப்புகள் நிறுவப்பட்டின் (உதாரணமாக, மின் நாக்கிகள், காற்றைச் சீராக்கும் பொறித் தொகுதி ஆதியவை) உரிமையாளன் ஒன்றில் மொத்தத் தொகை மதிப்பிற்க்கமும் அபிவிருத்தித் தள்ளுபடியும் அல்லது மூலதனச் செலவை முழுதாகக் கழிப்பதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்.

[பிரிவு 10 (1) (எம்)]

(ஆ) தற்பொழுதுள்ள விடுதிச்சாலைகளைப் புனரமைத்தல்

இப்பிரிவின் காரணங்களுக்கென நிதி அமைச்சரினால் தற்பொழுதுள்ள விடுதிச்சாலை அங்கீகரிக்கப்படும்* பட்சத்தில் உரிமையாளன் யாதாவது பொறித்தொகுதி, தளபாடம் அல்லது இணைப்புகள் பெறுவதற்கு ஏற்பட்ட முழுச் செலவும் கட்டத்தைப் புனரமைப்பதற்கு அல்லது கட்டத்தைப் பெரிப்பிப்பதற்கு செலவழித்த முழுச் செலவையும் கழிவாகக் கோருவதற்கு அனுமதிக்கப்படுவார்.

புனரமைக்கப்பட்ட ஓர் விடுதிச்சாலையில் யாதாவது பொறித் தொகுதி, இயந்திரம் அல்லது இணைப்புகள் நிறுவுவதற்கு உரிமையாளன் ஒன்றில் மொத்தத்தொகை மதிப்பிற்க்கம் அல்லது மூலதனச் செலவு முழுவதையும் கழிவாகக் கோருவதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்.

[பிரிவு 15]

4. நட்பங்களை முன்கொண்டு செல்லல்

ஒரு விடுதிச்சாலைப் பொறுப்பேற்றில் வரக்கூடிய எந்த நடத்தையும் வேறு மூலாதாரங்களில் கிடைக்கும் வருமானத்திலிருந்து கழிக்க முடியாதவிடத்து அந்நட்டம் காலவரையின்றி முன்கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் ஆண்டுகளின் வருமானங்களிலிருந்து கழிக்கப்படலாம்.

ஐந்து வருட வரிவிடுதலைக்குத் தகைமையுடைய பொறுப்பேற்றுகளால் நட்டம் ஏற்படுகையில் அவற்றை எவ்விதம் கையாள வேண்டுமென்பதை அறிவதற்கு 4 ஆம் அதிகாரத்தின் 2 (சி) பந்தியைப் பார்க்கவும்.

*இலங்கைப் போக்குவரத்துச் சபையின் விதப்புரையின் பேரில் நிதி அமைச்சரினால் வர்த்தமானியில் பிரகாசிக்கப்பட்ட கட்டளையே அங்கீகாரமாகும்.

5. கம்பனிகளுக்கான முதலீட்டு நிவாரணம் :

அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பேற்புக்கள் என வர்த்த மாணியில் பிரசுரிக்கப்படும் விடுதித் திட்டங்களில் 1973 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1 ஆம் திகதிக்கு முன் பங்குகளை வாங்கும் கம்பனிகளும் அச்சபையில் உள்ளோரும் முதலீட்டு நிவாரணத்திற்குத் தகுதியுடையவராவர். பிரிவு 16 சீசீ இன் கீழ் இந்நிவாரணம் அனுமதிக்கப்படும். அதிகாரம் 5 ஐப் பார்க்க.

நிவாரணம் மேல்வருவனவற்றில் கணக்கிடப்படும் :—

- (i) முதலீட்டின் முழுத் தொகை ; அல்லது
- (ii) வரிமதி வருமானத்தைக் குறிக்கும் தொகையின் ஐந்தில் ஒரு பங்கு ; அல்லது
- (iii) ரூபா 2,00,000.

இதில் எத்தொகை குறைவோ அத்தொகை.

இவ்வாறு கணிக்கப்பட்ட அனுமதிக்கப்பட வேண்டிய நிவாரணம் நியதிச்சட்ட வருமானத்திலிருந்து கழிக்கப்பட்டிருப்பின் செலுத்த வேண்டிய வரி செலுத்தப்பட வேண்டிய வரிக்குக் குறைக்கப்படும்.

இவ்வேற்பாடுகளின் கீழ் கிடைக்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணம் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டின் 50 சத வீதமாகும்.

முதலீடு மேற்கொள்ளப்பட்ட திகதியிலிருந்து ஆறு வருடங்களில் முதலீடு தேறின் நிவாரணம் மீளப் பெறப்படும்.

6. தனிப்பட்டவர்களுக்கு முதலீட்டு நிவாரணம் :

அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பேற்புக்கள் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விடுதித் திட்டங்களில் பங்குகள் வாங்கும் தனிப்பட்டவர்கள் முதலீட்டு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்களாவர்.

5 ஆம் அதிகாரத்தின் 3 ஆம் பந்தியைப் பார்க்கவும். இம்முதலீடுகள் செல்வவரியிலிருந்து 5 வருடங்களுக்கு விலக்குப் பெறும்.

[பிரிவுகள் 5 (1) (ஜி) 7. வெளிநாட்டு ஆளணிகளுக்கான விலக்கு :
உம் 5 (1) (ஜிஜி)
உம்]

ஐந்து வருட வரி விடுதலைக்குத் தகுதியுடைய ஓர் விடுதிச் சாலைப் பொறுப்பேற்பில் வேலைக்கமர்த்தப்படுவதற்கென வெளிநாட்டவரை இலங்கைக்குக் கொண்டுவரின், அவரின் ஊதியங்களும் இலங்கையில் எழாத யாதாவது வருமானமும் நியமனத் திகதியிலிருந்து 3 வருடங்களுக்கு வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறும்.

வெளிநாட்டவர் கீழ்வரும் பெறுபேறுகளுக்கு இணங்க நியமிக்கப்பட்டபின் மட்டுமே இந் நிவாரணத்தைப் பெறுவர்.

(அ) நிபுணராக, அறிவுறுத்துபவராக அல்லது தொழிநுட்ப வல்லுனராக ; அல்லது

(ஆ) இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையின் விதப்புரையின் பேரில் நிதி அமைச்சரினால் அனுமதிக்கப்பட்ட நிர்வாகத் திறனுக்காக அல்லது வேறு யாதாவது திறனுக்காக நியமிக்கப்பட்டிருப்பின்,

இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையின் விதப்புரையினுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மூலம் நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்கனவே உள்ள விடுதிச்சாலை பொறுப்பேற்புகளுக்கு இதே சலுகைகள் உரியதாகும்.

[பிரிவு 6 அ]

8. வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்குக் கிடைக்கப்பெறும் இலாபங்களில் நிவாரணமளித்தல் :

உல்லாசப் பிரயாணிகளுக்கென விடுதிச்சாலைகள் அமைப்பதில் வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு எழும் இலாபங்களின் சில பெறுபேறுகள் திருப்திகரமாக இருப்பின் வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறும்.—

20 ஆவது அதிகாரத்தைப் பார்க்கவும்.

ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான வரித்தூண்டுகோல்கள் :

1. புதிய பொறுப்பேற்புகளின் ஏற்றுமதி இலாபத்திற்கான வரி விடுதலை

(அ) புதிதாக நிறுவப்பட்ட வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பெனிகளுக்கு ஏற்றுமதி இலாபத்திற்கான வரி விடுதலை ஏற்புடையதாகும். அவை குறிப்பிடப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரினால் பொருட்களை அல்லது வெளிநாட்டு செலாவணி வருமானம் தரும் சேவைகளை ஏற்றுமதி செய்யக்கூடிய கம்பனியின் வியாபாரத்திற்கு அல்லது வர்த்தகத்திற்கு ஏற்றதாகக் கருதப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் மூலம் நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

(ஆ) 1.4.72 இல் அல்லது அதற்குப் பின்னர் ஒரு கம்பனி ஒன்றிணைக்கப்பட்டிருப்பதுடன் அமைச்சரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருப்பின் ஒன்றிணைக்கப்பட்ட திகதியில் இருந்து 8 வருட காலத்திற்கு ஏற்றுமதி இலாபத்தில் அக்கம்பனி வரி விடுதலைக்குத் தகுதியுடையதாகும்.

(இ) ஏற்றுமதி இலாபம் வருமாறு கணிக்கப்படும் :

$$\text{மொத்த இலாபம்} \times \frac{\text{ஏற்றுமதி விற்பனை}}{\text{மொத்த விற்பனை}}$$

(ஈ) பின்வருவனவற்றில் ஆணையாளர் திருப்திப்படின ஏற்றுமதி இலாபத்தில் வரிவிடுதலை வழங்கப்படும்.

- பொறுப்பேற்று முன்பு இருந்த வியாபாரம் எதனையும் பிரித்து அல்லது திரும்பத் தொடக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டதாக இருத்தல் கூடாது அத்துடன்,
- ஏற்றுமதி விற்பனை வேறு பொறுப்பேற்புடன் இப் பொறுப்பேற்பினை ஒன்றிணைத்ததால் ஏற்பட்டதாய் இருத்தல் கூடாது.

(உ) ஏற்றுமதி இலாபத்துடன் தொடர்பான அளவில் வரிவிடுதலைக் காலத்தில் வெளியிடப்பட்ட பங்கிலாபங்கள் வருமானவரிக்கு விலக்காகும். வருமானவரிக்கு விலக்காகும் பங்கு இலாபத்தின் ஒரு பகுதி வருமாறு கணிக்கப்படும்.

$$\text{மொத்தப் பங்கிலாபம்} \times \frac{\text{ஏற்றுமதி விற்பனை}}{\text{மொத்த விற்பனை}}$$

2. தாபிக்கப்பட்டுள்ள பொறுப்பேற்புகளின் ஏற்றுமதி இலாப அதிகரிப்பிற்கான வரிவிடுதலை

(அ) பொறுப்பேற்புகள் தனிப்பட்ட முயற்சியாயினும், பங்குடைமையாயினும் அல்லது கம்பனிகளாயினும் இலக்களவு இலாபத்திற்குமேல் 1.4.72 இன் முன்னர் தொடங்கப்பட்ட பொறுப்பேற்புக்களின் இலாப அதிகரிப்பில் வரிவிடுதலைக்கு இவை தகுதியுடையதாகும். குறிப்பிட்ட விடயத்திற்குப் பொறுப்பாயுள்ள அமைச்சரினால் அனுமதிக்கப்பட்ட பொறுப்பேற்புகள் வியாபாரத்திற்கும், வர்த்தகத்திற்கும் ஏற்ற தாயிருந்து நிதி அமைச்சரினால் வர்த்தாமானியில் பிரசுரிக்கப்பட்டமைக்கு ஏற்புடையதாகும்.

(ஆ) பொறுப்பேற்பினை நடாத்துகின்றவரால் அதாவது உரிமையாளர், பிரதான பங்காளர் அல்லது கம்பனியால் தெரிவு செய்யப்படுகின்ற திகதியில் இருந்து 3 வருட காலத்து சராசரி ஏற்றுமதி இலாபம் இலக்களவு இலாபம் எனப்படும். தெரிவு செய்யப்படுகின்ற திகதி 1.4.65 ஆகவோ அல்லது அதற்குப் பின்னதாகவோ இருத்தல் வேண்டும்.

(இ) ஏற்றுமதி இலாபத்திற்கு விலக்குரிமை கோரும் ஏதாவது ஒரு பொறுப்பேற்புடன் இப்பொறுப்பேற்பினை ஒன்றாக்கியதன் விளைவாக ஏற்றுமதி விற்பனையின் ஒரு பகுதியும் ஏற்படவில்லை என ஆணையாளர் திருப்திப்பட்டால் பந்தி (ஆ) வில் தெரிவு செய்யப்பட்ட திகதியில் இருந்து 5 வருட காலத்திற்கு இலக்களவு இலாபத்திற்கு மேலாக ஏற்றுமதி இலாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு வரி விடுதலைக்குத் தகுதியுடையதாகும்.

(ஈ) ஏற்றுமதி இலாபம் வருமாறு கணிக்கப்படும் :

$$\text{மொத்த இலாபம்} \times \frac{\text{ஏற்றுமதி விற்பனை}}{\text{மொத்த விற்பனை}}$$

(உ) பங்கிலாபங்களுக்கு வரியில் இருந்து விலக்குரிமை ஏற்புடையதாகாது.

(ஊ) 1.4.65 இல் இருந்து இச்சலுகைகள் வழங்கப்படுகின்றது. உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 53 பீ உம், பிரிவு 7 உம் 1.4.65 இல் இருந்து வாபஸ் பெறப்படுகின்றன.

3. மூலதன விடுதொகைகள்:

(அ) மொத்தத் தொகை மதிப்பிற்கும் (அதிகாரம் 3 ஐப் பார்க்க).

(ஆ) அபிவிருத்தித் தள்ளுபடி :

(அதிகாரம் 3 ஐப் பார்க்க).

4. செலவுகளைக் கழித்தல்:

மற்றும் அனுமதிக்கக்கூடிய கழிவுகளுடன் ஏற்றுமதி இலாபத்தில் வரி விடுதலையை அனுபவிக்கும் பொறுப்பேற்பு ஒன்றின் இலாப வருமானத்தைப் பெறுவதற்குப் பின் வரும் விசேட கழிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவையாவன :

- ஏற்றுமதி வியாபாரத்திற்கான ஏதாயினும் உருப்படிகள் அல்லது பொருட்கள் அல்லது வெளிநாட்டுச் செலாவணியைத் தரும் சேவைகள் தொடர்பாக இலங்கைக்கு வெளியே செய்யப்பட்ட விளம்பரத்தின் மூலச் செலவும்.
- இலங்கையில் விஞ்ஞானம், கைத்தொழில், விவசாயம் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கான செலவுகள் தொடர்பான விடுதொகை பிரிவு 10 இன் கீழ் அனுமதிக்கப்படாவிட்டால் அவ்வாறான ஆராய்ச்சியைக் கொண்டு நடாத்துகின்றமையால் ஏற்பட்ட செலவுகள்.
- ஏதாயினும் உருப்படிகள் அல்லது பொருட்களின் அல்லது வெளிநாட்டுச் செலாவணி செலுத்தல் தொடர்பான ஏற்றுமதி வியாபாரத்தினை ஊக்குவிப்பதன் பொருட்டு இலங்கைக்கு வெளியே ஏற்பட்ட பிரயாணச் செலவு. இச்செலவுகள் செலாவணிக் கட்டுப்பாட்டு அதிகாரியின் அங்கீகாரத்துடன் ஏற்பட்டவையாயும் அந்நோக்கத்திற்காக வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேற்படாததாயும் இருத்தல் வேண்டும்.

5. முதலீட்டு நிவாரணம்:

குறிப்பிட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் விதப்புரையுடன் (அதிகாரம் 5 இன் 4 ம் பந்தியைப் பார்க்க) நிதி அமைச்சரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பொறுப்பு கம்பனிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சாதாரண பங்குகள் முதலீட்டு நிவாரணத்திற்கு உரியதாகும்.

இரத்தினக்கல் வியாபாரத்திற்கான வரித் தூண்டுகோல்கள் :

இரத்தினக்கல் கூட்டுத்தாபனங்களை ஏற்படுத்தியதன் விளைவாகப் பின்வரும் தூண்டுகோல்கள் வழங்கப்படுகின்றன.

பின்வருவன சம்பந்தமாக வருமானவரியில் இருந்து விலக்குரிமை அளிக்கப்படுகின்றன.

- இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் இலாபமும், வருமானமும்,
- கூட்டுத்தாபனத்திற்கு விற்கப்பட்ட இரத்தினக்கற்களால் ஏற்பட்ட இலாபம்.
- கூட்டுத்தாபனத்திற்குடாக இரத்தினக்கல்லை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்பட்ட இலாபம் அல்லது கூட்டுத்தாபனத்தால் விடுக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்ப வியாபாரிகளினால் உல்லாசப் பிரயாணிகளுக்கு விற்கப்படும் இரத்தினக்கற்களால் பெறப்படும் இலாபம்.
- வருமான வரியிலிருந்து விலக்குப் பெற்ற (இரத்தினக்கற்களின் விற்பனையில் இருந்து) கம்பனியின் இலாபங்களிலிருந்து வெளியிடப்பட்ட பங்கிலாபங்கள்.

வீடமைப்பிற்கான வரித் தூண்டுகோல்கள்

1966 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க தேசிய வீடமைப்பு (திருத்த)ச் சட்டத்தின் கீழ் குறிப்பிடவிதமான வீடுகள் அமைப்பதற்கு அநேக வரித் தூண்டுகோல்கள் வழங்கப் பட்டுள்ளன.

1. சொந்தக்காரர் வதியும் வீடுகளின் வருமானம் தவிர்க்கப்படும்

1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதற்குப் பின் பூர்த்தியாக்கப்பட்ட வீடு, சொந்தக்காரரால் வதிவிடமாகப் பாவிக்கப்பட்டின் நிலப்பரப்பைக் கணக்கிலெடுக்காமல் நிவாரணத்திற்குத் தகுதியுடையவராவர்.

வீடு பூர்த்தியாக்கப்பட்ட ஆண்டைத் தொடரும் வரி மதிப்பு ஆண்டில் தேறிய ஆண்டுப் பெறுமதிக்கு விலக்களிக்கப்படுவதுடன் தொடர்ந்து வரும் ஆறு வரிமதி ஆண்டுகளுக்கும் அளிக்கப்படும்.

உதாரணம் :

1966 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி நீர் உமது வீட்டைப் பூர்த்தியாக்கி அதில் வசிக்கிறீர் என எடுத்துக்கொள்வோம். கீழ்வரும் காலங்களில் தேறிய ஆண்டுப் பெறுமதிக்கு விலக்களிக்கப்படும் :—

காலம்	வரிமதி வருடம்
1.6.66 தொடக்கம் 31.3.67 வரை	.. 1967/68
1.4.67 தொடக்கம் 31.3.68 வரை	.. 1968/69
1.4.68 தொடக்கம் 31.3.69 வரை	.. 1969/70
1.4.69 தொடக்கம் 31.3.70 வரை	.. 1970/71
1.4.70 தொடக்கம் 31.3.71 வரை	.. 1971/72
1.4.71 தொடக்கம் 31.3.72 வரை	.. 1972/73
1.4.72 தொடக்கம் 31.3.73 வரை	.. 1973/74

குறிப்பு.—தேசிய வீடமைப்பு ஆணையாளரிடமிருந்து வீட்டின் நிலப்பரப்பையும் பூர்த்தியாக்கப்பட்ட திகதியையும் குறிக்கும் ஓர் கடிதம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் நிவாரணமளிப்பது பற்றி ஆராயப்படும்.

2. வாடகை நிவாரணம்

மேல்வரும் சந்தர்ப்பங்களின் கீழ் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி வீடு பூர்த்தியாக்கப்பட்டு வதிவிற்கென வாடகைக்கு விடப்பட்ட வீடு வரி நிவாரணத்திற்குத் தகுதியுடையதாகும்.

(அ) வாடகை கட்டுப்படுத்தப்பட்ட வீடு, *அல்லது

(ஆ) நிலப்பரப்பு 2,000 சதுர அடியை அதிகரிக்காத வீடு (சுவர்களின் கனம் உட்பட).

வீடு பூர்த்தியாக்கப்பட்ட ஆண்டைத் தொடரும் வரிமதி ஆண்டிலும் தொடரும் 6 வரிமதி ஆண்டுகளுக்கும் வாடகை நிவாரணமளிக்கப்படும். வீட்டின் வாடகை கட்டுப்படுத்தப்பட்டதாயின், அங்கீகரிக்கப்பட்ட வாடகை மட்டுமே நிவாரணத்திற்குத் தகுதியுடையதாகும்.

குறிப்பு : (1) ஓர் வீடு 1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி அல்லது அதன்பின் பூர்த்தியாக்கப்பட்டு அதன் நிலப்பரப்பு 1,000 சதுர அடியை அதிகரிக்காமலிருப்பின் (சுவரின் கனம் உட்பட) விடயத்திற்கேற்றவாறு, வாடகை அல்லது தேறிய ஆண்டுப் பெறுமதிக்கு மேலும் 3 வருடங்களுக்கு நிவாரணமளிக்கப்படும். அதாவது முற்றிலும் பத்து வரிமதி வருடங்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பெறும்.

(2) தேசிய வீடமைப்பு ஆணையாளரிடமிருந்து வீட்டின் நிலப்பரப்பையும் பூர்த்தியாக்கப்பட்ட திகதியையும் குறிக்கும் ஓர் கடிதம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் நிவாரணமளிப்பது பற்றி ஆராயப்படும்.

3. வதிவிட உறுப்புகளை மாற்றியமைத்தல்

1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி அல்லது அதன்பின் வரி நிவாரணத்திற்குத் தகுதியில்லாத வீடு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வதிவிட உறுப்புகளாக மாற்றப்பட்டு, சோலைவரித் தேவைக்காக ஒவ்

*1972 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க வாடகைச் சட்டத்தின் விதிகளின் பிரகாரம் 1972 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து எல்லா வீடுகளுக்கும் வாடகைக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

வொரு உறுப்பும் தனித்தனியாக வரிமதிக்கப்பட்டிருப்பின், அப்படியான ஒவ்வொரு வதிவிட உறுப்பிற்கும் வருமான நிவாரணமளிக்கப்படும்—

- (அ) உறுப்பின் நிலப்பரப்பு 1,000 சதுர அடியை அதிகரிக்காத பட்சத்தில், ஆறு வரிமதி வருடங்களுக்கு ; அல்லது
- (ஆ) அவ்வறுப்பின் நிலப்பரப்பு 1,000 சதுர அடிக்கும் 2,000 சதுர அடிக்கும் உட்பட்டிருப்பின் நான்கு வரிமதி வருடங்களுக்கும்.

குறிப்பு : தேசிய வீடமைப்பு ஆணையாளரிடமிருந்து வீட்டின் நிலப்பரப்பையும் மாற்றிய திகதியையும் குறிக்கும் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டின் மட்டுமே நிவாரணமளிப்பது பற்றி ஆராயப்படும்.

4. மூலதன இலாபங்களுக்கு நிவாரணமளித்தல்

ஒரு வீட்டினதும் அவ்வீடமைந்த காணியினதும் உரிமை முதலில் கைமாறுகையில் அதன் காணியின் மூலதன இலாபங்கள் கீழ்வரும் அடிப்படையில் நிவாரணமளிக்கப்படும் :—

- (அ) அவ்வீட்டு நிலப்பரப்பு 1,000 சதுர அடியை அதிகரிக்காமலும் வீடு அமையப்பெற்ற காணி 20 பேர்ச்சை அதிகரிக்காமலும் இருப்பின் முழு மூலதன இலாபமும் விலக்குப் பெறும்.
- (ஆ) வீட்டு நிலப்பரப்பு 1,000 சதுர அடியிலிருந்து 2,000 சதுர அடி வரையிலும், வீடு அமையப்பெற்ற காணி 20 பேர்ச்சை அதிகரிக்காமலும் இருப்பின் மூலதன இலாபத்தின் அரைப்பங்கு விலக்குப்பெறும்.
- (இ) வீட்டு நிலப்பரப்பு 1,000 சதுர அடியை அதிகரிக்காமலும் வீடு அமைந்துள்ள காணி 20 பேர்ச்சை அதிகரித்தும் இருப்பின் மூலதன இலாபத்தின் ஒரு விசிதாசாரத்திற்கு விலக்குண்டு, அதாவது—

20

(—————) X மூலதன இலாபங்கள்)
காணியின் விஸ்தீரணம்
(பேர்ச்சல்)

(ஈ) வீட்டு நிலப்பரப்பு 1,000 சதுர அடிக்கும் 2,000 சதுர அடிக்கும் இடையிலும், வீடு அமைந்துள்ள காணி 20 பேர்ச்சை அதிகரித்தும் இருப்பின் மூலதன இலாபங்களில் ஒரு விதிதாசாரத்திற்கு விலக்களிக்கப்படும், அதாவது—

20

$\frac{1}{2}$ (—————) X மூலதன இலாபங்கள்
காணியின் விஸ்தீரணம்
(பேர்ச்சஸ்)

குறிப்பு: கீழ்வரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் :—

(i) வீடு வதிவிட காரணங்களுக்கு மட்டும் பாவிக்கப்படும்,

(ii) தேசிய வீடமைப்பு ஆணையாளரால் வீடு 1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி அல்லது அதன் பின் நிறுவப்பட்டது என அத்தாட்சிப்படுத்தப்பட்டின்.

5. பொருள் வரியிலிருந்து நிவாரணம்

1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி பூர்த்தி யாக்கப்பட்டதும், 500 சதுர அடியை அதிகரிக்காத நிலப்பரப்பைக் கொண்ட வீட்டிற்கு மட்டுமே எழு வரிமதி வருடங்களுக்கு நிவாரணம் பெறுவதற்குத் தகுதியுடையதாகும்.

வெளிநாட்டு ஆளணிகளுக்கு நிவாரணம்

[பிரிவு 5 (1) (எல்)உம் 1. பொதுப் பிரிவில் வேலைக்கமர்த்தப்பட்ட வெளிநாட்டுத் தொழில் நுட்பவலரும் நிபுணர்களும்

வெளிநாட்டு நிபுணர், தொழில்நுட்பவறிஞர் அல்லது ஆலோசகர் அவருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு மிடையில் அல்லது அவருக்கும் நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட நியதிச் சட்ட முறையான கூட்டுத்தாபனம் அல்லது நிறுவனத்திற்குமிடையில் ஒப்பந்தம் மூலம் தொழிலில் அமர்த்தப்பட்டு, அதிலிருந்து பெறும் வேதனிகள் வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறும்.

அரசாங்கத்தால் அல்லது அரசாங்கக் கூட்டுத்தாபனத்தால் கொண்டு நடாத்தப்படும் பொறுப்பேற்பில் கூட்டுத்தாபனத்திற்கும் தொழில் நுட்பவலர் தொழில் புரியும் வெளிநாட்டுக் கம்பனிக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தொழில் புரியும் வெளிநாட்டு தொழில் நுட்பவலர், நிபுணர் அல்லது ஆலோசகருக்கும் வரி விலக்குண்டு.

மேல்வரும் தாபனங்களினூடாக இலங்கை அரசாங்கத்தினால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு தொழில்நுட்பவறிஞர், நிபுணர் அல்லது ஆலோசகரின் வேதனங்கள் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்படா விடின் வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறும்—

- (அ) ஐ. நா. நி. த்தின் விசேட முகவர் மூலம், அல்லது
- (ஆ) நான்கு அம்ச உதவும் திட்டம், அல்லது
- (இ) கொழும்புத் திட்ட ஸ்தாபனம், அல்லது
- (ஈ) நிதி அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட ஒத்த தன்மையுடைய ஸ்தாபனம்.

2. தனிப்பட்ட ஸ்தாபனத்தில் வேலைக்கமர்த்தப் பட்ட வெளிநாட்டு தொழில்நுட்பவறிஞர், நிபுணர் அல்லது ஆலோசகர்

[பரிவு 5 (1) (ஐ)
5 (1) (ஐஐ) உம்
5 (1) (ஐஐஐ)]

ஐந்து வருட வரி விடுதலைக்குத் தகைமையுடைய ஓர் பொறுப்பேற்றினால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு வேலையிலமர்த்தப்பட்ட வெளிநாட்டு தொழில்நுட்பவறிஞர், நிபுணர் அல்லது ஆலோசகர் பெறும் வருமானங்கள், அவர் இலங்கைக்கு வந்த திகதியிலிருந்து வரிவிடுதலை முடிவடையும் திகதிவரை வருமான வரியிலிருந்து விலக்குப் பெறும். பொறுப்பேற்று நடத்துபவராலேயே அவ் வெளிநாட்டவர் வேலைக்கமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் நிவாரணத்திற்குத் தகுதியுடைய வராவார்.

அங்கீகரிக்கப்பட்ட * கைத்தொழில் பொறுப்பேற்றினால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு வேலைக்கமர்த்தப் பட்டிருக்கும் வெளிநாட்டு தொழில்நுட்பவறிஞர், நிபுணர் அல்லது அறிவுறுத்துரையாளரின் வருமானங்களில் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு நிவாரணமளிப்பதற்கு இடமுண்டு. விடுதிச்சாலை பொறுப்பேற்புகளில் வேலைக்கமர்த்தப்பட்ட வெளிநாட்டு ஆளணிகளின் வரி நிவாரணத்திற்கு, 15 ஆம் அத்தியாயத்தின் 7 ஆவது பந்தியைப் பார்க்கவும்.

3. வெளிநாட்டு ஒப்பந்தக்காரரின்

வேலையாட்கள்

வெளிநாட்டு ஒப்பந்தக்காரரின் வேலையாட்களுக்கு அளிக்கப் பட்டிருக்கும் நிவாரணத்திற்கு 20 ஆம் அத்தியாயத்தைப் பார்க்கவும்.

*கைத்தொழில் மந்திரியின் விதப்புரையின் பேரில் நிதியமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும்.

வெளிநாட்டு ஒப்பந்தக்காரருக்கு நிவாரணமளித்தல்

1. ஒப்பந்தக்காரர் பெறும் இலாபங்களுக்கு நிவாரணமளித்தல்

[பிரிவு 6 அ]

மேல்வரும் தாபனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திய ஒருவர்—

- (அ) இலங்கைக் குடியரசின் அரசாங்கத்துடன், அல்லது
- (ஆ) இப்பிரிவின்கென நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப் பட்ட நியதிச் சட்ட முறையான கூட்டுத்தாபனம் அல்லது நிறுவனம்.
- (இ) ஐந்து வருட வரி விடுதலைக்குத் தகுதியுடைய ஓர் விடுதிச்சாலை அமைப்பதற்கு ஆரம்பிக்கும் ஒருவர்.

மேல்வரும் நிபந்தனைகள் திருப்திகரமாயிருப்பின் உடன் படிக்கையிலிருந்து எழும் இலாபங்கள் வருமான வரியி லிருந்து நிவாசணம் பெறும் :—

- (i) வெளிநாட்டு உடன்படிக்கைக்காரர் இலங்கையில், வியாபாரம் புரியும் ஓர் இடத்தை நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ உடன்படிக்கை ஏற்படுத்தும் சமயத்தில் வைத்திருத்தல் கூடாது ;
- (ii) இலாபங்கள் வருமான வரியிலிருந்து நிவாரணம் பெறும் என உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் ;
- (iii) இப்பிரிவின் தேவைக்காக வெளிநாட்டு ஒப்பந் தக்காரரின் பெயர், நிதி அமைச்சரினால் வர்த்த மானியில் பிரசுரிக்கப்பட வேண்டும்.

குறிப்பு : இலாபங்களுக்கு நிவாரணமளிக்கப்படும் என்னும் அடிப்படையிலும் இலாபங்கள் வரிக் குப்படும் என்னும் அடிப்படையிலுமே இரண்டிற் கும கேள்விப்பத்திரங்கள் கோரப்பட வேண்டும்.

இறைவரிக்கு ஏற்படும் நட்பங்களையும் கணக்கிலெடுத்து, இதுவே மிகவும் சாதகமானதென அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இலாபங்கள் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற அடிப்படையில் செய்யப்பட்ட கேள்விப்பத்திரங்கள் மட்டுமே வரிலிலக்குக் கவனத்திற் கொள்ளப்படும்.

வெளிநாட்டு ஒப்பந்தக்காரரின் பொருட்டு அங்கீகாரம் பெற நினைக்கும் ஓர் அரசாங்கத் திணைக்களம், அரசாங்கக் கூட்டுத் தாபனம் அல்லது புதிய விடுதிச்சாலைத் திட்டம், மேற்காணும் பத்திரங்களை நிதி அமைச்சின் நிரந்தரக் காரிய தரிசிக்குச் சமர்ப்பிக்க வேண்டும் :—

- (1) வெளிநாட்டு ஒப்பந்தக்காரரின் பெயரும் பதிவு செய்யப்பட்ட விலாசமும் ;
- (2) ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகையில் வெளிநாட்டு ஒப்பந்தக்காரர் இலங்கையில் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ ஓர் வியாபார ஸ்தலத்தை வைத்திருக்கவில்லை என உறுதிப்படுத்தல் வேண்டும் ;
- (3) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட திகதி ;
- (4) ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தொகை ;
- (5) -மாற்றுக் கேள்வித் தொகைகள் ;
- (6) ஒப்பந்தம் ஆரம்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட திகதி ;
- (7) ஒப்பந்தத்தின் பிரதி அல்லது சம்பந்தப்பட்ட வாசகங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி :

2. வேலையாட்களுக்குச் செலுத்தப்படும் வேதனங்களில் நிவாரணம்

இப் பிரமாணங்களின் கீழ் ஒப்பந்தக்காரர்களுக்கு நிவாரணங்கள் அளிக்கப்பட்டிருப்பின், இவ்வொப்பந்தக்காரர்களால் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஆளணிகளின் வேதனங்களிலும் வெளிநாட்டு வருமானத்திலும் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

அதிகாரம் 21 செல்வ வரி

1. செல்வ வரி விதித்தல்

வரிமதிப்பு வருடம் 1959-60 இலிருந்து இலங்கையில் செல்வ வரி விதிக்கப்பட்டது.

செல்வ வரி விதிக்கத் தொடங்குமுன் நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறை முற்றிலும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்துக்கும், வேலைகளிலிருந்து வரும் வருமானத்திற்கும் அவ்வரி அமைப்பில் அடிப்படைப் பாகுபாடு எதுவும் இருக்கவில்லை. வரி செலுத்தும் ஆற்றல் வருமானத்திலும் வைத்திருக்கும் ஆதனங்களிலும் தங்கியிருப்பதால் இம்முறை நியாயமற்றது எனக் கருதப்பட்டது. எனவே செல்வத்தில் வரி விதிப்பதன் மூலம் வரி அடிப்படை விரிவாக்கப்பட்டது.

[பிரிவுகள் 29, 31]

2. வரி விதிக்கும் அடிப்படை

இலங்கை வாசியொருவர் இலங்கைக்கு வெளியேயுள்ள அசைவற்ற சொத்துக்களைத் தவிர பிற சொத்துக்கள் எங்கிருப்பினும் அவற்றின் பெறுமதியில் செல்வ வரி செலுத்தும் தன்மை பெறுகிறார்.

இலங்கை வாசியல்லாத ஒருவர் இலங்கையிலுள்ள தனது சொத்துக்களின் பெறுமதியில் பொருள் வரி செலுத்தும் தன்மை பெறுகிறார். சொத்து, அசைவுள்ள அல்லது அசைவற்ற எப்பொருளையும் பொருளிலுள்ள எவ்வித நலன்களையும் குறிக்கும். ஒருவர் மீது பொருள் வரி விதிக்கப்படுவது, வரிமதி ஆண்டுக்கு முந்திய மார்ச் 31 ஆம் திகதியிலான அவரது சொத்துக்களின் சந்தைப் பெறுமதியின் அடிப்படையிலாகும்.

வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் கம்பனிகளுக்கான வரிமதிப்பு அடிப்படைக்குப் பின்வரும் 9 ஆம் பந்தியைப் பார்க்கவும்.

3. வரி விலக்குகள்

பின்வருவன ஒருவரின் செல்வத்திலிருந்து விலக்கப்படுகின்றன :—

- (அ) வீட்டுத் தளபாடங்களும், தட்டுமுட்டுச் சாமான்களும் ;
- (ஆ) விற்பனைக்குரியதல்லாத மரபுரிமைப் பொருட்கள் ;
- (இ) அங்கீகரிக்கப்பட்ட திட்டத்திலுள்ள முதலீடுகள் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் அதாவது 16சி, 69 அல்லது 69 (எ) ஆகிய பிரிவுகளின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. (ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்குப் பெற்றவை) ;
- (ஈ) ஐந்து வருட வரி விடுதலைக்குத் தகுதியுடைய, பொறுப்பேற்பில் மூலதனப் பங்கு (வரி விடு முறைக் காலத்தில் விலக்குப் பெற்றது) ;
- (உ) விஞ்ஞான ஆயவுக்கான உபகரணங்கள் ;
- (ஊ) ஆபரணங்கள் (ரூபா 25,000 வரையும்) ;
- (எ) பிரத்தியேகப் பாவனைக்காக வைத்திருக்கும் மோட்டார் கார் ;
- (ஏ) தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் ஆக்கவுரிமை அல்லது பதிப்புரிமை ;
- (ஐ) வேலை கொள்வோரிடம் இருக்கும் சகாய நிதிப் பணம் ;
- (ஓ) ஓய்வு வேதனம் அல்லது பிற ஆண்டுத் தொகை பெறுவதற்கான உரிமை ;
- (ஔ) ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கையளிப்புப் பெறுமதி ;
- (ஊ) கண்ணியத் தொழில் அல்லது உயர் தொழிலுக்குத் தேவையான உபகரணங்களும் ஆயுதங்களும் (ரூபா 20,000 வரையும்) ;
- (ஃ) விற்பனைக்குரியதல்லாத கலைப் பொருட்கள், எட்டுப் பிரதிகள், ஓவியங்கள் ஆகியன.

*1972-73 ஆம் வரிமதிப்பு வருடம் உட்படவுள்ள வரி மதிப்பு வருடங்களில் 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன் கொள்ளப்பட்ட அரசாங்க ஏமங்கள் செல்ல வரியிலிருந்து விலக்குப் பெறும். 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி அல்லது அதற்குப் பின் கொள்ளப்பட்ட அரசாங்க ஏமங்கள் சம்பந்தமாக விலக்கு இல்லை.

[பிரிவு 129]

4. தேறிய பொருள்

சொத்துக்களிலிருந்து எழும் மொத்தப் பொருட்களிலிருந்து கடன்களைக் கழித்தபின் வருவதே ஒருவரின்தேறிய பொருளாகும். இருப்பினும் மேல்வரும் கடன்கள் ஒருவரின் பொருளிலிருந்து கழித்தற்குரியவையல்ல :—

- (அ) பணமாக அல்லது பணத்தின் பெறுமதிக்காக முழு கைமாறு இன்றி ஏற்பட்ட கடன் ;
- (ஆ) முற்றிலும் தனது சொந்த நலனுக்கெனப் பெறப்பட்ட கடன் ;
- (இ) இன்னொருவரால் ஈடு செய்வதற்கான உரிமையுடன் கூடிய கடன் ;
- (ஈ) தனது பொருளில் சேர்க்கப்படாத சொத்தின் மீது பெறப்பட்ட அல்லது அச் சொத்திலிருந்து அறவிடக் கூடிய கடன் ;
- (உ) இலங்கையிலிருக்கும் சொத்தின் மீது பெறப்பட்ட கடன் அல்லது இலங்கையில் திருப்பி அளிக்கப்பட வேண்டிய கடன் ஆகியவற்றைத் தவிர இலங்கைக்கு வெளியே பெற்ற கடன்

காப்புறுதியைப் பிணையாக வைத்து எடுத்த கடன் கழிக்கப்படமாட்டாது. காப்புறுதிப் பெறுமதி ஒருவரின் செல்வத்தில் சேர்க்கப்படமாட்டாது.

[பிரிவு 32 (1)]

5. தேறிய பொருளை ஒன்று சேர்த்தல்

ஒரு குடும்ப உறுப்பினர்களின் தேறிய பொருள் குடும்பத் தலைவனின் தேறிய பொருளுடன் ஒன்று சேர்க்கப்படும். “குடும்பம்” என்பதன் பொருள் மனைவி, மக்கள், அண்டிவாழும் உறவினர் ஆகியோரை உள்ளடக்கியதாகும். இச் சொற்றொடர்களின் வரைவிலக்கணத்திற்கு 6 ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.

[பிரிவு 32 (1)]

6. வரி விலக்கு எல்லை

ஒன்று சேர்க்கப்பட்ட தேறிய பொருள் ரூபா 10,000க்குக் குறைவாக இருப்பின் பொருள் வரித் தகைமை இல்லை.

[பிரிவு 32 (1)]

7. வரி விதிப் பொருள்

ஒன்று சேர்க்கப்பட்ட தேறிய பொருள் ரூபா 1,00,000 க்குக் கூடுதலாக இருக்குமாயின் முதல ரூபா 1,00,000 மும் வரி விதிப் பொருளைக் கணக்கீடு செய்யும்போது கழிவாக விடப்படும்.

[3 ஆம் அட்டவணை]

8. வீத அட்டவணை

தனி ஆட்களுக்குப் பொருந்தும் செல்வ வரி விதிதங்கள் மேல்வருமாறு :—

வரிவிதிப் பொருளின் முதல் ரூபா	2,00,000	இல் ½%
வரிவிதிப் பொருளின் அடுத்த ரூபா	5,00,000	இல் ¾%
வரிவிதிப் பொருளின் அடுத்த ரூபா	10,00,000	இல் 1%
மிகுதியில் 2%

எல்லா வரிமதிச் செல்வத்திலும் அறக்கோட்ட நிலையத்திற்குப் பொருந்தும் செல்வ வரி ½ சதவிகிதமே.

[பிரிவு 29 (2)]

9. இலங்கைக்குப் புறத்தே இருந்து இயக்கப்படும் கம்பனிகள்

இலங்கையில் அசைவற்ற சொத்துக்களை உடைய இலங்கைக்குப் புறத்தே இருந்து இயக்கப்படும் கம்பனிகள் பொருள் வரிவிதிப்பிற்குள்ளாகும். இலங்கைக்கு வெளியிலிருந்து இயக்கப்படும் கம்பனி ஒன்றின் பொருள் வரி அக் கம்பனி இலங்கையிலுள்ள அசைவற்ற சொத்துக்களில் இருந்து பெற்ற வருமானத்தை வரிவிதிப் பொருளாகக் கொண்டு அவ்வருமானத்தின் 5 சதவிகிதமாகும்.

[பிரிவு 105]

10. வரி விதிக்கும் எல்லை

1971-72 ஐ உள்ளடக்கியதும் 1971-72 வரையுமான வரி மதிப்பு வருடங்களில் ஒருவர் எவ்வருடத்திற்காயினும், செலுத்த வேண்டிய மொத்த வருமானவரியும் செல்வ வரியும் அவரது வருமதி வருமானத்தின் 80% ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரிமதிப்பு வருடம், 1972-73 இல் இருந்து இவ்வரையறை விலக்கப்பட்டுள்ளது.

11. உதாரணம்

நீர், கொழும்பில் தொழில் புரியும் சத்திர சிகிச்சை வைத்தியர் என எடுத்துக் கொள்வோம். 1972 ஆம் ஆண்டு மார்ச் 31 இல் உம்முடையதும் உமது குடும்பத்தினருடையதும் சொத்துக்களின் பெறுமதி பின்வருமாறு உள்ளதென்றும் கொள்வோம் :—

உமது ஆதனம்—	ரூபா
(i) வதிவிடம்	1,20,000
(ii) கீட்டுத் தளபாடம், வேறு உடுபடவை போன்ற சொந்தப் பாவனைப் பொருட்கள்*	30,000
(iii) சத்திரசிகிச்சை உபகரணங்கள்	23,000
(iv) மோட்டார் வண்டி*	15,000
(v) கையிலுள்ள பணமும் வங்கியிலுள்ள மிகுதிப் பணமும்	9,000
(vi) 1969 ஆம் ஆண்டு மார்ச் 1 இல் கொள்ளப்பட்ட இலங்கை சேமிப்பு அந்தாட்சிப் பத்திரங்கள்	5,000
	2,02,000
மனைவியின் ஆதனம்—	
(i) தென்னந் தோட்டம்	4,50,000
(ii) ஆபரணங்கள்	60,000
(iii) உடுபடவை போன்ற சொந்தப் பாவனைக்குரிய பிற பொருட்கள்*	5,000
	5,15,000

நீர் கொடுக்க வேண்டிய தொகையும் தீர்க்கப்படாத கடன்களும்—

(i) 1972 மார்ச் 31 ஆம் திகதியில் கொடுக்க வேண்டிய கடன் தொகைகள்	2,000
(ii) 1972 மார்ச் 31 ஆம் திகதி தீர்க்கப்படாத கடன்கள்	25,000

(தென்னந் தோட்டத்தைப் பிணை வைப்பாக வைத்து உமது மனைவியினால் கடன் எடுக்கப்பட்டது)

*விபரத் திரட்டில் இவ்விவக்களிக்கப்பட்ட பொருட்களை வெளிப்படுத்த வேண்டியதில்லை.

குடும்பத் தலைவன் என்ற முறையில் 1972-73 ற்கு உமது பொருள் வரிமதிப்பீடு பின்வருமாறு கணக்கிடப்படும் :-

உமது பொருள்—	ரூபா	ரூபா	ரூபா
மேற்கூறியபடி உமது பொருளின் தொகை		2,02,000	
கழிவு : விலக்கப்பட்ட பொருள்களின் பெறுமதி—			
(i) வீட்டுத் தளபாடங்களும், உடுபுடவை போன்றவைகளும் ..	30,000		
(ii) சுத்திர சிசிச்சை உபகரணங்களுக்கான விலக்கு ..	20,000		
(iii) மோட்டார் வண்டி ..	15,000		
		65,000	
		1,37,000	
கழிவு : 1972 மார்ச் 31 ஆம் திகதியிலான கடன் தொகை		2,000	
		1,35,000	
மனைவியின் பொருள்—			
	ரூபா	ரூபா	ரூபா
கீழ்க்கண்டவாறு மொத்தப் பொருள்—			
.. .. .	5,15,000		
கழிவு : கடன்	25,000		
		4,90,000	
கழிவு : வரிவிலக்குக்குரிய சொத்துக்களின் பெறுமதி—			
(i) ஆபரணங்களுக்கான வரி விலக்குப் பெறும் கழிவு ..	25,000		
(ii) உடுபுடவை போன்ற சொந்தப் பாவனைப் பொருள்களுக்கான கழிவு	5,000		
		30,000	
		4,60,000	
ஒன்று றுக்கப்பட்ட தேறிய செல்வம்		5,95,000	
கழிவு : வரிவிலக்கு		1,00,000	
வரிவிதிச் செல்வம்		4,95,000	

	ரூபா
ரூபா 2,00,000 இல் 1% படி ..	1,000
ரூபா 2,95,000 இல் 3/4% படி ..	2,212
	<hr/>
செலுத்தவேண்டிய செலவ்வரி	8,212
	<hr/>

அதிகாரம் 22 கொடை வரி

1. கொடை வரி விதித்தல்

படிமுறைப்படுத்தப்பட்ட கொடை வரி பூதல்வரியுடன் இணைக்கப்பட்டு பொருள் வரியுடன் இலங்கையில் விதிக்கப்பட்டது. 1958 யூலை 18 ஆம் திகதியில் அன்றேல் அதற்குப் பின்னர் அளிக்கப்படும் கொடைகளுக்கே இவ்வரி பொருந்தும்.

கொடைவரி விதிக்கப்படுமுன்னர் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைம்மாறு பெறுது எந்தச் சொத்தும் கைம்மாறிலை; கொடை கொடுத்தவரின் மரணத்திற்கு 5 ஆண்டிற்குள் கைம்மாறல் நடந்திருந்ததாயின் அதுபூதல் வரிக்குட்பட்டிருந்தது. பூதல் வரியுடன் கொடைவரி இணைக்கப்பட்டதால் ஒருவரிடமிருந்து அவர் வாழ் நாளிலே இன்னொருவருக்குக் கொடையாகக் கைமாறும் எல்லாச் சொத்துக்களும் வரிவிதிப்பிற்குட்படும்.

பூதல் வரிக்கெதிராக எப்படிக் கொடை வரி சமன் செய்யப்படுகிறது என்பதை அறிவதற்கு 12 ஆவது பந்தியைப் பார்க்கவும்.

[பிரிவு 129]

2. கொடை என்றால் என்ன?

கொடை என்பது யாதெனில் பணமாகவோ அன்றேல் பணத்தின் பெறுமதியாகவோ கிரயமின்றி தாமாகவே ஒருவர் தம்மிடமுள்ள அசைவுடைய அல்லது அசைவற்ற பொருளை இன்னொருவருக்கு அளித்தலாகும்.

கிரயம் போதியளவின்றிச் சொத்துக்கள் கைமாறப்பட்ட போது அச் சொத்தின் சந்தைப் பெறுமதியிலிருந்து கிரயமாகப் பெற்றுக்கொண்டதினைக் கழித்து எஞ்சியிருப்பது கொடையாகக் கொள்ளப்படும். கிரயம் எதுவுமின்றிக் கைமாற்றப்பட்டிருப்பின் அல்லது கிரயம் எதுவும் அளிக்கப்படமாட்டாது எனக் கருதப்படின் முழுப் பெறுமதியும் கொடையாகக் கருதப்படும்.

எந்த ஒரு கடனோ (வருமான வரித் தேவைகளுக்கு அறவிட முடியாத கடனைக் கழிவாக விடப்பட்ட கடனைத் தவிர்த்து) ஒப்பந்தமோ அல்லது நடவடிக்கைக்குரிய கோரிக்கையோ, விடுதலையாக்கப்பட்டால், தள்ளுபடி செய்யப்பட்டால் கையளிக்கப்பட்டால் அல்லது கைவிடப்பட்டால் அது ஒரு கொடையாகும்.

[பிரிவு 39, 40]

3. வரி விதிப்புக்கான அடிப்படை

கொடை அளிப்பவரே கொடைவரிக்கு சாதாரணமாக தகைமை பெறுவார். கொடையளிப்பவரிடமிருந்து வரி அறவிட முடியாதாயின், கொடை பெற்றவரிடமிருந்து அவ்வரியை அறவிட அதிகாரம் உண்டு. மேல்வரும் சந்தர்ப்பங்களில் கொடை பெறுவர் கொடை வரிக்குட்படுத்தப்படுவர்.

(அ) கொடையளிப்பவர் மரணமெய்தின் அல்லது இலங்கை வதிவாளராக இருப்பதிலிருந்து தன்னை நிறுத்திக் கொண்டாரெனினும், வரி அறவிடுவதற்கு இருப்புச் சொத்து குறைவாகவிருப்பினும், அல்லது

(ஆ) கொடையளிப்பவரிடமிருந்து வரிமதிப்புச் செய்வது அசாத்தியம் என வரிமதிப்பாளர் நினைப்பின், ஒரு கம்பனி கொடையளிக்குமானால் அக்கொடையின் பெறுமதி கம்பனிப் பங்குதாரர்களின் பங்கு விகிதாசாரப்படி அவர்களின் கொடையாகக் கொள்ளப்படும். ஒவ்வொரு பங்குதாரரும் அவருடைய தாக்கக் கொள்ளப்படும் கொடையின் பெறுமதி அளவிற்கு கொடையாளியாகக் கருதப்படுவர்.

[பிரிவு 41]

4. விலக்குரிமைகள்

பின்வரும் கொடைகள் கொடை வரியிலிருந்து விலக்கப்படும் :—

(அ) உயிலின் படியான கொடை.

(ஆ) பிள்ளைகளுக்குத் திருமணத்தின்பேரில் அளிக்கப்படும் கொடை (ரூபா 10,000 வரை).

(இ) மரணத்தறுவாயில் அளிக்கப்படும் கொடை.

(ஈ) 1958 யூலை 18 ஆந் திகதிக்கு முன் வழங்கப்பட்ட கொடை.

(உ) இலங்கைக்குப் புறத்தேயுள்ள அசைவற்ற சொத்துக்களின் கொடை.

(ஊ) இலங்கைப் பிரசையல்லாதவர்களால் அளிக்கப்படும் இலங்கைக்கு வெளியிலுள்ள அசைவுள்ள சொத்துக்களின் கொடை.

(எ) அங்கீகரிக்கப்பட்ட அறப்பணிகளுக்கான கொடை (தனியாள் ஒருவரின் வாழ்நாள் முழுவதிலும் வரிவிலக்குடன் அளிக்கக்கூடிய அதிகபட்சதொகை ரூபா 3,00,000 ஆகும்.)

(ஐ) அரசாங்கத்திற்கோ அல்லது எந்தவொரு உள்ளூர் ராட்சி நிறுவனத்திற்கோ அளிக்கப்படும் கொடை.

[பிரிவு 43]

5. மதிப்பிடுதலுக்கான அடிப்படை

(காசு தவிர) கொடை அளிக்கப்படும் எந்தவொரு அசைவுள்ள அல்லது அசைவற்ற சொத்தின் பெறுமதியும் கொடை வரியைப் பொறுத்த வரையில் கொடையளித்த திகதியில் அச்சொத்தின் சந்தைப் பெறுமதி எனக்கருதப்படும்.

கொடையாளி தன் பேரிலோ அல்லது இன்னொருவர் பேரிலோ சில உரிமைகளை வைத்துக்கொண்டு ஒரு கொடையைக் கொடுத்திருந்தாலும் கொடையளிக்கப்பட்ட திகதியிலிருந்து அக் கொடை நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுமேயன்றிக் குறித்த உரிமைகள் இரத்துப் பெற்ற திகதியில் நடைமுறைக்கு வந்ததாகக் கொள்ளப்படமாட்டாது. மதிப்பீட்டுத் தேவைக்காக கொடையாளியின் மீதான கொடையின் மதிப்பு, கொடையளித்த திகதியிலான ஆதனத்தின் முழுப்பெறுமதியாகும். உதாரணமாக ரூபா 80,000 பெறுமதியான உமது வீட்டை உமக்குச் சீவிய உருத்து வைத்துக்கொண்டு உமது மகனுக்கு நன்கொடையாக அளித்தால் கொடை வரித் தேவைகளுக்கு இக் கொடையின் பெறுமதி ரூபா 80,000 ஆகும்.

[பிரிவு 41 (1) (ஆ)]

6. வரி விலக்கு எல்லை

ஓராண்டில் அளிக்கப்பட்ட ஒன்றுசேர்க்கப்பட்ட கொடை ரூபா 1,000 ஐ அதிகரிக்காத இடத்து கொடை வரியி லிருந்து விலக்கப்படும்.

ஓராண்டில் அளிக்கப்பட்ட ஒன்று சேர்க்கப்பட்ட கொடை ரூபா 1,000 க்கு மேற்படுமிடத்துக் கொடையின் மொத்தப் பெறுமதி கொடை வரி விதிப்பிற்குள்ளாகும்.

[பிரிவு 42 (1)]

7. வரி விதிக்கொடை

எந்தவொரு வரிமதி ஆண்டுக்குமான வரிவிதி கொடையை நிர்ணயித்தற்கு அவ்வரிமதி ஆண்டுக்கு முந்திய ஆண்டில் அளிக்கப்பட்ட எல்லாக் கொடைகளின் பெறுமதியில் இருந்து வரி விலக்குப் பெறும், எல்லாக் கொடைகளின் பெறுமதியை கழித்தல் மூலம் நிர்ணயிக்கப்படும்.

குறிப்பு : குடும்ப உறுப்பினர்களின் கொடைகள் ஒன்று சேர்த்து மதிப்பிப்படுவதில்லை.

[ஐந்தாம், ஆறாம்
அட்டவணை]**8. வீத அட்டவணை**

1963 ஆகஸ்ட் 1 ஆம் திகதிக்குப் பின் அளிக்கப்பட்ட கொடையான கொடை வரி வீதங்கள் பின்வருமாறு :—

வரிவிதி கொடையின் முதல்	50,000 இல்	5%
வரிவிதி கொடையின் அடுத்த	25,000 இல்	10%
.. .. .	25,000 இல்	12%
.. .. .	40,000 இல்	15%
.. .. .	40,000 இல்	16%
.. .. .	80,000 இல்	22%
.. .. .	80,000 இல்	24%
.. .. .	80,000 இல்	30%
.. .. .	80,000 இல்	36%
.. .. .	80,000 இல்	42%
.. .. .	80,000 இல்	54%
.. .. .	80,000 இல்	60%
.. .. .	2,50,000 இல்	72%
.. .. .	1,50,000 இல்	96%
வரிவிதி கொடையின் மிகுதி	100%

9. விதி அப்டவணையைப் பிரயோகித்தல்

ஒரு கொடை மீது வரி விதிக்கப்படும் வரிமதி ஆண்டைக் கணக்கில் எடுக்காது ஒரு கொடையாளி தனது வாழ் நாளில் அளிக்கும் எல்லா வரிவிதிக் கொடைகளுக்கும் கொடை வரிக்கான வீத அப்டவணை படி முறைப்படி பிரயோகிக்கப்படும்.

ஓர் ஆண்டிற்கான கொடை வரியைக் கணக்கிடுவதற்குக் கொடையாளி, 1958 யூலை 18 ஆந் திகதியிலிருந்து குறித்த வரிமதி ஆண்டுக்கு முந்திய ஆண்டுவரை அளித்த வரி மதிப்பிற்குரிய எல்லாக் கொடைகளின் கூட்டுத்தொகையின் மீதும் மேற்படி வீத அப்டவணையில் உள்ள விதித்ததைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கணக்கிடப்பட்ட வரியிலிருந்து குறித்த வரிமதி ஆண்டுக்கு முந்திய வரிமதி ஆண்டுகளுக்கான வரிவிதிக் கொடைகளுக்கு விதிக்கப்பட்ட கொடைவரியைக் கழித்து மிகுதியே குறித்த ஆண்டுக்குரிய கொடைவரி ஆகும்.

இக் கணக்கீடு முறையின் நோக்கம், முந்திய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட கொடைகளைக் கணக்கிலெடுத்தபின் நடப்பு ஆண்டுக்குரிய கொடை வரி வீதத்தை நிர்ணயித்து, அதன்படி வரி விதிப்பதாகும். கீழ் 11 வது பந்தியில் ஓர் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

10. முத்திரை வரிக் கழிவு

கொடையளிக்கப்படும்பொழுது கைம்மாறலுக்கான ஒரு பத்திரம் எழுதப்பட்டு அதன் மீது முத்திரை வரி செலுத்தப்பட்டிருப்பின் செலுத்த வேண்டிய கொடைவரியிலிருந்து குறித்த முத்திரை வரி கழிக்கப்படும். செலுத்திய முத்திரை வரி செலுத்த வேண்டிய கொடை வரிக்கு மேற்படும் இடத்துக் கொடை வரி விதிக்கப்படமாட்டாது. ஆனால் முத்திரை வரியில் இருந்து எவ்வித மீளலளிப்பும் கோருதற்கு இடமில்லை.

11. உதாரணம்

நீர் உமது மகளுக்கு பின்வரும் கொடைகளை அளித்திருப்பதாகக் கொள்வோம் :—

1967 ஒக்டோபர் 1 ஆந் திகதியில் சீதனமாக ரூபா 70,000 பெறுமதியான விவசாயச் சொத்துக்கள்.

1968 மார்ச் 31 இல் ரொக்கம் ரூபா 30,000.

1972 பெப்ரவரி 1 இல் ரொக்கம் ரூபா 50,000.

நீர் செலுத்த வேண்டிய கொடைவரி—

வரி மதி ஆண்டு 1968-69—

	ரூபா
கொடைகளின் பெறுமதி ..	1,00,000
கழிவு : வரிலிங்குத் தொகை ..	10,000
	<hr/>
வரிலிதிக் கொடை ..	90,000

ரூபா 50,000 இல் 5% படி ..	2,500
ரூபா 25,000 இல் 10% படி ..	2,500
ரூபா 15,000 இல் 12% படி ..	1,800

6,800

கழிவு : கொடையறுதியின் பேரில் செலுத்தப்பட்ட முத்திரை வரி ..	1,119
--	-------

செலுத்தப்படவேண்டிய கொடைவரி ..	5,681
-------------------------------	-------

வரிமதி ஆண்டு 1972-73—

கொடைகளின் பெறுமதி ..	50,000
1968-69 க்கான வரிலிதிக் கொடை ..	90,000

1,40,000

ரூபா 50,000 இல் 5% படி ..	2,500
ரூபா 25,000 இல் 10% படி ..	2,500
ரூபா 25,000 இல் 12% படி ..	3,000
ரூபா 40,000 இல் 15% படி ..	6,000

14,000

கழிவு : 1968 க்கான கொடைவரி ..	6,800
-------------------------------	-------

செலுத்தவேண்டிய கொடை வரி ..	7,200
----------------------------	-------

12. கொடை வரியும் பூதல் வரியும்

(அ) பூதல் வரிக்குட்பட்டவை

ஒருவர் இறக்கும்போது வைத்திருந்த பொருள்களுடன் 1958 யூலை 18 ஆந் திகதியில் அல்லது அதற்குப் பின் அவர் அளித்த கொடைகளும் அக்கொடைகளின்பேரில் செலுத்திய முத்திரை வரி கழியாத கொடை வரியும் பூதல் வரிக் கணக்கீடும் கணக்கெடுக்கப்படும். செலுத்த வேண்டிய பூதல் வரியிலிருந்து அவர் வைத்திருந்த சொத்துடன் சேர்க்கப்பட்ட மொத்தக் கொடை வரி (அதாவது முத்திரை வரி கழிக்கப்படுமுன்) கழிவாக விடப்படும்.

1958 யூலை 18 ஆந் திகதி அல்லது அதன்பின் வழங்கப்பட்ட கொடைகளில் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ கொடைவரியிலிருந்து விலக்கப்பட்ட கொடைகள் பூதல் வரிக்கும் கணக்கிலெடுக்கப்படமாட்டா. ஆனால், மரண சாதனப்படியான கொடைகள், மரணத் தறுவாயிலான கொடைகள் இலங்கைவாசியாதிவிட்டவர்களின் இலங்கைக்கு வெளியேயுள்ள அசைவுள்ள சொத்துக்களின் கொடைகள் ஆகியன பூதல் வரி நிர்ணயிக்கும் போது சேர்த்துக்கொள்ளப்படும்.

செலுத்தப்படாத பூதல் வரி இறக்கும்போது ஒருவர் வைத்திருந்த சொத்துக்களிலிருந்து அறவிடப்படவேண்டியதாகும். ஆனால் அவ்வரிப் பொறுப்பு ஒருவர் இறக்குமுன் கொடையளிக்கப்பட்டு கொடைவரிக்குள்ளான சொத்துக்களை அச் சொத்துக்கள் பூதல் வரிக் கணக்கீட்டுக்குச் சேர்க்கப்படுகிறதெனினும் சாராது.

(ஆ) பூதல்வரி விகித அட்டவணை

					வரி வீதம்	
மரணச் சொத்துப் பெறுமதியில் முதல் ரூபா					20,000	இல்லை
மரணச் சொத்துப் பெறுமதியில் அடுத்த ரூபா					30,000	5%
"	"	"	"	"	30,000	7½%
"	"	"	"	"	30,000	10%
"	"	"	"	"	40,000	13%
"	"	"	"	"	50,000	14%
"	"	"	"	"	1,00,000	16%
"	"	"	"	"	1,00,000	18%
"	"	"	"	"	1,00,000	24%
"	"	"	"	"	1,00,000	30%
"	"	"	"	"	1,25,000	32%
"	"	"	"	"	1,25,000	36%
"	"	"	"	"	2,00,000	42%
"	"	"	"	"	3,50,000	48%
"	"	"	"	"	5,00,000	55%
"	"	"	"	"	6,00,000	60%
மரணச் சொத்துப் பெறுமதியில் மிகுதியில்						70%

(இ) உதாரணம்

ஒருவர் 1964 பெப்ரவரி 1 ஆம் திகதி ரூபா 50,000 பெறுமதியுள்ள அசைவற்ற சொத்தும் ரூபா 40,000 பெறுமதியுள்ள அசைவுள்ள சொத்துமாக ரூபா 90,000 கொடையளித்தாரென எடுத்துக் கொள்வோம். இக் கொடையளித்தவர் 1971 ஒக்டோபர் 10 ஆந் திகதி ரூபா 50,000 பெறுமதியான சொத்துக்களைத் தன் வாரிசுகளுக்கு விட்டு இறந்துவிட்டதாக எடுத்துக்கொள்வோம்.

இறப்பின் போது விட்டுச் சென்ற மரணச் சொத்தின் மீதான பூதல்வரி பின்வருமாறு கணக்கிடப்படும்:—

	ரூபா	ரூபா
இறக்கும்போது வைத்திருந்த சொத்தின் பெறுமதி		50,000
கூட்டு: வாரிசுக்கொடைகளின் பெறுமதி		90,000
கொடை வரி:		
முதல் ரூபா 50,000 இல் 5%படி	2,500	
அடுத்த ரூபா 25,000 இல் 10%படி	2,500	
அடுத்த ரூபா 15,000 இல் 12%படி	1,800	
	6,800	
		96,800
மொத்தம்		1,46,800

பூதல்வரி—		ரூபா
முதல் ரூபா 20,000	..	—
அடுத்த ரூபா 30,000 இல் 5% படி	..	1,500
அடுத்த ரூபா 30,000 இல் 7½% படி	..	2,250
அடுத்த ரூபா 30,000 இல் 10% படி	..	3,000
மிகுதி ரூபா 36,800 இல் 13% படி	4,784
		<hr/>
		11,534
கழிவு : கொடை வரி	6,800
		<hr/>
செலுத்த வேண்டியதும் இறக்கும்போது வைத்திருந்த சொத்திலிருந்து அறவிடக்கூடியதமான பூதல் வரி	4,734
		<hr/>

இறந்த ஒருவரின் சொத்தின் பெறுமதி ரூபா 50,000 ஐ அதிகரிக்கு மிடத்து பூதல்வரித் தகைமை எழுகின்றது. 1969 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்கம் கொண்ட குடியியல் வழக்கு நடைமுறைச் சட்டக்கோவை (திருத்த) யின் பிரகாரம், பூதல் 20,000 ரூபா அல்லது அதை அதிகரிக்கும் பட்சத்தில் மட்டுமே அதிகாரப் பத்திரம் அல்லது பரிபாலனம் எடுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத் திருத்தும் சட்டத்தின் முன் இதன் எல்லை ரூபா 2,500 ஆகும்.

தானே வரிமதித்தல்

வருமானவரி, செல்வவரி, கொடைவரி ஆகியவற்றை தானே வரிமதித்து காலாண்டு தவணைச் செலுத்து தல்கள் செலுத்தும், தானே வரிமதிக்கும் திட்டம்.

1. தானே வரிமதித்தல்:

வரிமதிப்பு வருடம் 1972/73 இல் இருந்து வருமானவரி செல்வவரி, கொடைவரி ஆகியவற்றைத் தானே வரிமதிப்பதற்கு ஒரு திட்டம் செயற்படுத்தப்படும். வரித்தகைமை பெறும் யாராயிருப்பினும் யூலை 15, ஒக்டோபர் 15, ஜனவரி 15, ஏப்பிரல் 30 ஆகிய திகதிகளிலோ அல்லது அதற்கு முன்னரோ காலாண்டுத் திரட்டுக்களைப் பூர்த்தி செய்து அதற்குரிய அவரினது வரியைக் காலாண்டு தவணைச் செலுத்துதல்கள் மூலம் செலுத்துதற்கு வேண்டப்படுவர். தன்னால் செலுத்த வேண்டிய வருமான வரி, கொடைவரி, செல்வ வரிகளைத் தானே கணிக்குமாறு வேண்டப்படுகிறார்.

எவ்வாறாயினும் வரிமதிப்பு வருடம் 1972-73 இற்கான திரட்டுக்களையும் கொடுப்பனவுகளையும் மேற்கண்டவாறு மேற்கொள்ளல் வேண்டும்.

- 1 ஆம் 2 ஆம் காலாண்டுகள்—1973 ஜனவரி 13 இல் அல்லது அதற்கு முன்னர்.
- 3 ஆம் காலாண்டு—1973 பெப்பிரவரி 15 இல் அல்லது அதற்கு முன்னர்.
- 4 ஆம் காலாண்டு—1973 ஏப்பிரல் 30 இல் அல்லது அதற்கு முன்னர்.

2. படிவத்திரட்டு:

இந்த வேண்டுகோளைத் திருப்தி செய்யும் பொருட்டு வரி செலுத்துவோருக்கு விசேட படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். எந்த வரியைக் கட்டுவதற்கோ தகைமை பெறும் எவராயிருப்பினும் தான் பூரணப்படுத்தி அனுப்பி வைக்க

வேண்டிய திகதிக்கு 3 கிழமைக்கு முன்னர் தனது திரட்டு கிடைக்கப்பெறாவிடின், தனது கோவையைக் கையாளும் வரிமதிக்கும் பகுதியுடன் தொடர்பு கொண்டு படிவத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

படிவமொன்றைக் கேட்டுப் பெற்று படிவத்தையும், பணத்தையும் குறித்த காலத்தில் சமர்ப்பிப்பது வரி செலுத்துபவரின் கடமையாகும். 1973/74 வரிமதிப்பாண்டுக்கு படிவமும் செலுத்துதல்களும் மேற்கண்டவாறு செய்யப்படல் வேண்டும்.

- 1 ஆவது காலாண்டு 1973 ம் ஆண்டு யூலை 15 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ.
- 2 ஆவது காலாண்டு 1973 ம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ.
- 3 ஆவது காலாண்டு 1974 ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ.
- 4 ஆவது காலாண்டு 1974 ம் ஆண்டு ஏப்பிரல் 15 ம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ.

வேறு ஏதாவது உதவிகள் தேவைப்படின உங்களது வரி விடயங்களைக் கையாளும் வரிமதிப்பாளரிடமிருந்தோ, அல்லது அண்மையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் காரியாலயத்திலிருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.

3. காலாண்டு திரட்டுக்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தொழில் பெறுநர் :

மேல்வரும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஒரு தொழில் பெறுநர் காலாண்டுத் திரட்டுகளைப் பூரணப்படுத்திப் பணம் செலுத்துமாறு வேண்டப்படுவர்.

அவரது வருமானம் அவரால் அல்லது அவராலும் மனைவியாலும் செய்யப்பட்ட ஊழியத்தில் இருந்து கிடைக்கும் இலாபத்தை மட்டும் கொண்டிருப்பின் அவ்வருமானம் வருடம் ஒன்றிற்கு ரூபா 12,000 க்கு அதிகரிக்கு மிடத்து.

● ஒரு வருடத்திற்கு அவரினது, மனைவியினது, அவரது குடும்ப அங்கத்தவர்களது சேர்க்கப்பட்ட வருமானம் 6,000 ரூபாவிற்கு மேற்படினும், அவரோ அவரது மனைவியோ அல்லது குடும்ப அங்கத்தவர் எவரோ, வியாபாரம், வர்த்தகம், உயர்தொழில் அல்லது கண்ணியத் தொழில் நடாத்தினாலும்.

● ஒரு வருடத்திற்கு அவரினது, மனைவியினது, அவரது குடும்ப அங்கத்தவர்களது சேர்க்கப்பட்ட வருமானம் 6,000—ரூபா விற்கு மேற்படினும் அவ்வருடத்தில் ஊழியம் தவிர்ந்த ஒன்று சேர்க்கப்பட்ட பிற மூலம் வருமானம் 600 ரூபாவிற்கு மேற்படினும்.

● இலங்கையில் வதியாத ஊழியர் ஒருவராய் இருப்பினும்.

● தனது, தனது மனைவியினது, தனது குடும்ப உறுப்பினர் களினது சேர்க்கப்பட்ட தேறிய செல்வம் 100,000 ரூபாவிற்கு மேற்படினும்.

● அவர், அவரது மனைவி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் அளித்த சேர்க்கப்பட்ட கொடை ஒரு வருடத்தில் ரூபா 1,000 க்கு மேற்படினும்.

● ஒரு வரிமதிப்பாளரால் படிவத்திரட்டைச் சமர்ப்பிக்க முமாறு வேண்டப் பெறினும்.

மற்றைய ஊழியர்கள் காலாண்டுத் திரட்டுக்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

4. படிவத் திரட்டுக்கள் உமது வரி அலுவல்களைக் கையாளும் உறுப்பு அல்லது பிராந்தியப் பணிமனைக்கு மேல்வருவனவற்றுடன் அனுப்பப்படல் வேண்டும்.

(1) பூர்த்தி செய்யப்பட்ட பணம் கட்டும் நறுக்குடன் உரிய வரிக்கான காசோலை/காசுக்கட்டளை/தபாற் கட்டளை,

(2) கட்டாய சேமிப்பு உதவுதொகைக்குரிய தொகையை இத்தொகைக்குரிய பணம் கட்டும் நறுக்குடன் தனியான காசோலை/காசுக்கட்டளை/தபாற் கட்டளையுடன்;

பணக் கொடுப்பனவுகள், சேர்த்தற் கீளை, 3 ஆம் மாடி, புதிய செயலகக் கட்டிடம், குடியரசுச் சதுக்கம், கொழும்பு 1 இலும், உறுப்புக்கள் 3௪ அல்லது 3௫ இல் வரிமதிப்பிற்குள்ளாகும் ஊழியர்கள் விசயத்தில் உ. பொ. செ. கீளை, 1 ஆம் மாடி, மாக்கான் மாக்கார் கட்டிடம், சேர் பாரென் ஐயதிலக வீதி, கொழும்பு 1 இலும் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. தண்டங்கள் :

உரிய காலத்தில் காலாண்டுத் திரட்டுக்களையும், செலுத்துதல்களையும் வரி செலுத்துபவர் செய்யத் தவறின, செலுத்த வேண்டிய வரி தவறுகையில் இருப்பதுடன் தன்னியக்கத் தண்டங்கள் மேற்கண்டவாறு செயற்படும்.

- (i) செலுத்த வேண்டிய வரியில் செலுத்தப்படாது அந்தக்காலாண்டில் மீதியாயுள்ள வரியில் ஐந்து சதவீதத் தண்டமும்,
- (ii) வரி தவறுகைக்குள்ளாகிய மாதம் ஒன்றிலிருந்து ஒவ்வொரு மாதத்திற்கோ, அல்லது மாதத்தின் ஒரு பகுதிக் கோ, செலுத்தப்படாது மிகுதியாயுள்ள வரியில் 1 வீத சேர்ந்த தண்டமும்,

உதாரணம்

1973-74 முதலாவது காலாண்டுக்குச் செலுத்த வேண்டிய வருமானவரி ரூபா 1,000 என எடுத்துக் கொள்வோம். இது 1973 ம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதியோ அதற்கு முன்னரோ செலுத்தப்படல் வேண்டும். அது 1973 யூலை மாதம் 15 ஆம் திகதி செலுத்தப்படாமல் இருக்குமாயின் ஐந்துவீதம் தண்டம் இதனுடன் கூடப்படும். அதாவது 50 ரூபா. 1973 ஆகஸ்ட் 15 ஆம் திகதியில் செலுத்தப்படாது மிகுதியாயிருப்பின், அப்போது ஒவ்வொரு மாதத்திற்கோ அல்லது அதன் பின்னரோ செலுத்தப்படாது இருக்கும் மாதத்தின் பகுதிக் காலத்திற்கோ மிகுதியாக உள்ள செலுத்தப்படாத வரியின் 1 சதவீதம் தண்டமாகச் சேர்த்துக் கொள்ளப்படும்.

6. வரிமதிப்புக்கள் :

வரியிறுப்பாளர் ஒருவர் தனது வரிகளைக் கட்டத் தவறும் போதோ அல்லது உரிய தொகையிலும் பார்க்கக் குறைவாகச் செலுத்தினாலோ, வரிமதிப்புக்கள் அல்லது மேலதிக வரிமதிப்புக்கள் செய்யப்பட்டு வரிகள் தண்டங்களுடன் சேர்த்து 1972-73 க்கு முன்னைய வருடங்களைப் போல் அறவிடப்படும்.

உழைக்கும் பொழுதே செலுத்தும் திட்டம்

1. இத்திட்டம்

ஊழிய வருமானத்தில் இருந்து வருமான வரியைச் செலுத்தும் உழைக்கும் பொழுதே செலுத்துவதான இத் திட்டம் 1971 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுநர் தமது ஊழிய வருமானத்தில் செலுத்தவேண்டிய வருமான வரியைத் தொழில் தருநர் சம்பளம் செலுத்தும் பொழுது கழித்துக் கொள்வர். தொழில் தருநர் தன்னால் கழிக்கப்பட்ட வரியை இறைவரி ஆணையாளருக்குச் செலுத்துவார். ஒவ்வொரு மாதத்திலும் கழிக்கப்பட்ட வரி, அம்மாதத்துக்கு ஊழிய வருமானத்தில் செலுத்த வேண்டிய வருமான வரிக்குரியதாயிருக்கும். ஆகவே ஊழிய வருமானம் உழைக்கும் போதே வரிவிதிப்பிறகுள்ளாகின்றது.

2. தொழில் தருநர் எவ்வாறு வரியைக் கழிப்பார் :

வருமான வரித் தகைமை பெறும் ஒவ்வொரு தொழில் பெறுநரிடமிருந்தும் தொழில் தருநர் ஊழிய வருமானத்திலிருந்து செலுத்த வேண்டிய வருமான வரியைக் கழித்துக் கொள்வர். உள்நாட்டு இறைவரித் தீணக்களத்தினால் அளிக்கப்பட்ட வரிகணிக்கும் அட்டவணையை உபயோகித்து அவர் இவ்வரியைக் கழித்துக் கொள்வார்.

3. உ. பொ. செ. வரி. கழிவு முடிவான வரிசெலுத்தலாதல்

உ. பொ. செ. திட்டத்தின் கீழ் தொழில் தருநரினால் கழிக்கப்பட்ட வரி மாத்திரம் அனேகமான தொழில் பெறுநரின் விடயத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியாக அமையும். இவ்வாறான தொழில் பெறுநர் தீணக்களத்துக்கு காலாண்டுத்திரட்டுகளைச் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படமாட்டார். இக்குழு அத்தியாயம் 23 இன் 3 ஆம் பந்தியில் வகுதிபெறு தொழில் பெறுநரைக் கொண்டதாக இருக்கும்.

4. உ. பொ. செ. வரி. பகுதி வரியாதல் :

காலாண்டுத் திரட்டுக்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தொழில் பெறுநரின் விடயத்தில் அத்தியாயம் 23 இன் 3 ஆம் பந்தியைப் பார்க்கவும். கழிக்கப்பட்ட உ. பொ. செ. வரி அவர்கள் செலுத்த வேண்டிய வரிக்கு ஈடு செய்யப்பட்டு மிகுதி வரியை மாத்திரம் அவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு நேரடியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

5. உ. பொ. செ. திட்டம் பற்றிய விபரங்கள் :

இத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இரு வெளியீட்டுப் புத்தகங்களில் உ. பொ. செ. திட்டம் விபரிக்கப்பட்டுள்ளது. அவையாவன.

- உ. பொ. செ. தொழில் பெறுநருக்கான வழிகாட்டி.
- உ. பொ. செ. தொழில் தருநருக்கான வழிகாட்டி.

மேன்முறையீடுகள்

[பிரிவு 97]

ஒரு வரிமதிப்பீட்டின் தொகையில் திருப்தியுருத எவரும் ஆணையாளருக்கு முறையீடு செய்யலாம். முறையீட்டுக் கடிதம் வரிமதிப்பீட்டு அறிவித்தல் திகதியிலிருந்து 30 நாட்களுள் சேர்ப்பிக்கப்படல் வேண்டும். அன்றியும் அது, முறையீடு செய்வதற்குரிய வருமான மூலாதாரங்களை விளக்குவதாகவும், முறையீட்டுக்கான காரணங்களைத் தெளிவாகக் கூறுவதாகவும் இருத்தல் வேண்டும்.

விபரத்திரட்டு அனுப்பப்பட்டிராதுவிடின் முறையீட்டுக் கடிதத்துடன் விபரத்திரட்டொன்றும் அனுப்பப்பட வேண்டும். முறையீட்டுக் கடிதத்தைக் கொண்ட கடிதவுறையில் பின்வருமாறு முகவரியிருதல் வேண்டும்.

- (1) கொழும்பிலுள்ள வரிமதிப்புப் பிரிவினால் வரிமதிப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டிருப்பின், உதவி ஆணையாளர், உறுப்பு|.....பிராந்திய அலுவலகம், அ. பெ. இல.....கொழும்பு அல்லது,
- (2) வரிமதிப்பீடு பிராந்தியப் பணிமனையிலிருந்து அனுப்பப்பட்டிருந்தால் அப் பணிமனை வரிமதிப்பாளரின் முகவரி.

வரிமதிப்பீடுகள், மேன்முறையீடுகள் சம்பந்தமாக எல்லாக் கடிதத் தொடர்புகளும் பொருத்தமான கோவை எண்ணைத் தாங்கியிருத்தல் வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் எல்லாக் கடிதங்களும் சரியான அ. பெ. இலக்கங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

எவ்வித முறையீடு செய்யப்பட்டிருப்பினும், ஆணையாளர் வேறு விதமாக உத்தரவிட்டிருந்தாலன்றி, முழு வரியும் உரிய திகதியில் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறின் தன்னியக்கத் தண்டனைக்குள்ளாக நேரிடும்.

வரியினை செலுத்துதல்

1. உறுப்புக்கள் 3 ஏ, 3 பீ அல்லது 3 டி இல் வரிமதிப்பிற்குள்ளாகும் ஊழியர்களால் செலுத்தப்படும் வரி

(அ) வரிமதிப்பு வருடம் 1970/71 உம் அதற்கு முன்னைய வருடங்களும்.

இவ்வருடங்களுக்குச் செலுத்தவேண்டிய வரி சாதாரணமாக தொழில்தருநர் மூலம் அறவிடப்படும்.

- (i) நேர்முக உரையாடல்கள்—வரிக் கொடுப்பனவு சம்பந்தமான (உதாரணம், தொழில்தருநரால் கழிக்கப்படுபவை, வரிநிலுவை, மேலதிக அறவீடு என்பன).

நேர்முக உரையாடல்களைப்—

பெருந்தரப் பணியாளர்,
(சேர்த்தல்—ஊழியம்),
துமிந்த கட்டிடம்,
த. பெ. 1252,
72, காலி வீதி,
கொழும்பு 4.

உடன் வைத்துக் கொள்ளவும்.

- (ii) வரிமதிப்பு வருடம் 1970-71 இற்கும் அதற்கு முன்னைய வருடங்களுக்கும் உறுப்புக்கள் 3ஏ, 3பீ, 3ஈ, 3டி என்பவற்றில் வரிமதிப்பிற்குள்ளாகக்கப்பட்ட வரி செலுத்துவோரும் வரிக் கொடுப்பனவு சம்பந்தமான (உதாரணம்—தொழில் தருநரால் கழிக்கப்படுபவை, முன் அறவீடு, வரி நிலுவை, மேலதிக அறவீடு என்பன) எல்லாக் கடிதத் தொடர்புகளுக்கும்—

உதவி ஆணையாளர்,
(சேர்த்தல் ஊழியம்),
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,
த. பெ. 1252,
கொழும்பு.

என விலாசமிடவும்.

வரி செலுத்துவோர் எல்லாக் கடிதத் தொடர்
புகளிலும் ஏற்ற வரிவிதி இலக்கத்தையும்
கோவை இலக்கத்தையும் குறிப்பிடவும்.

(iii) தபால் மூலமான கொடுப்பனவு—தபால் மூல
மான கொடுப்பனவைப் பூர்த்தி செய்யப்பட்ட
பணம் கட்டும் நறுக்குடன் மேற்சொல்லப்பட்ட
முகவரிக்கு அனுப்பல் வேண்டும். காசோலை
கள், காசுக்கட்டளைகள், தபாற் கட்டளைகள்
என்பன கீறிடப்படுவதுடன் உள்நாட்டு இறை
வரி ஆணையாளரின் பெயரிற்கு எடுத்து அனுப்
ப்படல் வேண்டும்.

(iv) காசுக் கொடுப்பனவுகள்—கொடுப்பனவு காசில்
செய்யப்பட்டின் பணம் கட்டும் நறுக்குடன் வரி
மதிப்பு அறிவித்தலையும் காசாளருக்குக்
கொடுத்தல் வேண்டும்.

காசாளர் கீளை : 1 ஆம் மாடி, துமிந்தக்
கட்டிடம், 72, காலி வீதி, கொழும்பு 4 இல்
அமைந்துள்ளது.

பின்வரும் மணித்தியாலங்களில் கொடுப்பனவு
கள் ஏற்றுக்கொள்ளப்படும் :—

கிழமை நாட்களில் காலை 8.30 மணி—
பி. ப. 2 மணி.

சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி—
காலை 11 மணி.

(ஆ) வரிமதிப்பு வருடம் 1971/72.

(i) தபால் மூலமான கொடுப்பனவு—இவற்றினைப் பூர்த்தி செய்யப்பட்ட பணம் கட்டும் நறுக் குடன் உ. பொ. செ. (சேர்த்தல் கிளை) க்கு அனுப்பல் வேண்டும். காசோலைகள், காசக் கட்டளைகள், தபாற் கட்டளைகள் என்பன கீறி ப்படுவதுடன் உள்நாட்டு இறைவரி ஆணை யாளரின் பெயருக்கு எடுத்து அனுப்பப்படல் வேண்டும்.

(ii) காசக் கொடுப்பனவுகள்—காசாளர் கிளை ; முத லாம் மாடி, உ. பொ. செ. கிளை, மாக்கான் மக்கார் கட்டிடம், சேர் பாரென் ஜயதிலக வீதி, கொழும்பு 1 இல் அமைந்துள்ளது.

பின்வரும் மணித்தியாலங்களில் கொடுப்பனவு கள் ஏற்றுக்கொள்ளப்படும் :—

கிழமை நாட்களில் காலை 8.30 மணி—
பி. ப. 2 மணி.

சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி—
காலை 11 மணி.

கொடுப்பனவுடன் பணம் கட்டும் நறுக்கினை யும் காசாளருக்குக் கொடுத்தல் வேண்டும்.

(iii) நேர்முக உரையாடல்கள்—வரிக் கொடுப்பனவு சம்பந்தமான நேர்முக உரையாடல்களை

பெருந்தரப் பணியாளர், உ. பொ. செ. (சேர்த்தல் கிளை) உடன் வைத்துக் கொள்ள வும்.

(இ) வரிமதிப்பு வருடம் 1972/73 உம் அதனை அடுத்து வருடம் வருடங்களும்.

23 ஆம் அதிகாரத்தின் 4 ஆம் பந்தியில் விளக்கப் பட்டவாறு காலாண்டுக் கொடுப்பனவுகளைச் செய்தல் வேண்டும்.

2. உறுப்புக்கள் 3 ஏ இலும் 3 பீ இலும் வரி மதிப்பிற்குள்ளாகும் ஊழியர்கள் தவிர்ந்த ஏனையோரால் செய்யப்படும் வரிகொடுப்பனவு

(அ) வரிமதிப்பு வருடம் 1971/72 உம் அதற்கு முன்னைய வருடங்களும்

(i) கடிதத் தொடர்புகள்—வரிமதிப்புப் பிரிவு ஒன்றில் (உறுப்புக்கள் 3ஏ உம் 3பீ உம் தவிர) அல்லது கொழும்பில் அல்லது வெளியிடத்தில் உள்ள பிராந்தியப் பணிமனை ஒன்றில் வரிமதிப்பிற்குள்ளாகும் வரி செலுத்துவோர் கொடுப்பனவு சம்பந்தமான எல்லாக் கடிதத் தொடர்புகளுக்கும்—

உதவி ஆணையாளர்,

(சேர்த்தல்),

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,

த. பெ. 515,

கொழும்பு.

என முகவரி இடல் வேண்டும்.

வரி செலுத்துவோர் எல்லாக் கடிதத் தொடர்புகளிலும் ஏற்ற வரிவிதி இலக்கத்தையும் கோவை இலக்கத்தையும் குறிப்பிடவும்.

(ii) தபால் மூலமான கொடுப்பனவு—தபால் மூலமான கொடுப்பனவை மேற்சொன்ன முகவரிக்கு அனுப்பல் வேண்டும்.

காசோலைகள், காசுக் கட்டளைகள், தபாற் கட்டளைகள், என்பன கீறிடப்படுவதுடன் உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் பெயரிற்கு எடுத்து அனுப்பப்படல் வேண்டும்.

(iii) காசுக் கொடுப்பனவுகள்—காசுக் கொடுப்பனவைச் செய்யின் பணம் கட்டும் நறுக்குடன் வரிமதிப்பு அறிவித்தலையும் காசாளரிடம் கொடுத்தல் வேண்டும்.

காசாளர் கிளை, 3 ஆம் மாடி, புதிய செயலகம், குடியரசுச் சதுக்கம், கொழும்பு 1 இல் அமைந்துள்ளது.

பின்வரும் மணித்தியாலங்களில் கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

கிழமை நாட்களில் காலை 8.30 மணி—
பி. ப. 2 மணி.

சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி—
காலை 11 மணி.

(iv) நேர்முக உரையாடல்கள்—கொடுப்பனவு சம்பந்தமான நேர்முக உரையாடல்களை,

பெருந்தரப் பணியாளர்,

(சேர்த்தல்),

3 ஆம் மாடி,

புதிய செயலகம்,

குடியரசுச் சதுக்கம்,

கொழும்பு 1.

உடன் வைத்துக்கொள்ளவும்.

(ஆ) வரிமதிப்பு வருடம் 1972/73 உம் அதனை அடுத்து வருடம் வருடங்களும்.

23 ஆம் அதிகாரத்தின் 4 ஆம் பந்தியில் விளக்கப் பட்டவாறு காலாண்டுக் கொடுப்பனவுகளைச் செய்தல் வேண்டும்.

6. மீளளிப்புக்கள் :

கழிவான அல்லது வேறு விதமாக அவரால் உண்மையாகச் செலுத்த வேண்டிய தொகையிலும் கூடியதொகையை ஒருவர் செலுத்தியிருப்பின் அவ்வரிமதிப்பு வருடத்தின் டிடிவில் இருந்து 3 வருடங்களுக்குள் மேலதிகமாக செலுத்திய வரித் தொகைக்கான மீளளிப்பைக் கோரலாம்.

வரி அறவீடு

[பிரிவு 110]

1. ஆதனத்தைக் கைப்பற்றுதல்

தவறுகையிலுள்ளவரின் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் வரி அறவிடப்படும்.

[பிரிவு 111]

2. நீதிபதிக்கு அத்தாட்சிப் பத்திரம்

(அ) தண்டனை விதித்தல்

தவறுகையிலுள்ள வரியின் விபரங்கள் அடங்கிய அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை ஆணையாளர் நீதிபதிக்கு கொடுக்கலாம். தவறுகையிலுள்ள வரியைத் தண்டமாக நீதவான் விதிக்கலாம். தண்டத்தைச் செலுத்தத் தவறும் தவறுகையிலுள்ளவர் சிறைக்கு அனுப்பப்படலாம்.

(ஆ) ஒத்தி வைப்பு

வரி செலுத்தும் ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் வரி மதிப்பீட்டிற்கெதிராக முறையீடு செய்யாமலிருக்கையில் வரி தவறுகையிலுருப்பின், திணைக்களத்திற்கு மேலும் பிரதி நிதித்துவம் செய்யும் பொருட்டு 30 நாட்களை அதி கரிக்காத கால ஒத்திவைப்பிற்கு அவர் கோரலாம்.

வரியை உறுதிப்படுத்தி அல்லது குறைத்து நீதிபதிக்கு அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்படும். ஒத்திவைக்கும் காலத்திற்கிடையில் வரி செலுத்துபவரால் பிரதிநிதித்துவம் மேற்கொள்ளப்படாவிடின் அதன் பொருட்டு ஓர் அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்படும். திரும்பவும் வரி செலுத்துவதை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய காலத்தில் முறையீடு மேற்கொள்ளாத தவறிய ஓர் வரி செலுத்துபவருக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டே இந்நியதி ஏற்படுத்தப்பட்டது. வரிசெலுத்துபவர் ஒத்தி வைப்பைப் பெற்றுக் கொண்டவுடன் வரிமதிப்பாளருடன் தொடர்பு கொள்ளல் வேண்டும். அவர் உறுதிப்படுத்தப்பட்ட நீதிமன்ற அத்தாட்சிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

[பிரிவு 111.அ]

3. அரசுக்கு ஆதனத்தை உரிமையளித்தல்

மாவட்ட நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அத்தாட்சிப் பத்திரத்தின் மூலம் தவறுகையிலுள்ளவருக்குச் சொந்தமான அசைவற்ற ஆதனத்தை அரசிடம் உரிமையளிப்பதற்கு ஏற்பாடுண்டு.

[பிரிவு 112]

4. கடன்களிலிருந்து அறவிடுதல்

தவறுகையிலுள்ள ஒருவருக்கு அல்லது அவரின் முகவருக்கு கொடுக்க வேண்டிய அல்லது அவரின் பொருட்டுப் பணம் வைத்திருக்கும் ஆள் ஒருவருக்கு ஆணையாளர் அறிவித்தல் அனுப்பலாம். தான் வைத்திருக்கும் அல்லது தான் செலுத்தவேண்டிய அல்லது செலுத்துவதற்கென வைத்திருக்கும் யாதாவது பணத்தை மூன்று மாத காலங்களுக்கிடையில் அறிவித்தல் கொடுக்கப்பட்டவர் ஆணையாளருக்குச் செலுத்தல் வேண்டும்.

பரிசோதிக்கும் அதிகாரம்

பிரிவு 126]

உள்நாட்டு இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் யாதாவது ஒரு இடத்தை அல்லது கட்டடத்தைச் சோதிப் பதற்கும் யாதாவது பொருட்களையும் கணக்குப் புத்தகங்களையும் பதிவேடுகளையும் கைப்பற்றுவதற்கும் அவற்றை ஆணையாளரிடம் சமர்ப்பிப்பதற்கும் ஆணையாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு விசேட அதிகாரம் வழங்கியுள்ளார்.

காப்புப் பெட்டிகளையும் இலாச்சிகளையும் திறப்பதற்கும் சோதனை செய்வதற்கும் வளவிற்குள் நிற்பவர் யாரையும் விசாரிப்பதற்கும் இவ்வுத்தியோகத்தர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

யாதாவது பொருட்களை, கணக்குப் புத்தகங்களை அல்லது சாதனங்களைப் பாதுகாப்பதற்கும் அல்லது பாதுகாக்கச் செய்வதற்கும் வளவிற்குள் காணப்படும் பொருட்களைப் பதிவு செய்யும் பொருட்டும் கணக்குப் புத்தகங்களிலிருந்தும் சாதனங்களிலிருந்தும் பகுதியை பிரதி செய்து எடுப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பணம், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம், ஆபரணங்கள், அருங்கற்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் பறிமுதல் செய்வதற்கும் ஆணையாளரிடம் சமர்ப்பிப்பதற்கும் இவ்வுத்தியோகத்தர்கள் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார்கள்.

சோதனைக்குப் போகும் சமயத்தில் இவ்வுத்தியோகத்தர்கள் தங்களுடன் ஆணையாளரால் வழங்கப்பட்ட அறிமுக அட்டைகளையும் அதிகாரம் வழங்கும் கடிதங்களையும் எடுத்துச் செல்வார்கள். தேடல் ஆரம்பிக்கப்படமுன் வீட்டில் நிற்பவர்களுக்கு இச் சாதனங்கள் காண்பிக்கப்படும்.

ஓர் உத்தியோகத்தர் தன்கடமைகளைப் புகையில் யாராலும் தடுத்து நிறுத்தப்படின் அவருக்குக் கடும தண்டனை விதிக்கப்படும்.

கணக்குகளின் கூற்றும் கணக்காய்வு அறிக்கைகளும் அத்தாட்சிப்பத்திரங்களும்

1. அங்கீகரிக்கப்பட்ட கணக்காளரால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குகளின் கூற்று :

யாராயினும் ஒருவரால் வருமானத் திரட்டினை உறுதி செய்வதற்காக கணக்குகளின் கூற்று ஒன்று பூர்த்தி செய்யப்படுமிடத்து அகச்சுற்று அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் ஒருவரால் தயாரிக்கப்பட்டால் அவ்வாறான கூற்று ஆணையாளரால் விதிக்கப்பட்ட படிவத்தில் அக்கணக்காளரின் அத்தாட்சிப் பத்திரத்துடன் அனுப்பப்படல் வேண்டும்.

“ அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் ” என்றால்—

(அ) இலங்கையின் பட்டயம் பெற்ற கணக்காளர் நிறுவகத்தின் அங்கத்தவராக உள்ள ஒரு கணக்காளர் ;

(ஆ) உள்நாட்டு இறைவரி சட்டத்தின் நோக்கிற்காக “ அதிகாரம் பெற்ற பிரதிநிதியாக ” ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கணக்காளர் ;

(இ) கம்பனிகளின் (கணக்காய்வாளர்) பிரமாணங்களின் கீழ் கணக்காய்வாளராக பதிவு செய்யப்பட்டும் உள்நாட்டு இறைவரி சட்ட நோக்கிற்காக அதிகாரம் பெற்ற பிரதிநிதியாக ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டும் உள்ள யாராயினும் ஒருவர்.

2. கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளின் கூற்றுடன் கணக்காய்வு அறிக்கையைப் பூர்த்தி செய்வதற்கான அறிவித்தல் :

வியாபாரம், வர்த்தகம், உயர்தொழில் அல்லது கண்ணியத் தொழிலைக் கொண்டு நடத்தும் ஒருவருக்கு அல்லது பங்குடமை ஒன்றின் பங்காளருக்கு வரிமதிப்பு வருடம் ஒன்றிற்காக அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் ஒருவரால் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளின் கூற்றுடன் ஆணையாளரால் விதிக்கப்பட்ட படிவத்தில் அக்கணக்காளரின் கணக்காய்வு அறிக்கையையும் பூர்த்தி செய்யுமாறு எழுத்தில் வரிமதிப்பாளர் ஒருவர் அறிவித்தல் கொடுக்கலாம்.

3. குறிப்பிட்ட வகுப்பு வியாபாரங்கள் சில குறிப்பிடப்பட்ட கணக்குப் புத்தகங்களை வைத்திருத்தலும் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கினையும் கணக்காய்வு அறிக்கைகளையும் பூர்த்தி செய்தலும்

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் மூலம் ஆணையாளர் ஏதாயினும் ஒருவகை வியாபாரம் அல்லது வர்த்தகத்தை அல்லது அவரால் விதிக்கப்பட்ட வகை வியாபாரம் அல்லது வர்த்தகத்தைக் கொண்டு நடத்துபவரை—

- (அ) அவரால் விதிக்கப்படும் வகையாக கணக்குப் புத்தகங்களை வைத்திருக்குமாறும் ;
- (ஆ) அறிவித்தலில் விதிக்கப்பட்டவாறு, வியாபாரம் அல்லது வர்த்தகம் சம்பந்தமாக கணக்குகளின் கூற்றைப் பூர்த்தி செய்யுமாறும் ;
- (இ) விதிக்கப்பட்ட படிவத்தில், ஏதாயினும் ஒரு வரிமதிப்பு வருடத்தில் கணக்காய்வு அறிக்கையுடன் அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் ஒருவரால் கணக்காய்வு செய்யப்பட்ட வியாபாரத்தின் இலாபத்தினதும் வருமானத்தினதும் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் கூற்று ஒன்றைப் பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளலாம்.

இவ்வேண்டுகோள்கள் பொதுவான வேண்டுகோளுடன்
 மேலதிகமாக வேண்டப்படுபவை. அதாவது வரி
 செலுத்தும் ஒருவர் வியாபாரம் அல்லது வர்த்தகம்
 ஒன்றின் தனது இலாபத் திரட்டை ஒழுங்காக வைத்திருக்கப்
 படும் கணக்கு புத்தகங்கள், கணக்குகளின் கூற்று என்ப
 வற்றின் மூலம் உறுதிப்படுத்தக்கூடியவராய் இருத்தல்
 வேண்டும்.

அகல்தல் அத்தாட்சிப் பத்திரங்கள்

மேற் குறிப்பிடப்பட்டவர்களிடமிருந்து அகல்தல் அத்தாட்சிப் பத்திரங்களைச் செல்வாணிக் கட்டுப்பாட்டிகாரி கோருவார்:—

- (அ) நிரந்தரமாக இலங்கையை விட்டுச் செல்பவர் ;
- (ஆ) வெளிநாட்டில் உத்தியோகம் தேடிச் செல்லும் ஒருவர் ;
- (இ) வெளிநாட்டில் உள்ள இலங்கையரல்லாதவருக்குப் பணம் அனுப்பப்படுகையில் ;
- (ஈ) இலங்கையரல்லாதவர் வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புகையில் ;
- (உ) விடுமுறையில் அல்லது நிரந்தரமாக இலங்கையை விட்டுச் செல்லும் இலங்கையரல்லாதவர்.

அகல்தல் அத்தாட்சிப் பத்திரம் கோரும் எவரும் இலங்கையை விட்டுச் செல்வதற்கு சாத்தியமான திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னராவது அவரின் கோவையைக் கையாளும் வரிமதிப்பாளருக்கு மேல்வரும் விபரங்களை சமர்ப்பித்தல் வேண்டும் :—

- (i) அந்நியச் செலாவணிக்கு விண்ணப்பிக்கும் தொகை (அ. செ. உ. சா. உப்பட).
- (ii) பிரயாணச் செலவு (அ. செ. உ. சா. உப்பட).
- (iii) வெளியேறச் சாத்தியமான திகதி.

நிரந்தரமாக இலங்கையை விட்டுச் செல்லும் ஒருவர் தான் முழு ஆதனத்தையோ அல்லது பகுதியையோ எடுத்துச் செல்வதாகக் குறிப்பிட வேண்டும். இலங்கையரல்லாதவர் நிரந்தரமாக இத்தீவை விட்டுச் செல்கையில் வெளிநாட்டில் யாதாவது காப்புறுதி எடுத்திருப்பின் தான் கட்டிய முழுத் தொகைக்கும் காப்புறுதிக் கம்பனியிலிருந்து தபால் எடுத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

புறப்பட்டுச் செல்லும் திகதிவரையில் செலுத்தப்பட வேண்டிய வரி இறுதியாக்கப்படும் செலுத்தப்பட்ட பின் புமே வரி அகல்தல் அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்படும்.

வருமான வரிவிதிப்பிற்குப்பாத ஒருவருக்கு அகல்தல் அத்தாட்சிப் பத்திரம் தேவையாயின், தகவற் கீளையின் வரிமதிப்பாளருடன் தொடர்பு கொள்ள வேண்டும். விலாசம் : புதிய செயலகம், செனட் சதுக்கம், 5 வது மாடி, கொழும்பு 1.

மேல்வரும் விடயங்களில் அத்தாட்சிப் பத்திரம் அவசியமில்லை :—

- (i) தற்காலிகமாக, இலங்கையர் ஒருவர் பிரயாணம் எக்காரணத்திற்காக இருப்பினும் வெளிநாட்டிற்குச் செல்கையில்;
- (ii) அரசாங்க உத்தியோகத்தர் அல்லது அரசாங்கக் கூட்டுத் தாபனத்தின் ஊழியர் அரசாங்கக் கடமையாக வெளிநாட்டிற்குச் செல்வாராயின் அல்லது அரசாங்கச் சார்பாக மகாநாட்டிற்குச் செல்பவராயின் அல்லது உபகாரச் சம்பளத்தில் வெளிநாட்டிற்குச் செல்பவர் ஆறு மாதகாலத்தை அதிகரிக்காவிடின்;
- (iii) கல்வியின் பொருட்டு இலங்கையர் ஒருவர் வெளிநாட்டிற்குப் பணம் அனுப்ப விரும்பின்.

குடும்பத்தின் மாற்ற வேண்டிய மொத்த சொத்துக்கள் 12,000 ரூபாவிற்கு மேற்படாவிடின் 1964 ஆம் ஆண்டின் இலங்கை-இந்திய உடன்பாட்டின் கீழ் தாயகம் திரும்பும் தோட்டத்தொழிலாளர் ஒருவரின் குடும்பம் சம்பந்தமாக அகல்தல் அத்தாட்சிப் பத்திரம் வேண்டப்படமாட்டாது.

எவ்வாறாயினும் மாற்றப்பட வேண்டிய மொத்த சொத்துக்கள் 6,000 ரூபாவிற்கு மேற்படுமிடத்து எணைய தாயகம் திரும்பும் எனையோர் விடயத்தில் அகல்தல் அத்தாட்சிப் பத்திரம் முக்கியமானதாகும்.

வருமானவரியில் அண்மையில் ஏற்பட்ட ஏனைய சட்டவாக்கங்களின் விளைவு

1. 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வாடகைச் சட்டம்

இச்சட்டத்தின் பிரகாரம் தேசிய வீடமைப்பு ஆணையாளரின் பணிப்பினதும் கட்டுப்பாட்டினதும் கீழ் “பழுதுபார்த்தல் நிதி” ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வவ் உள்ளூர் அதிகாரிகளால் நிலக்கிழாரிடம் இருந்து இந்நிதிக்கு உதவு தொகையாக விசேட வரியொன்று அறவிடப்படுகின்றது. இவ் அறவீடு அதிகாரபூர்வமான வாடகைக்கும் பெறக் கூடிய வாடகைக்குமான இடையிலான வித்தியாசத்தின் 75% ஐக் கொண்டிருக்கும்.

01.01.1968 ல் உள்ள சோலை வரி மதிப்பீட்டில் காட்பப் பட்டவாறான ஆண்டுப் பெறுமதி அல்லது அத்திகதிக்குப் பின்னர் முதல் மதிப்பிடப்பட்டதாயின் அவ்வாறான முதல் மதிப்பீட்டின் ஆண்டுப் பெறுமதி பின்வரும் எல்லைகளை விஞ்சமிடத்து இவ் விசேட வரி அவ்வீடுகள், மனையிடங்களின் பகுதிகள் ஆகியன சம்பந்தமாக அறவிடப்படுகின்றது.

(i) கொழும்பு மாநகர எல்லைக்குள்	..	3,000
(ii) ஏனைய மாநகரசபை எல்லைக்குள்	..	2,250
(iii) பட்டினசபை எல்லைக்குள்	..	1,500
(iv) நகரசபை எல்லைக்குள்ளும் மேலே (i) (ii) ம் (iii) ஆகியவற்றில் உள்ளடக்கப்படாத ஏனைய வேறு எல்லைகளுக்கும்	..	750

நிலக்கிழாரின் வருமானத்தில் இருந்து செலுத்தவேண்டிய உதவு தொகை விலக்கப்பட்டுள்ளது.

உதாரணம்—திரு. ஏ என்பவர் தன்னால் வாடகைக்கு விடப்பட்ட வீட்டில் இருந்து வருடமொன்றிற்கு மொத்த வாடகையாக 12,000 ரூபாவை பெறுகின்றார். இவ்வீடு கொழும்பு மர்நகரசபை எல்லைக்குள் உள்ளது. அதனது மதிப்பீடு 6,000 ரூபாவாகும். இது 1967 இல் முதலில் மதிப்பிடப்பட்டது. 01.01.1969 இல் உள்ள சோலை வரி மதிப்பும் அதே தொகையினதாகும். 1,800 ரூபாவரையி லானதான சோலை வரிகள் நிலக்கிழாரால் செலுத்தப்படு கின்றது.

1. அதிகாரபூர்வமான வாடகை	ரூபா
(அ) 01.01.1969 இல் ஆண்டுப் பெறுமதி ..	6,000
(ஆ) + அவ்வாறான ஆண்டுப் பெறுமதியின் 50%	3,000
(இ) + அவ்வாறான ஆண்டுப் பெறுமதியின் ஆண் றுக்கான சோலைவரி (சோலைவரிகள், நிலக் கிழாரால் செலுத்தப்பட்டால்) ..	1,800
	<hr/>
உத்தேச வாடகை ..	10,800

2. அனுமதிக்கப்பட்ட அதிகரிப்புக்களைக் கூட்டவும்—

கட்டிட அமைப்பில் திருத்தங்கள், மாற்றங்கள் ஆகியவற்றிற்கான அங்கீகரிக்கப்பட்ட செலவின் 7 சத வீதம் —

1 (இ) இல் காட்டப்பட்ட சோலைவரிக்குக் கூடுதலாக உள்ள தற்போதைய சோலைவரியின் அதிகரிப்புத் தொகை —

10,800

3. பெறக்கூடிய வாடகை 12,000

அதிகாரபூர்வமான வாடகைக்கும் பெறக்கூடிய வாடகைக்கும் இடையிலான வித்தியாசம் .. 1,200

பழகூபார்த்தல் நிதிக்கான 75% உதவுதொகை .. 900

கீழ்க் கண்ட சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதன் பிரகாரம் ஏதாயினும் ஆதனம் அழிக்கப்படா நன் கொடையாளரின் மேல், முழு உரித்துடையதாக்கப்பட்டிருப்பின் அந்நபர் பிரிவு 8 (1) இன் பிரகாரம் அவ் ஆதனத்தை க்கு அவ் ஆதனம் அவர் மேல் உரிமையாக்கப்பட்டதில் இருந்து 6 மாதங்களுக்குள் முத்திரை வரி அல்லது கொடை வரி செலுத்தாதது கையளித்தலுக்கு தகுதியுடையவராவர்.

எனவே இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னரும் (அதாவது 1972, மே 12) 1972, நவம்பர் 12 இன் முன்னரும் அளிக்கப்படும் கொடைகள் கொடை வரியில் இருந்து விலக்குப் பெறுகின்றது.

வாடகை வருமானம் பின்வருமாறு கணிக்கப்படும் :—

	ரூபா
மொத்த வாடகை ..	12,000
கழிவு :	
பழுதுபார்த்தல் நிதிக்கான உதவுதொகை ..	900
	<hr/> 1,11,000
கழிவு :	
நிலக்கிழாறால் செலுத்தப்பட்ட சோலைவரி ..	1,800
	<hr/> 9,300
கழிவு :	
பழுதுபார்ப்பதற்கான 25% விடுதொகை ..	2,325
	<hr/> 6,975
வாடகை வருமானம் ..	<hr/> <hr/> 6,975

2. அழிக்கப்படா நன்கொடையையும் மரபுரிமையையும் நீக்கும் 1972 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டம்.

அழிக்கப்படா நன்கொடையையும் மரபுரிமையையும் நீக்கும் 1972 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டப் பிரகாரம், அழிக்கப்படா நன்கொடைக்கு உட்பட்ட ஆதனத்தின் அழிக்கப்படா நன்கொடையாளர் முழு உரிமையாளராகின்றார். அழிக்கப்படா நன்கொடையாளர், அவ் ஆதனத்தை விற்கு மிடத்து அல்லது வேறு வகையில் பொறுப்பைத் தீர்க்கு மிடத்து அதில் எழும் மூலதன இலாபம், விற்ற விலையில் (அல்லது பொறுப்புத் தீர்த்த திகதிச் சந்தைப் பெறுமதியில்) இருந்து அவர் அவ் ஆதனத்தின் முழு உரிமையாளரான திகதியின் அதாவது 1972 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டம் அமுலுக்கு வந்த திகதியின் சந்தைப் பெறுமதியை கழிப்பதன் மூலம் கணிக்கப்படும்.

வாழ்ப்பாடு 1

* வரியற்ற விடுதொகைகள் பற்றிய வாழ்ப்பாடு

வரிமதிப்பு வருடம் 1972/73

	குடும்பத் தலைவன் ஊழியம் அல்லது கண்ணியத் தொழில் செய்பவர் ஆயின்	கணவ னும் மனைவியும் ஊழியம் அல்லது கண்ணியத் தொழில் செய்பவர் ஆயின்	ஏனை யோர்
தனியாள்	3,900	—	3,900
கணவனும் மனைவியும்	4,500	5,400	3,600
கணவனும் மனைவியும் 1 பிள்ளையும்/அண்டி வாழ்பவரும்	5,100	6,000	4,200
கணவனும் மனைவியும் 2 பிள்ளைகளும்/அண்டி வாழ்பவரும்	5,100	6,000	4,200
கணவனும் மனைவியும் 3 பிள்ளைகளும்/அண்டி வாழ்பவரும்	5,700	6,600	4,800
கணவனும் மனைவியும் 4 பிள்ளைகளும்/அண்டி வாழ்பவரும்	5,700	6,600	4,800
தனியாளும் 1 பிள்ளையும்/அண்டி வாழ்பவரும்	4,500	—	3,600
தனியாளும் 2 பிள்ளைகளும்/அண்டி வாழ்பவரும்	4,500	—	3,600
தனியாளும் 3 பிள்ளைகளும்/அண்டி வாழ்பவரும்	5,100	—	4,200
தனியாளும் 4 பிள்ளைகளும்/அண்டி வாழ்பவரும்	5,100	—	4,200

* இலங்கையருக்கு மட்டும் பொருந்தும்.

வாய்ப்பாடு 2.

வரிவிதி வருமானத்திலும் செலுத்தவேண்டிய வருமான வரிவிளங்கும் தொகுப்பு வாய்ப்பாடு

(தனிப்பட்ட வதிவானருக்கு மட்டும் பொருந்தும்)

வரிசை	வரி	நீரல் 1		நீரல் 2		நீரல் 3		நீரல் 4	
		தனியாளர்	வருமானம் ரூபா	வரி ரூபா	வரிவிதி வருமானம் ரூபா	வரி ரூபா	வரிவிதி வருமானம் ரூபா	வரி ரூபா	வரிவிதி வருமானம் ரூபா
1	7½	1,800	135	2,400	180	3,000	225	3,600	270
2	10	3,600	315	4,800	420	6,000	525	7,200	630
3	12½	6,000	615	7,200	720	8,400	825	9,600	930
4	15	8,400	975	9,600	1,080	10,800	1,185	12,000	1,290
5	17	10,800	1,395	12,000	1,500	13,200	1,605	14,400	1,710
6	20	13,200	1,875	14,400	1,980	15,600	2,085	16,800	2,190
7	25	16,800	2,775	18,000	2,880	19,200	2,985	20,400	3,090
8	30	21,600	4,215	22,800	4,320	24,000	4,425	25,200	4,530
9	40	28,800	7,095	30,000	7,200	31,200	7,305	32,400	7,410
10	50	39,600	12,495	40,800	12,600	42,000	12,705	43,200	12,810
11	60	50,400	18,975	51,600	19,080	52,800	19,185	54,000	19,290
12	65								

எஞ்சிய வரிவிதி வருமானத்தில்

* 3 அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளுடன் அல்லது அனைத்து மனைவியும் அல்லது அனைத்து வாரியம் வகுடன் கணவனும் மனைவியும்

* 1 அல்லது 2 பிள்ளைகளுடன் அல்லது அனைத்து மனைவியும் அல்லது அனைத்து மனைவியும் அல்லது அனைத்து மனைவியும் அல்லது அனைத்து மனைவியும்

* கணவனும் மனைவியும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுடன் அல்லது அனைத்து மனைவியும் அல்லது அனைத்து மனைவியும்

வீதம்

வரிவிதி வருமானம் ஒருபடிக்கு மேற்பட்ட படிக்களாய்ப் பிரிக்கப்பட்டிருப்பின் செலுத்தவேண்டிய வரியை மேலதிகமான கணக்கீடுகள் எதுவுமின்றித் தீர்மானித்துக்கொள்ள மேலேயுள்ள வாய்ப்பாடு உதவும். உதாரணமாக, உங்கள் குடும்பம் தங்கனையும், தங்கள் மனைவி, நான்கு பிள்ளைகளையும் கொண்டதெனவும், தங்கள் வரிவிதி வருமானம் ரூபா 39,300 எனவும் வைத்துக்கொள்ளலாம். (அதாவது, வருமானம் ரூபா 45,000 அதிலிருந்து உழைப்பு வருமான விடுதலையை உட்பட வரியில் விடுதலையை ரூபா 6,700 கழித்து வந்தது.)

முதலாம் படி ..	பொருத்தமான நிர்லேத் தேர்ந்தெடுக்கவும்	அதாவது நிர்லே 4
2 வது படி ..	இப்பகுதியில் உங்களுடைய வரிவிதி வருமானத்துக்குக் கீழான கிட்டிய வருமான எண்ணை எடுத்துக் கொள்ளவும்	அதாவது ரூபா 32,400
3 வது படி ..	அதன் வரியையும் குறிக்கவும்	அதாவது ரூபா 7,410
4 வது படி ..	வரிவிதி வருமானத்திலிருந்து (ரூபா 39,300) 2 ஆம் படியிலுள்ள வருமானத் தொகையை (ரூபா 32,400)க் கழித்து வந்த தொகை குறிக்கவும்	அதாவது ரூபா 6,900
5 வது படி ..	2 ஆம் படியில் காணப்படும் வருமானம் இருக்கும் வரிசைக்கு அடுத்த தீழேயுள்ள வரிசையிலுள்ள வீதத்தை எடுக்கவும்	அதாவது 50%
	3 ஆம் படியில் இருந்து வந்த மறுமொழியிலிருந்து வரியைக் கணக் கிடவும் (ரூபா 6,900 ல் 50%)	அதாவது ரூபா 3,450
	2 ஆம் படியிலும் 4 ஆம் படியிலும் காணப்படும் மறுமொழிக்கீழ் கூட்டி வந்ததே உமது வரித் தொகையாகும் (ரூபா 7,410 + ரூபா 3,450)	அதாவது ரூபா 10,860

வாய்பாடு 3

வருமானவரி வீதம்—வரிமதி ஆண்டு 1972-73

இலங்கையில் வதியும் தனியாட்கள் ..	6	ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்
இலங்கை வாசியல்லாத தனியாட்கள் ..	7	ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்
கம்பனிகள்	8	ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்
பொதுக் கூட்டுத்தாபனங்கள்	இலங்கையில் இயக்கப்படும் கம்பனிகளுக்குரிய வரி வீதப்படி வரி விதிக்கப்படும்
அறக்கோட்டங்கள்	23%
மரண சாதனை தத்துவக்காரர்கள் (இறுதி உயிலின் படியான நம்பிக்கைப் பொறுப்பாளரல்லாதவர்கள்	30%
நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் (இறுதி உயிலின் படியான நம்பிக்கைப் பொறுப்பாளரல்லாதவர்கள்)	50%
பங்குடமைகள்	30%
கூட்டுறவுச் சங்கங்கள்	45%
எற்றுக்கொள்பவர் (நொடித்துப்போனவர் தவிரந்த)	30%
நொடித்துப்போனவர்	இவர்களுக்கான வரி வீதம் அவ்வக் கம்பனிகளுக்கான வரி வீதமாகும்
பரஸ்பர ஆயுட்காப்புறுதிக் கம்பனிகள்	24%
அரசாங்கங்கள் (இலங்கை, ஐக்கிய இராச்சிய அரசாங்கங்கள் தவிர்த்து ஏனையவை)	56%
களிகளும் ஏனைய தனிப்பட்டவர் கூட்டு அமைப்புகளும்	23%
பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள்		
முதல் வரிவிதி வருமானம் ரூபா 25,000 ல்	31%
அடுத்த வரிவிதி வருமானம் ரூபா 10,000 ல்	36%
அடுத்த வரிவிதி வருமானம் ரூபா 10,000 ல்	46%
அடுத்த வரிவிதி வருமானம் ரூபா 20,000 ல்	56%
அடுத்த வரிவிதி வருமானம் ரூபா 20,000 ல்	66%
மிகுதி வரிவிதி வருமானத்தில்	71%

வாய்பாடு 4
மதிப்பிற்குத்தின் விவரங்கள்

சொத்தின் தன்மை	குறைபடு மிகுதியில் விவரம்	மொத்தத் தொகை மதிப் பிற்க்க விவரம்
பொறித் தொகுதி இயந்திரமும் இணைப்புகளும்		
ஒள்வளி பிறப்பாக்கி	7½	66½
கணக்கிரும் இயந்திரம்	10	66½
கூட்டும் இயந்திரம்	10	66½
விவசாயத் தொடங்குகள்—தொழிற்சாலை, பொறித் தொகுதியும் இயந்திரமும்	7½	66½
காற்று அழுக்கி	25	80
காற்றைக் கட்டுப்படுத்தும் இயந்திரம்	7½	66½
காற்றுச் சுழலி (அதிலேகம்)	7½	66½
வானூர்தி	16*	80
சாராயத் தொழிற்சாலை இயந்திரம்	5	50
இறைபொறித் தொகுதி	7½	66½
படகு	10	66½
படகு திருத்தும் வட்டகை	5	50
பா சைபன் ஆய்கருவி	5	50
வாங்கு நிலையடுக்கி	7½	66½
சைக்கிள்கள்	10	66½
கூட்டும் இயந்திரம்	10	66½
கொதிகலன்	5	50
அச்சாணி, கரை, திருகாணி, கம்பியாணி உற்பத்தி செய் யும் இயந்திரம்	10	66½
போத்தலிலடைக்கும் இயந்திரம்	10	66½
வடிசாலை இயந்திரம்	5½	50
வடம்-மின்பொறி	5	50
கடல் வழித் தந்தி-தொலைபன்னி	5	50
புகைப்படக் கருவிகள்	7½	66½
பதப்படுத்தல் பொறித் தொகுதி	7½	66½
சரக்குத் தோணி (உள் தண்ணீர் உள்ள இடங்களில் பாலிக்கப்படும்)	7½	66½

*மூன் விலையில்

இருப்புச் சொத்தின் தன்மை	கழிவு மிகுதி விவரம்	மொத்தத் தொகை மதிப்பிற்கு விவரம்
இரசாயன உபகரணம்	7½	66½
இரசாயன உற்பத்தி இயந்திரம்	7½	66½
திரைப்பட உபகரணம்	10	66½
மணிக்கூடு	7½	66½
சேலை தயாரிக்கும் இயந்திரம்	7½	66½
தம்புப் புரி குடவேலை அழுத்தகம்	7½	66½
தம்புப் புரி பின்னும் இயந்திரம்	7½	66½
கொங்கிறிறறு அச்ச	12½	66½
கொசா இயந்திரம்	10	66½
நூல் நூற்கும் இயந்திரம்	7½	66½
கணக்கிடும் பொறி	5	50
பாரந் தூக்கி	5	50
நொய்தாக்கும் இயந்திரம்	7½	66½
பல் பேழை	5	50
பற் உறுப்பு	7½	66½
கறிந் உழவு இயந்திரமும் பெட்டியும்	25	80
உலர்த்தும் பொறித் தொகுதி	7½	66½
டிக்ரபோன்	10	66½
பரம்பலிக்கும் தட்டு	10	66½
பிரதியெடுக்கும் கெஸ்றினர்	10	66½
சாய இயந்திரம்	7½	66½
எடிபோன்	10	66½
மின்—விசிறிகள்	7½	66½
இணைப்புகள்	7½	66½
உலை	12½	66½
உபகரணங்கள்	7½	66½
வெளிச்ச அமைப்பு	7½	66½
பொறித் தொகுதி	7½	66½
மின் தொகைக் கணிப்பு இயந்திரம்	25	80
உயர்த்தும் பாரவண்டி	5	50
இயந்திரம்	5	50
எந்திரவியல் பொறித் தொகுதி	7½	66½
தோட்பப் பொறித் தொகுதி	7½	66½
அகழ்தல் இயந்திரம் (டீசல்)	22½	80
கம உபகரணம்	10	66½

இருப்புச் சொத்தின் தன்மை	சுழிவு மிகுதி விதிதம்	மொத்தத் தொகை மதிப்பிற்க்க விதிதம்
உ உற்பத்தி—இயந்திரமும் பொறித் தொகுதியும் ..	10 ..	66₹
இணைப்புப் பேழை (மரத்தால் செய்யப்பட்டது தவிர) ..	5 ..	50
இணைப்புகள் ..	5 ..	50
வார்ப்பு இயந்திரம் ..	10 ..	66₹
தளபாட உற்பத்தி இயந்திரம் ..	10 ..	66₹
தாங்கு ..	7½ ..	66₹
வாயு எந்திரம் ..	5 ..	50
வாயு கோல்டர் ..	3 ..	33₹
வாயு மெயின்ஸ் ..	3 ..	33₹
பரலிடும் உருவி ..	7½ ..	66₹
பசும் இலை வண்டி ..	10 ..	66₹
வாட்டற் கம்பிவலை உபகரணம் ..	5 ..	50
கை வண்டி ..	5 ..	50
கைத்தறி ..	7½ ..	66₹
அதிவேக திட்டப் பொறித் தொகுதி (தொழிற்கூடம்) ..	12½ ..	66₹
பாரமுயர்த்தி ..	5 ..	50
ஈரப்பதனாக்கி ..	7½ ..	66₹
நீரியல் அழுக்கியும் பம்பியும் ..	7½ ..	66₹
ஐஸ் தொழிற்சாலை—பொறித் தொகுதி ..	7½ ..	66₹
தட்பவெளிக் கோபுரம் ..	5 ..	50
சிலிறு குழாய் ..	5 ..	50
தட்பந் தாங்கி ..	5 ..	50
ஒலிக்கும் உறுப்பு ..	7½ ..	66₹
சில்லறை வேலைப் பொறித் தொகுதி ..	7½ ..	66₹
பரிசோதனைக் சாலை உபகரணம் ..	7½ ..	66₹
சலவைப் பொறித் தொகுதி ..	7½ ..	66₹
தூக்கி ..	7½ ..	66₹
வத்தை ..	10 ..	66₹
லிவிபுட் சேறு வாங்கும் இயந்திரம் (டீசல்) ..	22½ ..	80
வரியெழுத்துப்பொறி ..	10 ..	66₹
சிலைப் பதிவுக் கல் ..	5 ..	50
ஒலிபெருக்கி ..	15 ..	66₹
குதிரை ராட்டினம்—கொடுகலன் ..	5 ..	50
மோட்டார் ..	25 ..	80
இருக்கை ..	5 ..	50

இருப்புச் சொத்தின் தன்மை	கழிவு மிகுதி விடதம்	மொத்தத் தொகை மதிப்பிற்க்க விடதம்
மீட்டர்—வாயு	10 ..	66 $\frac{3}{4}$
ஆலை இயந்திரம்	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
கனி—பொறித் தொகுதியும் இயந்திரமும்	10 ..	66 $\frac{3}{4}$
கரங்கமறுத்தல்—130 பரிவலு சங்கரங்கள் (மசல்காற்று அழுக்கி)	25 ..	80
X மோட்டார் வாகனம்	25 ..	80
மோட்டார்ப் பகுதிப் பொறித் தொகுதி	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
மோட்டார்ப் படகு	15 ..	66 $\frac{3}{4}$
தேசிய பண பதிவேடு	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
நியோன் சைன் போர்ட்	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
வலை வேலை (மீளப்பரப்பல்)	15 ..	66 $\frac{3}{4}$
காரியாலய உபகரணம்	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
காரியாலய இயந்திரம்	10 ..	66 $\frac{3}{4}$
எண்ணை இயந்திரம்	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
எண்ணை தெளிக்கும் சாதனம்	10 ..	66 $\frac{3}{4}$
எண்ணை தாங்கி	5 ..	50
நிறப்புக்க தயாரிக்கும் இயந்திரம்	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
பிரயாணிகள் தெப்பம்	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
ஒளிப்படம் பதனிடும் இயந்திரம்	10 ..	66 $\frac{3}{4}$
குழாய் வழி	5 ..	50
பினாஸரிக்குகள் தயாரிக்கும் இயந்திரம்	10 ..	66 $\frac{3}{4}$
தபால் முத்திரையிரும் இயந்திரம்	5 ..	50
ராம் தேரல் ஆக்குவதற்கு அழுக்கி	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
அச்சுக்கூடம்—இயந்திரம்	7 $\frac{1}{2}$..	66 $\frac{3}{4}$
படமெறி கருவி (லினிமா)	10 ..	66 $\frac{3}{4}$
பம்பியும் மோட்டாரும்	5 ..	50

X / காள், ஜீப், லான் ரோவர், லொறி, மினி மோக், மோட்டார் சைக்கிள்.
ஸ்கூட்டர், ஸ்ரேசன் வகன் வான் உட்பட.

† பிரயாணத்திற்காகப் பாவிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான தேய்
மானம் சம்பந்தமான விதிகளுக்கு உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு
11 (3) ஐ பார்க்கவும்.

இருப்புச் சொத்தின் தன்மை	கழிவு மிகுதி விகிதம்	மொத்தத்- தொகை மதிப்பிற்கு விகிதம்
கால் நடைப் பண்ணை (இயந்திரமும் உபகரணமும்) ..	10 ..	66%
குளிரேற்றி (வாயு மட்டும்) ..	20 ..	80
குளிரேற்றி ..	7½ ..	66%
குளிரேற்றும் பொறித்தொகுதி ..	10 ..	66%
உசல் இயந்திரத்துடன் கூடிய உருளி	10 ..	66%
ரோப் வே (மின்னலைக் கருவி) ..	7½ ..	66%
சுழல் பொறி இயந்திரம் ..	7½ ..	66%
காப்புப் பெட்டி ..	5 ..	50
கப்பற் படகு ..	*3 ..	33%
வான்—சங்கிலி, பெற்றெலினால் இயக்கப்படுவது ..	25 ..	80
வான்—வட்டமான ..	7½ ..	66%
அளவு கோலும் துணைப் பொறியும் ..	5 ..	50
ஸ்கம்மல் இணைப்புப் பெட்டி ..	12½ ..	66%
வழி தகடு இல. 435 ..	25 ..	80
தூல் வெட்டுவதற்கு கத்தரி ..	7½ ..	66%
கப்பல் ..	4 ..	33%
சப்பாத்து உற்பத்தி செய்யும் இயந்திரம் ..	10 ..	66%
காட்சிப் பேழை ..	5 ..	50
நறுக்குத் துணைப் பொறி ..	5 ..	50
சோடா பொறித் தொகுதி ..	7½ ..	66%
தெளி கருவி ..	5 ..	50
மேடைத் தட்டு ..	5 ..	50
நீராவிப் பாரந் தூக்கி ..	5 ..	50
வள்ளம் ..	10 ..	66%
உருளி ..	5 ..	50
உயர்த்து பொறி ..	5 ..	50
சமை வண்டி ..	20 ..	80
காய்ச்சி வடித்திற்கும் கலன் (செப்பு) ..	12½ ..	66%
கந்தகத் தூவல் இயந்திரம் (மோட்டாரால் இயங்குவது)	20 ..	80
ஆளிப் பலகை ..	7½ ..	66%
தாங்கி உலொறி ..	25 ..	80
தாங்கி (களஞ்சியத் திருகை) ..	5 ..	50
தார்த் துணி ..	10 ..	66%

*முன் விலையில்

இருப்புச் சொத்தின் தன்மை	கழிவு மிகுதி விதிதம்	மொத்தத் தொகை மதிப்பிற்க்க விதிதம்
புடவை உற்பத்தி செய்தல்-பொறித் தொகுதியும் இயந்		
திரமும்	7½	66½
மட்டமாகும் கருவி	10	66½
உழவு இயந்திரம் (உசல்)	22½	80
உழவு இயந்திரம் (மண்ணெண்ணெய்)	25	80
உழவு இயந்திரம் (பெற்றோல்)	25	80
இணைப்புப் பெட்டி.. .. .	10	66½
வாழி அகழி (உசல்)	22½	80
தூவி	5	50
கம்பிக் கொழுவி	10	66½
ரைப் காஸ்ரிங் மெஷீனி	16	66½
ரைப்ஸ் உம் புளொக்ஸ் உம்	25	80
தட்டெழுத்துப் பொறி	7½	66½
அண்டா	5	50
கழுவும் இயந்திரம்	10	66½
தண்ணீர் சேவைப் பொறித் தொகுதி	7½	66½
தண்ணீர் வினியோகிக்கும் பொறித் தொகுதி	7½	66½
நூற்கும் பொறித் தொகுதியும் இயந்திரமும்	7½	66½
நிறுக்கும் பொறி	5	50
காய்ச்சி இணைக்கும் பொறித் தொகுதி	7½	66½
பெருந் காற்றாடி	5	50
கம்பியில்லாத தந்தி பெறும் தொகுதி	20	80
மர வேலைக்கான இயந்திரம்	7½	66½
எக்ஸ்-ரே கருவி	15	66½
கட்டங்கள்		
யாதாவது விவசாய அல்லது கைத்தொழில் பொறுப்		
பேற்பிற்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்		
கென நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள்—		
(அ) ஊழியர் நலம் பேணுவதற்கான கட்டடம், அல்		
லது	—	—
(ஆ) யாதாவது கீழ்த் தரத்திலுள்ள ஊழியர் வசிப்		
பதற்கென எழுப்பப்பட்ட கட்டடம், அல்லது	—	—
(இ) வசிப்பதற்கல்லாமல் வேறு யாதாவது பொறுப்		
பேற்பின் பொருட்டு	இல்லை	33½

வாய்ப்பாடு 5
வரிச் சலுகைகளின் பொறிப்புரை

வரிச் சலுகை	பிரிவு (உள்நாட்டு இறவரிச் சட்டம்)	கைநடூலில் குறிப்பு	பாருக்கு விண்ணப்பித்தல்	வர்த்தமானியில் பிரகரிப்பு
1. 1969 ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன் ஆரம்பித்த 6 (i) கைத்தொழில்களுக்கு 5 வருட வரி விரேதலை	.. 14 ஆம் அத்தியாயம் 1 ஆவது பந்தி	—	.. இல்லை	.. இல்லை
2. 1969 ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதன்பின் 6 ஆரம்பித்த கைத்தொழில்களுக்கு 5 வருட வரி விரேதலை	.. 14 ஆம் அத்தியாயம் 2 ஆவது பந்தி	—	.. இல்லை	.. இல்லை
3. முன்னோடித் தன்மை வாய்ந்த கைத்தொழில் கட்டு 5 வருட வரி விரேதலை	.. 14 ஆம் அத்தியாயம் 3 ஆவது பந்தி	—	.. இல்லை	.. இல்லை
4. ஆழ்கடல் பீன்பிடித்தல் பொறுப்புற்றபுகளுக்கு 6 (i) (iii) 5 வருட வரி விரேதலை	.. 14 ஆம் அத்தியாயம் 4 ம் பந்தி	—	.. இல்லை	.. இல்லை
5. முடிக்குரிய காணிகளில் விவசாயப் பொறுப்பு 6 (i) (iv) 5 வருட வரி விரேதலை	.. 13 ஆம் அத்தியாயம் 2 ஆவது பந்தி	—	.. இல்லை	.. இல்லை
6. புதிய விடுதித் திட்டங்களுக்கு 5 வருட வரி விரேதலை	.. 15 ஆம் அத்தியாயம் 1 ஆவது பந்தி	இலங்கை உல்லாசப் பிரயாணச் சபை	.. இல்லை	.. இல்லை
7. ஏற்றுமதி இலாபங்களுக்கு வரி விரேதலை	.. 7 ஏ .. 16 ஆம் அத்தியாயம் 2 ஆவது பந்தி	விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் காரியதரிசி	.. இல்லை	.. இல்லை
8. வெளிநாட்டு ஆளணிக்கு நிவாரணம்— (அ) பொது	.. 5 .. 19 ஆம் அத்தியாயம் 1, 2 ஆவது பந்தி	—	.. இல்லை	.. இல்லை
(ஆ) விரேதகாலத்திட்டங்களுக்கு	.. 5 (I) (ஆ) .. 15 ஆம் அத்தியாயம் 7 ஆவது பந்தி	இலங்கை உல்லாசப் பிரயாணச் சபை	.. இல்லை	.. இல்லை
(இ) புதிய கைத்தொழில்களுக்கு	.. 5 (I) (ஆ) .. 19 ஆம் அத்தியாயம் 2 ஆவது பந்தி	இலங்கை உல்லாசப் பிரயாணச் சபை	.. இல்லை	.. இல்லை

9. வெளிநாட்டு ஒப்பந்தக்காரருக்கு நிவாரணம் 6அ ஆம் அத்தியாயம் நிதி அமைச்சின் காரியநிதி ஆம்
 10. மொத்தத் தொகை—மதிப்பிற்க்கம் .. 10(ஐ)(எச்)ம் (ஐ)ம்.. 3 ஆம் அத்தியாயம் இல்லை
 1 ஆவது பந்தி
11. அபிவிருத்தித் தள்ளுபடி—
 (அ) பொது .. 10 (ஐ) 3 ஆம் அத்தியாயம் இல்லை
 2 ஆவது பந்தி
 (ஆ) 40% விவசாயம் .. 10 (ஐ) 3 ஆம் அத்தியாயம் இல்லை
 2 ஆவது பந்தி
 (இ) 40% அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் .. 10 (ஐ) 3 ஆம் அத்தியாயம் கைத்தொழில் விஞ்ஞான அமைச்சின் செயலாளர் ஆம்
 2 ஆம் பந்தி
12. மூலதனச் செலவுகளைக் கழித்தல்—
 (அ) புதிய வீடுகளைத் திட்டங்கள் .. 10 (1) (எல்).. 15 ஆம் அத்தியாயம் இலக்கை உல்லாசப் பிரயாணச் ஆம்
 3 ஆவது பந்தி
 (ஆ) நடைமுறையிலுள்ள விடுதிகளைத் திட்டங்கள் .. 10 (1) (எம்).. 15 ஆம் அத்தியாயம் இலக்கை உல்லாசப் பிரயாணச் ஆம்
 3 ஆவது பந்தி
13. அங்கீகரிக்கப்பட்ட கொடைகள் .. 16அ 5 ஆம் அத்தியாயம் விடய அமைச்சின் காரியநிதி ஆம்
 1 ஆவது பந்தி
14. அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள்—
 (அ) கைத்தொழிலிழைப் பொறுப்பேற்புகள் .. 16இ 5 ஆம் அத்தியாயம் நிதி அமைச்சின் காரியநிதி ஆம்
 3 ஆவது பந்தி
 (ஆ) கைத்தொழிலில் பொறுப்பேற்புகள் .. 16இஇ 5 ஆம் அத்தியாயம் கைத்தொழில் விஞ்ஞான அமைச்சின் காரியநிதி ஆம்
 3 ஆவது பந்தி
15. அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பேற்புகள் .. 68அ 15 ஆம் அத்தியாயம் இலக்கை உல்லாசப் பிரயாணச் ஆம்
 5 ஆவது பந்தி
16. விவசாயத்திற்கான வரிச்சலுகைகள் .. 63, 63ஏ & 63பி.. 13 ஆவது அத்தியாயம் இல்லை
 17. விட்டமைப்பிற்கு வரிச்சலுகைகள் .. — 18 ஆவது அத்தியாயம் தேசிய விட்டமைப்பு ஆணையாளர் இல்லை
 (அத்தாட்சிப்பத்திரத்திற்கு)
18. இரத்தினக்கல் வியாபாரத்திற்கான வரிச் சலுகைகள் .. 5 17 ஆவது அத்தியாயம் —

வாய்ப்பாடு 6

மூலதாரத்திலான வரிக்கழிவு

எல்லா விதக் கொடுப்பனவுகளிலும் மூலதாரத்திலான கழிவு பின்வருமாறு
மேற்கொள்ளப்படும் :--

இலங்கை வாசியல்லாத தனியாட்களுக் கும் தனிப்பட்டவர் கூட்டுக்களுக்கும்..	33 $\frac{1}{2}$ %	
பிரிக்கப்படாத இந்நகர் குடும்பங்களுக்கு	39 $\frac{1}{2}$ %	.. (பங்கிலாபத்தில்)
இலங்கைக்கு வெளியிலிருந்து இயக்கப் படும் கம்பனிகள் ..	71.71%	.. (வட்டி, வேத்துரிமை, ஆண்டு தொகைகளில்)
	81.42%	.. (வாடகைகளில்)
	39 $\frac{1}{2}$ %	.. (பங்கிலாபங்களில்)
பரஸ்பர ஆயுள் காப்புறுதிக் கம்பனிகள் (இலங்கையிலிருந்து இயக்கப்படாத)..	35 $\frac{1}{2}$ %	

கொழும்பில் தற்பொழுது வருமானவர்க் காரியாலயங்கள் இருக்குமிடங்கள்

லீலாகம்

வரிமதிப்புப் பிரிவு

எப்பனின் உறுப்பு 1	2 வது தட்டி, புதிய செயலகம், செனட் சதுக்கம், கொழும்பு 1. அ. பெ. இல. 515
கொழும்பு வடக்குப் பிரதேச அலுவலகம்	1 வது தட்டி, வைற்றெய்யல் கட்டடம், குமாரச வீதி, கொழும்பு 1. அ. பெ. இல. 515
கொழும்பு மத்திய பிரதேச அலுவலகம்	135, யூனியன் பிளேஸ், கொழும்பு 2. அ. பெ. இல. 1723
கொழும்பு நகர பிரதேச அலுவலகம்	பிசப் கவுஸ், காலி வீதி, கொழும்பு 3. அ. பெ. இல. 1513
கொழும்பு தெற்குப் பிரதேச அலுவலகம்	32, கிளென் ஆபர் பிளேஸ், கொழும்பு 4. அ. பெ. இல. 1393
துண்டூர்வுக் கிளை	5 வது தட்டி, புதிய செயலகம், செனேற் சதுக்கம், கொழும்பு 1. அ. பெ. இல. 515
வரி செயற்படுத்தும் பிரிவு	5 வது தட்டி, புதிய செயலகம், செனேற் சதுக்கம், கொழும்பு 1. அ. பெ. இல. 515
வியாபார மொத்த விற்பனை வரிக்கிளை	1 வது தட்டி, புதிய செயலகம், செனேற் சதுக்கம், கொழும்பு 1. அ. பெ. இல. 1512
முத்திரை அலுவலகம்	3 வது தட்டி, கை. எம். பி. ஏ. கட்டடம், கொழும்பு. அ. பெ. இல. 463

3 வது தட்டி, புதிய செயலகம், செனேற் சதுக்கம், கொழும்பு 1. அ. பெ. இல. 515.

உத்தியோகம்
உறுப்பு 3௭

7 வது, 8 வது தட்டுகள்,
சிலிங்கோ கட்டிடம்,
ராணி வீதி,
கொழும்பு 1. அ. பெ. இல. 588

உத்தியோகம்
உறுப்பு 3௮

8 வது, 9 வது தட்டுகள்,
சிலிங்கோ கட்டிடம்,
ராணி வீதி,
கொழும்பு 1. அ. பெ. இல. 588

உத்தியோகம்
உறுப்பு 3௮

135, பூனியன் பிளேஸ்,
கொழும்பு 2.

பூதல் வரி
அலுவலகம்

3 வது தட்டு,
ஐவ. எம். பி. ஏ. கட்டிடம்,
கோட்டை,
கொழும்பு 1. அ. பெ. இல. 463

உ. பெர. செ கிள

1 வது தட்டு,
மாக்காள் மாக்கார் கட்டிடம்,
சேர் பாரன் ஜயதிலக வீதி,
கொழும்பு 1. அ. பெ. இல. 1519

செலலக கிள

8 வது தட்டு,
புதிய செயலகம்,
செனற் சதுக்கம்,
கொழும்பு 1. அ. பெ. இல. 518

உ. பெர. செ கிள,
1 வது தட்டு,
மாக்காள் மாக்கார் கட்டிடம்,
சேர் பாரன் ஜயதிலக வீதி,
கொழும்பு 1.
அ. பெ. இல. 1519.

1 வது, 4 வது தட்டுகள்,
சுமிந்தக் கட்டிடம்,
72, காலி வீதி,
கொழும்பு 4.
அ. பெ. இல. 1252.

3 வது தட்டு,
ஐவ. எம். பி. ஏ. கட்டிடம்,
கொழும்பு 1.

1 வது தட்டு,
மாக்காள் மாக்கார் கட்டிடம்,
சேர் பாரன் ஜயதிலக வீதி,
கொழும்பு 1.
அ. பெ. இல. 1519.

வெளியூர்களில் வருமானவரிக் காரியாலயங்கள் இருக்குமிடங்கள்

பிராந்தியப் பணிமனை	விலாசம்	சேர்த்தல்
அனுராதபுரம்	29, மிதித்தலை வீதி, அனுராதபுரம்	
பிராந்தியப் பணிமனை	217, மகிளங்கள் வீதி, புதுவை	
பிராந்தியப் பணிமனை	43, பவுண்டரி வீதி, மட்டக்களப்பு	
பிராந்தியப் பணிமனை	கிளான் (இலம்ம்), கோட்டை, காலி	
பிராந்தியப் பணிமனை	என். டி. சி. எப். கட்டிடம், காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்	
கனடா	17, புணைமிரத்த நிலைய வீதி, கனடா	3 வது தட்டு, புதிய செயலகம், செனேற் சதுக்கம், கொழும்பு 1
பிராந்தியப் பணிமனை	தலதா வீதி, கண்டி	அ. பெ. இல. 615
குருநாகல்	142, பெனத்தேவோக மாவத்தை, குருநாகல்	
பிராந்தியப் பணிமனை	35, பீசு ரோடும், மாத்தறை	
மாத்தறை	கலிசன் கட்டிடம், கிரீன்ஸ் வீதி, நீர்கொழும்பு	
பிராந்தியப் பணிமனை	நீர்கொழும்பு	
பிராந்தியப் பணிமனை	கிரான்ட் ஹோட்டெல், நுவரஎலிய	
நுவர-எலிய	295, பிரதான வீதி, இரத்தினபுரி	
பிராந்தியப் பணிமனை	இரத்தினபுரி	

குறிப்பு : விலாசத்தில் யாதாவது மாற்றமிருப்பின் பத்திரிகையில் அறிவிக்கப்படும்

தொலைபள்ளி இலக்கங்கள்

உறுப்பு/கிளை/பிராந்தியப் பணிமனை	விலாசம்	தொலைபள்ளி இலக்கம்
கொழும்பு		
உறுப்பு 1		
சேர்த்தற் கிளை (காபிப்பயற்றக)	புதிய செயலகம், மூடியரசுக் கழகம், கொழும்பு 1	21241
முண்ணுப்பலுக் கிளை		
தகவற் கிளை		
வரி செயற்படுத்தும் பிரிவு		
செயலகம்		
வியாபார மொத்த விற்பனை வரிக் கிளை	.. புதிய செயலகம், மூடியரசுக் கழகம், கொழும்பு 1	21241
கொழும்பு வடக்கு அலுவலகம்	.. வைறளவேலை கட்டிடம், குமார் வீதி, கொழும்பு 1	21653
உறுப்பு 3அ	.. 7 ஆம் தடும், சிலிங்கோ மாளிகை, ராணி வீதி, கொழும்பு 1	21241
உறுப்பு 3பி	.. 8 ம், 9 ம் தட்டுகள், சிலிங்கோ மாளிகை, ராணி வீதி, கொழும்பு 1	23310
கொழும்பு மத்திய பிரதேச அலுவலகம்	.. 135, யூனியன் பிளேஸ், கொழும்பு 2	21241
கொழும்பு தெற்கு அலுவலகம்	.. 32, கிளென் லூயர் பிளேஸ், கொழும்பு 4	23413
		28762
		29119
		86181
		86186
		94186
		86370
		86339
		82141

பூதல்வாரி அலுவலகம்	.. எம். எம். பி. ஏ. கட்டிடம், கோட்டை ..	26069
முத்திரை அலுவலகம்	.. வை. எம். பி. ஏ. கட்டிடம், கோட்டை ..	21241
பூதல்வாரி சேர்த்தல் கிளை	.. வை. எம். பி. ஏ. கட்டிடம், கோட்டை ..	20913
சேர்த்தல் (உத்தியோகம்)	.. துமிந்த கட்டிடம், 72, காலி வீதி, கொழும்பு 4	84308
		86211
		85213
		85215
		85212
சேர்த்தல் (கார்ப்போரேட்) தவறானகக் கிளை	24087
கொழும்பு நகர அலுவலகம்	.. 95, காலி வீதி, கொழும்பு 3	24064
		22798
		24959
		22792
		22722
		22799
		22796
உ. பெர். செ. கிளை	.. மாககாஸ் மாககாஸ் கட்டிடம், கொழும்பு 1	27403
		26288
		27353
		27453
		27653
		24140
		24094
		27603
		27503

வெளியிடங்கள்					
அனுராதபுரம் பிராந்தியப் பணிமனை	..	29, மிகுந்தலை வீதி, அனுராதபுரம்	..	அனுராதபுரம்	230
பதுளை பிராந்தியப் பணிமனை	..	217, மகியங்கன வீதி, பதுளை	..	பதுளை	441
மட்டக்களப்பு பிராந்தியப் பணிமனை	..	43, பவுண்டரி வீதி, மட்டக்களப்பு	..	மட்டக்களப்பு	387
காலி பிராந்தியப் பணிமனை	..	கிளான் இல்லம், கோட்டை, காலி	..	காலி	202
யாழ்ப்பாணம் பிராந்தியப் பணிமனை	..	இல. 12-14, என். டி. சி. எப். கட்டிடம், காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்	..	யாழ்ப்பாணம்	7102 7361
களுத்துறை பிராந்தியப் பணிமனை	..	17, புளையிரத்தறியே வீதி, களுத்துறை தெற்கு	..	களுத்துறை	443
கண்டி பிராந்தியப் பணிமனை	..	காகில்ஸ் கட்டிடம், தல்தா வீதி, கண்டி	..	கண்டி	7626 7342
குருநாகல் பிராந்தியப் பணிமனை	..	142-1, பெளத்தலோக மாவத்தை, குரு நாகல்..	..	குருநாகல்	6117
மாத்தறை பிராந்தியப் பணிமனை	..	5, பீச் றோட, மாத்தறை	..	மாத்தறை	493 473
நீர்கொழும்பு பிராந்தியப் பணிமனை	..	கலிசன் கட்டிடம், கிறீன்ஸ் வீதி, நீர் கொழும்பு	..	நீர்கொழும்பு	377
நுவரெலிய பிராந்தியப் பணிமனை	..	கிரான்ட் ஹோட்டெல், நுவரெலிய	..	நுவரெலிய	519
இரத்தினபுரி பிராந்தியப் பணிமனை	..	295, பிரதான வீதி, இரத்தினபுரி	..	இரத்தினபுரி	443

உள்நாட்டு இறைவரிப் பிரசுரங்கள்

வரி வழக்குகள்	வெளியீட்டு விலை
	வருடம் ரூ. ச.
இலங்கை வரி வழக்குகள்—தொகுதி 1 1960 .. 18 0
(வருமான வரி, மேலதிக இலாப வரியும், இலாப வரியும்)	
இலங்கை வரி வழக்குகள்—தொகுதி 11 1962 .. 24 0
(முத்திரை வரியும் பூதல் வரியும்)	
இலங்கை வரி வழக்குகளின் தீர்ப்புச் சுருக்கமும் அட்டவணையும்	.. 1964 .. 5 0
கைந் நூல்கள்	
வியாபார மொத்த விற்பனை வரி—முதலாவது பதிப்பு 1963 .. 1 0
புதிய வரி அமைப்பு—1965-66 1966 .. 1 0
விவசாயத்திற்கான வரிச் சலுகைகள் 1966 .. 1 25
உல்லாசப் பிரயாணத்தை ஊக்குவிப்பதற்கான வரிச் சலுகைகள் 1968 .. 1 0
வியாபார மொத்த விற்பனை வரி—2 ஆவது பதிப்பு 1969 .. 1 50
புதிய வரி அமைப்பு—1969-70 1969 .. 2 0
கட்டாய சேமிப்பு அறணி 1971 .. 1 0

மேல்வருவோருக்கு வழங்கிய வழிகாட்டிகள்

தொழில் பெறுநர்—ஊழியருக்கான உ. பொ. செ. வழிகாட்டி.

தொழில் தருநர்—தொழில் தருநருக்கான உ. பொ. செ. வழிகாட்டி.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் எல்லாப் பிரசுரங்களும் மேல்வரும் விலாசத்தில் பெற்றுக்கொள்ளலாம்—

அரசாங்க வெளியீட்டுத் திணைக்களம்,
செயலகம்,
த. பெ. இல. 500,
கொழும்பு.

கொழும்பு, செபலாஸர் கருமாவயம், த. பெ. இன. 500, அபசாங்க வெளியீட்டுவகைத்திற்
பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது

விலை: ரூ. 3.00

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

தபாற் செலவு: சதம். 60